

ஒரு பேப்பர்

ORU PAPER



Paper - 03 Issue - 61 15 Friday December 2006

விற்பனைக்கல்ல

- நீங்கள் வீடு வாங்க, வியாபாரம் வாங்க கடன் தேவையா?
- வியாபார, ஆயுள்க் காப்புறுதிகள் செய்ய வேண்டுமா?
- உங்களுக்கு தேவையான **Tax Advice**, வியாபார ஆலோசனைகள் மற்றும் அனைத்துவகை **Accountancy Services**களுக்கும் நாட வேண்டிய இடம்...

Forward Consultants

1, Lancelot Road, Wembley HA0 2AJ Tel: 0208 900 9052



பாலாணை
நீங்கள் சரித்திரம்!

OFF LICENCE & ON LICENCE

- New Personal Licence Holder (NC-PLH) & Premises Supervisor (DPS) course
- உங்களுக்குரிய Personal Licence எடுக்க வேண்டிய சகல உட்கவிகள்.
- புதிதாக கடை, எடுப்பவருக்கு வேண்டிய Licence, வேறும் எடு முறைகள். செய்து காட்டுக.
- Running & Established Shops for sale/to buy anywhere in the UK
- Food-Hygiene, Health & Security, Shop owners

No Win No Fee
Premises Licence
For Children along
Floors, Petrol
stations

www.lttaltd.co.uk

தொடர்புக்கு Mr. Ravi
Head office, Sydenham House,
19 Pershore Road south,
Birmingham B30 3PE
Tel: 07782223005

LTTALTD
Licence Trade Training Academy

RAJA & CO SOLICITORS
10 Upper Tooting Road, Tooting Bec
London SW17 7PG
Tel: 020 8772 4900 Fax: 020 8682 9425

We provide following Legal Services:

Conveyancing:-
Buying and Selling
Houses Flats & Business

Criminal Cases
Civil Litigation
Family
Immigration

We hold Legal Aid Franchise in Immigration & Crime

ABBEY TRAINING. NET

- OFF Licence/ Restaurant வியாபாரத்தில் எடுக்கப்படும் அனைத்துவகை Personal Licence எடுத்து தருகிறோம்.
- NCPLH CERTIFICATE COURSE
- Supervisor Course For OFF Licence and Restaurants (DPS)
- உங்கள் வியாபார கட்டுப்பாட்டுகளை புதிய off licence / restaurant premises licence எடுத்து தருகிறோம்.
- LIFE IN THE UK - பிரித்தானிய பிரஜை உரிமைகளை வழங்கும்
- எல்லா Course வகையும் தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்குகிறோம்.

38 London Road, Tooting SW17 9HF
தொடர்பு/கொள்வன: Thiravassan.
020 86409900 / 07956 913 164 / 07960 665 575

SIVA BUSINESS TRAINING

எங்களிடம் வாருங்கள்
வென்று தருகின்றோம்

Citizenship Course (Life in UK வழங்கும்)

Personal Licence
(For OFF Licence and On Licence)

National Certificate for Personal Licence Holders (NCPLH)
New Supervisor Course (NDDPS)

- * New Premises Licence
- * Change of DPS
- * Transfer of Licence
- * Night Cafe Licence

* Award in under-age sales prevention

Siva 020 8683 6544, 079 0480 6371
Challenger House 516, Mincing Lane, London EC3R 3AA

jk CARPET CARE
05000 40 71 25

Fully Trained Staff
100% Safe for Children & Pets
Fast Drying (1-2 hours)
7 Days a week
All work guaranteed
(Fully Insured)

குடிநீர் பழுது
குடியாற்றுகிறோம்

Carpet Care & Hard Floors
Carpet Care & Hard Floors

Call Alan or Jay
0800 040 7125 / 07814 917 908
Email: alan@jk-carpetcare@hotmail.co.uk
"We see 'let you down"

NCCB

CFC North London இல் முதலாவது
Sri Lankan & South Indian Take Away

CEYLON FAVOURITE CATERING LTD

700 சூரியாய் சௌதி சம்பல் 113 மட்டுமே

Free delivery around three miles
radius for orders over £15

92 East Barnet Road, New Barnet EN4 8RQ
Tel: 020 8364 8500 / Mob: 07961 361 780

LONDON ACCIDENT CLAIMS LIMITED
70 Windmill Road, Croydon, CRO 2XP

Had an accident - Not your fault
Driver / Passenger - within last 3 years

3 வருட காலத்துக்குள் எடுத்தல் அனைத்து
வாகன விபத்துக்களிலும் ஏற்பட்ட...

- தலிதும் அசைத்த தண்டிப்பு (Neck, Back & Shoulder Pain)
- உயர் திணைமை அளித்த வாகன இழப்புகளுக்கான பூரண தண்டிப்பு பெறும்
- வலுவான இழப்புகள்
- வாகனப் பிரதிநிதி - வாகனம் வாகனம்

NO WIN - NO FEE

Tel: 020 8665 7667 Fax: 020 8684 7717
Tel: 07950 953 514 Call Free: 0800 032 6798

Landlords Insurance

COVERSURE
INSURANCE SERVICE

Competitive rates for all tenant types includes
HMOs, DSS, Council Let

Underwritten by a major insurer. Competitive, Quick and Expert advice

இருக்கலாம் குடிமகி
ஓர் இலக்குவாக வழி!

Exclusive 15% discount for
"Accredited" Landlord

0870 4585 680

Authorised and Regulated by the Financial Services Authority No.307008

ANGELS

- + Mortgages + Loans
- + Letting Management
- + Insurance + Building Insurance

Properties and Financial Services Ltd.

- ✓ வியாபார வங்கிக்கடன்
- ✓ விற்பனைக்கு 0.5% மட்டுமே அறவிடப்படும்
- ✓ வாடகை வீடுகள்
- ✓ காப்புறுதி
- ✓ மோட்கேஜ் (Mortgages)

100% Mortgage Specialist

நத்தார் புது வருட நல்வாழ்த்துக்கள்

- 100% வீட்டு வங்கிக்கடன்கள் 5 நிமிடத்தில் ஏற்பாடு செய்யமுடியும்
- வருமான அத்தாட்சி அவசியமில்லை
- முற்பணம் (Deposit) அவசியமில்லை
- ஏற்கனவே உள்ள கடனுக்கு வட்டியை குறைக்க குறைந்த வட்டிக்கு கடனை மாற்றமுடியும்
- முத்திரை தீர்வு அவசியமில்லை
- உங்களின் நிதி சம்பந்தமான அனைத்தும் பிரச்சினைகளுக்கும் தகுந்த தீர்வு தரப்படும்



74 Lee High Road
Lewisham SE13 5PT
Tel: 020 8852 1683
Fax: 020 8852 1621
email: info@angelsproperties.co.uk
web: www.angelsproperties.co.uk

POS TECH

POS TECH LTD
EPOS SOLUTION

Touch Screen Till
£1600
IBM PC Base Till
£900



NISA OCS LINK / C CARD LINK
PAY POINT / PAYZONE LINKS

020 8873 1710

- ✦ Touch Screen
- ✦ Stock Control
- ✦ Promotions & Offers
- ✦ Shelf Labels
- ✦ Special 'Z' Report
- ✦ Account Customers
- ✦ Access from Home
- ✦ Free 50,000 Item List
- ✦ Staff Security
- ✦ Link with SAGE Line 50

Retails Tills
Restaurant Kit News Round

Free Support | Free Barcode Printer | Interest Free Payments Options | Free Laser Printer

MERRY CHRISTMAS & HAPPY NEW YEAR

WIMBLEDON PROPERTIES

Estate Agents

Looking to Sell / Buy or Rent / Let
Landlords & Tenants Welcome

Please Call

020 8540 4450

162 Merton High Street,
Wimbledon SW19 1AZ



Office Address:
153 Winchomed Road
Carshalton, Surrey SM5 1SD

Welcome to the
Design & Construction Company

Leowill members can produce the design for your residential, commercial or industrial project. Leowill members see things from your point of view and put many years of practical experience into shaping your project.

"We give our clients a valuable developing Design idea for all their needs."

Our members are professionals familiar with all facets of the building industry, whose plans, designs and construct to represent the particular needs, style and budget of the client. The work of a Building Designer is varied and may consist of residential, both single and multi-unit, and commercial structures as permitted by the architectural statutes of each place.

Contact person : S. Jeevan

Contact :

Tel: 084 5226 7717 / 020 8644 6699

Mob: 079 8430 6801 / Fax: 020 8644 6670

Email: info@leowillbuildingdesign.com

Web: www.leowillbuildingdesign.com



DESIGN SERVICES

Architectural Services
Structural Engineering Services
Interior Designs
Project Managements
Drawings for planning application
Drawings for building regulation

CONSTRUCTION SERVICES

New House Builds
Minor or Major Developments
Flat Conversions
Loft Conversions
Single or Two Storey plus Extensions
Multi Storey Buildings
Interior Changes, Refurbishment



**NEW BUILD WITH
10 YEARS GUARANTEE WITH NHBC**

The FMB logo announces our high professional standards to Customers - who are looking for reassurance about the quality of the people they use.

நத்தார் புது வருட நல்வாழ்த்துக்கள்

LEARNA
because every child is unique

Computer-Based Education Centres

For your children to excel at school...

For them to meet tomorrow's challenges...

ஒவ்வொரு சிறாராகும் தனித்துவம் தானே அவர்தம் ஆற்றலும் தனித்துவம் தானே!

உங்கள் சிறாராகும் கல்வியில் ஒங்கவும்... நாளை உலகின் சவால்களை வெல்லவும்...

Give your child
the Learna Advantage.
Today.

- ▲ Maths & English for KS1, KS2 & KS3
- ▲ Product of years of advanced research
- ▲ Challenging Individualised learning path
- ▲ Focus on problem solving, reading and writing
- ▲ Improve child's self-confidence and concentration skills
- ▲ Thousands of computer activities & printed worksheets
- ▲ Monthly progress tests and instant reports

• Individualised

• Interactive

• Inspiring

Let your child have

the Learna experience.

Call us or visit us on the web.

> www.learna.com <



Call 0845 094 0061



ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, DECEMBER 15, 2006, ISSUE 61

சரித்திரம் ஆனார் பாலா அண்ணை

கடந்த சில வாரங்களாக நாம் துயருடன் எதிர்பார்த்தது இன்று நடந்துவிட்டது. பாலா அண்ணை என நாங்கள் உறவு கொண்டாடிய மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காலம் ஆகிவிட்டார். துன்புறுத்தும் நோய்களையெல்லாம் பொருட்படுத்தாது கடந்த மூன்று தசாப்தமாக தமிழினத்துக்கு தொண்டாற்றிய அந்த மாமனிதன் புற்றுநோயின் உபாதைகளையும் பொறுத்துக் கொண்டு இன்னும் சிலகாலம் எங்களுடன் வாழ்வார் என நாம் எதிர்பார்த்தது பலிக்கவில்லை.

தேசநலன் என வரும்போது பார்வையாளராய் இருந்து பழக்கப்பட்ட தமிழ் நடுத்தர வர்க்கத்திலிருந்து அதுவும் புத்திசீவிகளின் வரிசையிலிருந்து ஒரு எளிய மனிதனாய் தனது உடலில் இயக்கம் நிற்கும் வரையும் செயலாற்றிய ஒரு செயல்வீரனை புலம்பெயர் மண்ணில் இனி எங்கு போய் தேடப் போகிறோம்? பேச்சுவாதனை மேடையிலும் சரி கொள்கை விளக்கம் செய்கின்ற போதும் சரி விட்டுக் கொடுப்புகள் எதுவுமின்றி தனது இனத்தின் நலனை முன்னிறுத்தியவர் அவர். அரசியல் தத்துவங்கள் அனைத்தையும் அத்துப்படியாக தெரிந்து வைத்திருந்த பாலா அண்ணை அதனை மற்றவர்களுக்கு விளக்கினாரே தவிர விதண்டாவாதங்கள் செய்து தனது வித்தகத்தன்மையை காட்டியதில்லை. அதனால் எந்தப் பேதமுமின்றி எல்லா மட்டத்தில் உள்ள தமிழர்களிடமும் அவரால் உறவு கொண்டாட முடிந்தது. நகைச்சுவை உணர்வும் மானிட நேயமும் கொண்ட ஒரு அபூர்வமான மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம்.

நாற்காலிக் களவுகளோ, பதவி ஆசையோ இல்லாமல் தனது ஆற்றல் அனைத்தையும் விடுதலை இயக்கத்திற்கு அர்ப்பணிப்பு செய்தமை பாலா அண்ணையின் தலைமுறைக்கே இல்லாத புதுமையான விடயம். அவர் வாழ்ந்தது ஒருவித துறவற வாழ்வு. பொருள் தேடும் எண்ணமோ புகழ் தேடும் விரும்பமோ இல்லாமல் தம்மினத்தின் விடுதலையை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்தவர் எம்மில் எத்தனை பேர்?

நாம் இழப்புக்களை எண்ணி வருந்திக் கொண்டிருக்கிற இனமில்லை. போரிலே எம் வீரர்கள் விழும்போதெல்லாம் ஒன்பதாய் எழுவோம் என எழுச்சி கொள்பவர் நாம். பாலா அண்ணையின் வாழ்க்கை எமக்குத் தந்த பாடத்திலிருந்து கற்றுக் கொள்வோம். அரசியல் அரங்கிலும் அறிவியல் பரப்பிலும்? அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப எம்மால் ஆனமட்டும் முயற்சிப்போம்?

மீளாத் துயில் கொண்டுவிட்ட எங்கள் தேசத்தின் குரலுக்கு தலைசாய்த்து எமது இறுதி வணக்கத்தை தெரிவிப்பதுடன் ஈழத்தமிழரின் துயரில் ஒரு டய்யர் ரும் பங்கெடுத்துக் கொள்கிறது.

ஒரு பேப்பர்

வணக்கம்!

விடைபெறக் காத்திருக்கும் 2006ன் இறுதிப் பேப்பர் இது. ஒரு புறம் எமது உடன்பிறப்புக்கள் தாயகத்தில் படும் அவலங்களால் ஏற்படும் மனச்சுமையும் மறுபுறம் பண்டிகைக் காலத்துக் கலகலப்புக்களுமாக அங்குமில்லாமல் இங்குமில்லாமல் வாழ்க்கை ஒருகிறது. இதுக்குள்ள நீங்களும் சீரியசான சங்கதியளைப் போட்டு எங்களை வெறுக்கப் பண்ணுறியள் என்ற உங்கள் குற்றச்சாட்டு எங்களுக்கு விளங்குகிறது. வந்து போனவை கனத்த நாட்களாக இருந்தன அதனால் நாங்களும் சற்று இறுக்கமாக இருந்து விட்டோம். வெறுப்பனைய வேண்டாம். ஒரு டய்யர் தொடர்ந்தும் ஈசியான வாசிப்புக்கு ஏற்ற மாதிரி வெளிவரும். எங்கள் தேசம் அழுகின்ற போது நாங்கள் குதூகலிக்க முடியாததுதானே? எனவே கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டய்யர் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் பத்திரிகை உங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் நாங்களும் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறோம். உங்கள் அல்பத்தில் கூட இல்லாத உங்கள் படங்கள்.. இணையத்தில் இருப்பவையையும், எங்கள் கமராவுக்குள் பதிந்தவற்றையும் அவ்வப்போது பிரசுரிக்கிறோம். இவற்றுக்கு எல்லாம் விளக்கம் கேட்டுக் கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு வராதீர்கள். உங்கள் படங்கள் கட்டுரைகளுக்குள் போடப்படும்போது அவை கட்டாயம் அந்த விடயத்தை ஒட்டியதாக இருக்கும் என்றில்லை. சுமமா அதையும் இடையே தொடுத்து ஆத்திரப்படாதீர்கள். Relax please!

நாங்கள் தமிழ் தேசியத்தை விற்று பிழைப்பு நடத்துவதாக விளக்கமில்லாத சிலர் பேசியும் எழுதியும் வருவதை எண்ணி நாங்கள் வருத்தப்படவில்லை. தமிழ்த் தேசியம் ஒன்றும் சந்தைப் பொருளல்ல, அதனை விற்கவும் வாங்கவும். இந்தச் சின்ன விடயம் கூட

அறிந்திராதவரைப் பற்றி அலட்டிக் கொள்ள என்ன இருக்கிறது?

பழம் நழுவிப் பாலில் விழும் காலம் ஒன்றில் உங்களை வானலைகளில் வந்து சந்திப்பதாக முன்பு தெரிவித்திருந்தோம். அந்தக் காலம் அண்மித்து விட்டது விபரங்களை அறிய அடுத்த பேப்பர் வரை காத்திருங்கள். ஏற்கனவே யாழ்ப்பாணம் ஹற்றன் நலனில் வங்கியில் கொள்ளை அடித்த பணத்தில் பேப்பர் அடிப்பதாக கூறியவர்களின் கவனத்துக்கு இந்தத் தடவை எந்த வங்கியில் கொள்ளை அடித்தோம் என்பதை விளக்கமாகக் கூறுவோம். அதற்கிடையில் உங்கள் கற்பனைக் குதிரைகளை பறக்கவிட்டு உங்களையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.

அத்திலாந்திக் சமுத்திரத்தின் இரண்டு அந்தங்களில் மட்டும் வெளிவந்த ஒரு பேப்பர் இந்த ஆண்டில் சற்று அகலக்கால் பதித்து பிரான்ஸ், ஜெர்மனி, சுவீட்சலாந்து ஆகிய நாடுகளிலும் வெளிவர ஆரம்பித்தது. வரும் ஆண்டில் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும், அவுஸ்திரேலியாவிலும் வெளியிடுவதற்கான முயற்சியை எடுப்போம் அதுவே எங்கள் புத்தாண்டு தீர்மானமாகவும் இருக்கும்.

அடுத்த பேப்பருக்கு இடையில் 3வார கால இடைவெளி இருக்கிறது. இந்த குளிர்க்குட்.. இழுத்துப் போர்த்துக் கொண்டு படுப்பதாக உத்தேசித்திருக்கிறோம். போன் அடித்து குழப்பாதீர்கள். (ஈமெயில் என்றால் பரவாயில்லை.)

உங்களை அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி விடைபெறுகிறோம்.

மீண்டும் சந்திப்போம்.

- ஒரு டய்யர் காரண்கள்+காரிகள்

EDITORIAL

Days of Darkness

The Sinhalese Buddhist Nation is sinking into a strident, nationalistic atmosphere and darkness is beginning to cover everything. The brakes Buddhism still had on the Sinhalese people are eroding. The insensitivity and blindness that characterised this society in recent years is intensifying.

Racism has always been the lifeblood of the Government of Sri Lanka (GOSL). Sinhalese Buddhism rests on the fundamental belief that the Sinhalese have superior national, human, and natural rights in the land. This inherently racist foundation, excludes any possibility of true democracy or equality. GOSL's destructive rampage in the Tamil Northeast is merely the continuation of such a founding ideology after a four year break. Precisely because that ideology posits the exclusivity and superiority of one people's rights, it can accept no legal or moral restraints on its behaviour, for it needs an ever-expanding geography to accommodate those unlimited rights.

Sinhalese Buddhism cannot abide encroachment or even the slightest challenge to its total domination over its own space -- not merely of the historical homelands of the Sinhalese, but of the surrounding space as well, extending outward to geographical

limits that it has not yet seen fit to set for itself.

Total domination means no physical threat and no demographic threat: Sinhalese reign, Sinhalese are totally secure, Sinhalese always outnumber, Sinhalese hold all military power, Sinhalese control all natural resources, all the others are powerless and totally subservient.

This was the message GOSL tried to send with its attack on Sampur and Yakarai: that neither Tamil Tigers nor anything in Tamil Northeast that nurtures Tamil resistance should continue to exist, for the sole reason that Tamils challenge GOSL's supreme authority in the island and GOSL cannot abide this affront. Sinhalese Buddhism cannot coexist with any other ideology or ethnicity except in the pre-eminent position, for everyone and every ideology that is not Sinhalese Buddhist is a potential threat.

Thus Sri Lanka is cut in half: the north suffers and the South is serene.

The Sinhala South has been taken over by tones of jingoism, ruthlessness and vengeance, and the voices of extremism that previously characterized the camp's margins, are now being expressed in its heart.

The Sinhala Left has once again

lost its way, wrapped in silence or "admitting mistakes."

Sinhala Sri Lanka is exposing a unified, nationalistic face.

Buddhist monk Rathana Thero "doesn't understand" why there is still electricity in Kilinochchi; Another monk proposes turning Jaffna into a "sandbox"; Professor Jayatileke, a so called liberal political scientist, proposes an exhibition of Tamil Tiger corpses and the next day to conduct a parade of prisoners in their underwear. All in order "to strengthen our people's morale" he says.

Is there any better sign of how the enlightened Buddha's children have lost their senses and their humanity?

Ethnic chauvinism and an appetite for vengeance are raising their heads, again. If six months ago only lunatics such as Rathana Thero spoke about "wiping out every Tamil village where a shell is fired," now senior ministers speak that way in Sinhala Dailies main headlines.

Most of Colombo's Sinhala dailies fill their pages with chauvinist slogans reminiscent of particularly inferior propaganda machines of yester years, such as "Sri Lanka is strong" - which is indicative of weakness, actually - while a TV commentator congratulates the bombing of a Tamil

TV station.

Jaffna, which has a population of more than half a million Tamils and has 3 daily newspapers, more than thirty colleges and one university and ten different banks, is being destroyed by guns and cannon fire. But nobody among the Sinhalese take into account the amount of hatred they are sowing.

In the Tamil Diaspora's opinion, the Sri Lankan State has been turned into a monster, and that still hasn't been calculated into the debit column of this war. This Buddhist State is badly stained, a moral stain that cannot be easily and quickly removed. And only the Sinhalese do not see it.

The Sinhalese people want victory, but nobody knows what that is, or what its final price will be.

The Sinhalese Left has also been made irrelevant. As in every difficult test in the past - the three previous Eelam Wars - this time too the Left has failed just when its voice was so necessary as a counterweight to the stridency of the beating tom-toms of war. Why have a Left if at every real test it joins the national chorus?

Long before this war is decided, it can already be stated that its spiralling cost will include the moral blackout that is surrounding and covering the

Sinhalese (especially the affluent but aloof middle classes), threatening their existence and image no less than the LTTE's mortars.

The devastation the Sri Lankan Forces sow in Tamil Northeast doesn't touch anyone in the South and most of it is not even shown to the Sinhalese. Those who want to know what Jaffna looks like now have to turn to Tamil run news websites.

How can one not be shocked by the suffering of another, by their own hands? The death the Rajapakse Government is sowing at the same time (right now in the East, with close to 1200 dead in the last 12 months, 47 in one day alone) touches them even less?

The hospitals in the Tamil Northeast are filled daily with burnt, injured children, but who cares? The darkness of the war covers them, too.

Since the Sinhalese Nation has grown accustomed to thinking collective punishment of the Tamils a legitimate weapon, it is no wonder no debate has sparked there.

If collective punishment was okay during the eighties against the JVP's Sinhala heartlands, then why not in the Tamil Northeast, they must think. Thus darkness is beginning to cover everything.

ஊருக்கொரு கை கொடுப்போம்

இளந்திரையன்
(ஒரு பேப்பருக்காக)

சிங்கள வல்லாதிக்கத்தின் கோர முகம் முகமுடிகளைத் துறந்து வெளித் தெரியத் தொடங்கி விட்டது. இரத்தமும் நிணமும் வடியும் அகோரத்துடன் பற்களைப் பிளந்து கொண்டு அது இருக்கின்றது. குண்டுகளாலும் செல்களாலும் மண்டை பிளந்து உண்ட ஆவேசம் அடங்காது பட்டினி போட்டு செத்து விழும் பிணங்களுக்காக அது காத்து நிற்கின்றது.

வகை தொகையின்றி வாரிப் போட்ட குண்டுகளும் வழி மறித்து அள்ளிச் சென்று உயிரைக் குடித்து தெருவில்ப் போட்ட பிணங்களிலும் அடங்காது கொலை வெறி சிரமேறி தாண்டலும் ஆடி நிற்கின்றது.

யாழ்க் குடாவின் திறந்தவெளிச் சிறையில் அடைப்பட்டுப் போன அப்பாவி மக்களின் ஆயுளை எண்ணும் கைங்கர்யம் நடந்து கொண்டிருக்கின்றது. யாழ் குடாவின் ஒரேயொரு ஜீவநாயகான ஏ 9 பாதையை அடைத்துப் போட்டு ஒரு பட்டினிப் பெரும் சாவை சிங்களம் எதிர்பார்த்து நிற்கின்றது.

ஒப்பரசன் விபரசனின் பின் ஆபத்தான வனாக ஓடி வந்து உணவு போட்ட இந்தியாவும் பாராமுகமாகி நிற்கிறது. சமாதானத்தைக் கூவி விற்க எங்கள் தெருக்களுக்கு வந்தவர்களும் முகமழிந்து போனார்கள். எங்கள் பெண்களும் பிள்ளைகளும் முதியவர்களும் பசியில் உயிர் கருகிக் கதறியும் ஓலம் யார் காதிலும் விழவில்லை. யாழ்குடா, கதிரவெளி, மட்டக்களப்பு, திருகோணமலை என்று தமிழர்கள் வாழும் மெல்லாம் கடுகாடாகிப்போவதற்காகவா இவர்கள் எல்லாம் காத்து நிற்கின்றார்கள்.

ஊருக்கும் உலகத்துக்கும் ஒதுப் படும் ஜனநாயகம், பாரம்பரியம், மனிதவுரிமை எல்லாம் அண்டக் கூடாத அண்ட முடியாத பகுதிகளாகவா எங்கள் மண்ணை இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அங்கு நிகழும் மனித அவலங்களைக் கண்டு

வெட்கித் தலைகுனியும் ஐ .நாடுகள் சார்ந்த ஊழியர்கள் வெளியேறப் போவதான அறிக்கை வெளிவந்தும் யார் கண்ணும் ஏன் இன்னும் திறக்கவில்லை. ஒரு சோமாலியாவோ ஒரு எத்தியோப்பியாவோ போதவே போதாதா ? மனித குலத்தின் கண்களைத் திறப்பதற்கு.

பாரா முகமாகி இருக்கும் உலகைப் பார்த்து இன்னும் எத்தனை காலம் தான் கதறி அழுவது. போதும்டா தமிழா போதும்.

தமிழன் என்று சொல்வதில் பெருமை எமக்குண்டு. தலை குனியாது வாழ்வதிலும் ஆசை உண்டு.

உன்னைக் காப்பாற்ற உன்னைத் தவிர இங்கு யாருமில்லை. உன் அண்ணனும் தம்பியும் அன்னையும் பிள்ளையும் அங்கே இறந்து கொண்டிருக்க இங்கே நிம்மதியான தூக்கம் உனக்கு வருமா?

கடந்த காலங்கள் கடந்தே போய் விட்டது. என்னவென்று சொல்லாமல் எதுவென்றும் தெரியாத ஒரு தூக்கத்தினாலேயே கடந்து விட்டது. எந்தனுக்கு என்ன கடமை என்று அறியாமலும் எதுவும் தெரியாது என்ற நடிப்புடனும் நாம் நாட்களை நகர்த்தியே வைத்து விட்டோம். நாம் சாதாரண காலத்தில் வாழும் சாதாரண மனிதர்கள் அல்ல. ஒரு தேசத்தின் விடியலில் நின்று கூவிக் கொண்டிருக்கும் குயில்கள். அற்புதமான தலைவன் வணைந்து கொண்டிருக்கும் அழகிய அன்னை தேசத்தின் பங்காளிகள். இன்னும் பாராமுகம் வேண்டுமா?

என் வலியை நானே தீர்த்துக் கொள்வதே நியாயமானது. அதுவே என் உயிரைக் காக்கக் கூடியதும். புரிந்துகொள்வோம். புதிதாய்ப்பிறக்கும் ஒரு ஆண்டின் முன்னால் புதிய ஒரு ஆளுமை நிறைந்த கார்த்திகைத் திங்களின் பின்னால் நிற்கின்றோம். உணர்ச்சிகளை உந்தித் தள்ளிய உணர்வுப் பெரும் பேச்சு கேட்டு உற்சாகமாய் நிற்கின்றோம். விடியலுக்கான ஆரவாரங்கள்

கீழ்த் திசையில் நம் காதுபடவே கேட்கின்றன. சுட்டெரிக்கும் சுடர் ஒன்று உதித்தெழும்பத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருக்கின்றது.

வீறுகொண்டெழும்பும் விடுதலை விருட்சம் உன் கரங்களையும் தடவிப் போகட்டும். வாழ்ந்த காலத்துக்குண்டான பலனை அடைந்த நிம்மதியாவது கிட்டிப் போகட்டும். ஊரை இழந்தோம், உறவை இழந்தோம், உணர்வையுமா நாம் இழந்து விட்டோம். இல்லை.. இல்லை..

தமிழன் என்று சொல்வதில் பெருமை எமக்குண்டு. தலை குனியாது வாழ்வதிலும் ஆசை உண்டு.

ஊர் கூடித் தேரிமுத்தால் அசையாத தேரும் அசைந்து விடும். இழுத்துக் கரை சேர்க்க வேண்டிய தேர் ஒன்றுண்டு. மனமசைந்தால் தேர் கரை வந்து சேரும்.

பட்டினியால் பதறி நிற்கும் உறவுகளை அள்ளிக் கொள்வோம். பரிதவித்து முகடு பார்க்கும் உறவுகளை உச்சி முகர்ந்து கொள்வோம்.

ஒருவனாக இல்லை தனித்த குழுக்களாக ஆளுக்கொரு ஊரைக் கையிலெடுப்போம். அந்த ஊரைக் காப்பதற்கும் வாழ வைப்பதற்கும் வழி வகைகள் செய்து கொடுப்போம். அன்னிய நாடுகளை எதிர்பார்த்து நிற்பதையும் விட இது எவ்வளவோ மேல் அல்லவா? அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கல்லவா? மந்தைகளாக மடிந்து போக நம் மக்களை விட்டு விடுவதா?

பிறக்கும் ஆண்டு நமக்காகவே பிறக்கட்டும். இனி வரும் காலம் எமது காலம். உலகப் பந்தில் மட்டுமல்ல உதாரணமாகவும் நாம் இருப்போம். சிறு துளி பெரு வெள்ளம். சிறு சிந்தனை பெரு வெற்றியாகட்டும். தமிழா உன்னைப் பார்த்து சிரித்தவரைப் பார்த்து நீ நகைத்து விடு. உலகம் பார்த்து திகைக்கட்டும்.

மனமுண்டானால் இடமுண்டு. மனதுவைத்தால் வழி தானே திறந்து கொண்டு விடும். வலிய தலைமையும் வல்லமை மிக்க கடற்படையும் எம்மிடம் உண்டு. போராட்டத்தை வென்றெடுக்கவும் வரும் வலியை எதிர் கொள்ளவும் புதிதாய்ச் சிந்திப்போம்.

Incredible India!..... Not always.

By: Chithirakuptan
FOR ORUPAPER

Now it appears that India is able to see how the present Sri Lankan government is manipulating the external systems to achieve its ethnic cleansing goals. Taking advantage of India's hands-off policy, Sri Lanka has allowed Pakistan to get involved and created a serious situation, quite damaging to India's interest.

Pakistan's Inter-Service intelligence (ISI) is using Colombo as a base to collect intelligence about developments in sensitive Indian nuclear and missile establishments, many of which are located in South India, particularly in Tamil Nadu and Kerala. For collecting intelligence about these establishments the ISI generally uses Sri Lankan Muslims visiting India as well as South Indians visiting Colombo. Colombo also serves as a convenient transit point for arranging clandestine visits of Indians, co-operating with the ISI, to Karachi by the flights of the Pakistan International Airlines without any entry of their visits in their passports.

Muslims of the Eastern Province

An organisation named Lashkar-e-Toiba (LET), active in the Gulf, has

been showing increasing interest in taking jihad to the Muslims of the Eastern Province of Sri Lanka

Pakistan, as it raised the Taliban, will likely raise an armed cadre using Muslims from Eastern Sri Lanka

There have been persistent reports of the beginning of a radicalisation of small sections of Muslim youths of the Eastern province. During the riots in the Eastern Province, pamphlets in the name of so called Osama Brigade came to notice. The Chennai media had reported subsequently that some members of an organisation called the Muslim Defence Force (MDF) arrested by the Chennai police had been in touch with one Abu Hamza of the LET based in the Gulf and that they were to meet him clandestinely in Sri Lanka. "Pakistan, as it raised the Taliban, will likely raise an armed cadre using Muslims from Eastern Sri Lanka so that it can bargain and fleece more US dollars by pretending to contain them. Being problematic to India from the southern end will be much enjoyed in Islamabad under such a scenario", says Thomas Webber, Ref: sangam.org.

Former director of Pakistan's Intelligence Bureau, Col. Basheer Wali, supposed to be a die-hard anti-

Indian sponsor of terrorism against India served as the head of the Pakistan diplomatic mission in Colombo, until the 30th of June, 2006 but stayed on till an attempt was made on his life. He was succeeded by retired, Air Vice-Marshal Shehzaad Aslam Chaudhri, an expert in air-mounted operations against insurgency.

This shows the clandestine co-operation between the armed forces of Pakistan and Sri Lanka after Rajapaksa became the President.

President Bush had described this Sri Lankan Muslim as the "chief financial officer and money-launderer"

The recent investigations into the clandestine nuclear proliferation of A.Q. Khan, the so-called father of Pakistan atom bomb, have revealed that one Bukhary Seyed Abu Thair, a Sri Lankan Muslim of Indian origin married in Malaysia and with business interest in Kuala Lumpur and Dubai, was one of the external kingpins of Pakistan's clandestine nuclear procurement network. In a speech at the National Defence University of Washington DC in February, 2005, President Bush had described this Sri Lankan Muslim as the "chief financial officer and money-launderer" of A.Q.

Khan's clandestine operations.

Military Aid to Burma

Human Rights Watch, a New York-based independent advocacy group, called on the Indian government to "cease its support for the Burmese military, halt arms sales and press the government to stop its attacks on civilians". "It is shocking that a democracy like India would offer military assistance to Burma's brutal military dictatorship, which is likely to use that assistance against the civilian population," said Brad Adams of HRW. The military aid comes as the Burmese military is under fire from Washington and rights groups, for apparently displacing thousands of ethnic minority civilians in an offence against the Karen National Union, which has waged decade's long separatist struggle against the central government.

In the first years after Burma's 1988 pro-democracy uprising, New Delhi actively provided financial, political, and other support to pro-democracy students and ethnic minority militias battling the military regime. But after 1992, it severed its support for such groups and began to repair relations with the Burmese junta to counter China's growing ties to Rangoon. That is to say that India is not always a Holy Cow and can be flexible and can take U-turns in its foreign policies.

உதயமாகிடும்

புதிய ஆண்டிலே

உணர்வு கொள்

தமிழனே!

உரிமை மீட்கின்ற

போரிலே

உனது பணி

வெல்கவே!

ஒரு பேப்பர்

ORU PAPER

எண்ணும் எண்ணங்கள்

யாவினும் வெற்றி!

ஆசிரியர் குழு:

லண்டன்

சேயோன் - சாரங்கி
மணி - சுஜீத்

கனடா

தயா - பொன்.விவேகானந்தன்
இளந்திரையன்

பாரிஸ்

சிறி - வண்ணை

ஜேர்மனி

சபேசன் - சுதந்திரா

சுவில்

ரேமன் - சந்திரா

பொறுப்பாசிரியர்

- கோபி -

விளம்பரம்

கௌரி - பகீரதி - பிரபு

அச்சு

ஊர்மிளா

வடிவமைப்பு

jasmine studio

முகப்பு வடிவமைப்பு

seven zero graphics

விளம்பர வடிவமைப்பு

ரஜீவன் - கிரி

இணையத்தள வடிவமைப்பு

ரஜீவன்

தமிழ் எழுத்துரு உதவி

சுரதா யாழ்வாணன்

நிதி - நிர்வாகம்

ஊர்மிளா - முருகானந்தன்

வழங்கல்

உதயகுமார்-ராஜா-கரன்

உங்கள் தொடர்புக்கு:

தொலைபேசி (Tel)

லண்டன் 020 8640 4604

020 8286 9327

பாரீஸ் 01 7289 8165

சுவில் 043 500 0277

தொலைநகல் (Fax)

020 8640 6972

ஆக்கங்கள் மற்றும்

அஞ்சல்வழித்தொடர்புக்கு:

பணிமனை முகவரி

Oru Paper

45'B' Crusoe Road

Mitcham CR4 3L J

Surrey

மின்னஞ்சல்:

info@orupaper.com

இணையம்:

www.orupaper.com

'Oru Paper' is a bi-lingual paper published from London by Jasmine Studio Ltd. on the 1st and 3rd Fridays of each month. The views expressed are those of the contributors and do not reflect the views of editors or its publishers. All information including advertisements are presented in good faith. However the general public is informed that the publisher accepts no responsibility for any loss or damage whatsoever caused by errors or omissions.

சற்று மாறுதலுக்காக

புதிய வரலாறும் நாமே படைப்போம்.

சேயோன்

(ஒரு பேப்பர்)

இயலும். எம்மால் இயலும். மனிதர் எவராலும் இயலும். நம்பிக்கை ஒன்றே நம் கை. அதைப் பற்றிப் பிடித்து நாம் உலகை வெல்ல இயலும். மு.மேத்தா என்றொரு கவிஞர் பாடினார்.

'நம்பிக்கை நாம் மட்டும்

நம் கையில் இருந்தால்

உதிர்ந்த பூக்கள்

ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக்கொள்ளும்

கழுத்து மாலையாகவும் தன்னைத் தானே

கட்டிக் கொள்ளும்'

ஓம் அது உண்மை. நம்பிக்கை நாம், நம் கையில் இருக்க வேண்டும். வெற்றி மாலையை அந்த நாம் கட்டிக் கொள்ளும்.

வெற்றி என்ற சொல்லைத் தவிர வேறென்ன சொல் நமக்கு வேண்டும்? நாம் வெல்லத்தான் வேண்டும். வெல்வதற்காக நாம் பிறத்தல் என்றால். ஆனால் வெல்ல வேண்டும். ஏனென்றால் வாழ வேண்டும். வென்றால் தான் வாழலாம். தோற்றால் புதைகுழியில் அடங்கலாம்?.

நீ வென்றால் இன்னொருவன் தோற்கிறான் என்று அர்த்தம். தோற்பவன் யார்? மானுட விரோதி. மக்கள் விடுதலையின் எதிரி மானுட வெற்றிக்கு, மானுட விடுதலைக்கு, மானுட மேன்மைக்கு அவன் தோற்றேயாக வேண்டும். அதைப்பற்றி சஞ்சலப்படவோ, சலனப்படவோ ஏதுமில்லை.

ஆனால் ஒன்றிருக்கிறது. வெற்றி என்பது சுமமா வருவதல்ல. வீரத்திலிருந்து விளைவது. வீரம் கோபத்திலிருந்து கிளர்வது. மானுட எதிரி மகத்தான வலிமையுடன் இருக்கிறான். ஆயிரம் தலைகளும், பத்தாயிரம் கைகளும் பவனி வருகிறான். அவனிடம் என்ன இல்லை? அவன் சொல் கேட்க அவன் போடும் தாளத்திற்குத் தப்பாது. ஆட, அவன் நீடும் வீரம் கண்டு, நீசத்தனம் புரிய எத்தனையோ மானுட விரோதிகள் உலகெங்கும் எழுகின்றனர்.

இங்ஙனம் வலிமை வாய்ந்தோரை வெல்லல்

எங்ஙனம் சாத்தியம் என்றோர் கேள்வி எழலாம். சாத்தியமே என அறைந்து சொல்ல விழைகிறேன். எப்படி என்று யாரும் கேட்டால்?

அப்படித்தான் என்று நான் சொல்ல விரும்ப வில்லை. வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள் என்று கையைக் காட்டி விட்டு சுமமா இருக்கவும் ஒருபடவில்லை.

இது கடவுளின் செயல் என்று தீர்ப்பளித்தவர் மத்தியில் விதியை மாற்றி எழுதியோராக மனிதர் இருக்கின்றனர். வெறுமனே அவர்கள் வாழவில்லை. வெற்றுப் பேச்சால் காலம் ஓட்ட வில்லை. வெறுங்கை முழுமிடுமா என்று வேதாந்தம் அவர்கள் பேசவில்லை.

'வெறுங்கை என்பது முடத்தனம்

விரல்கள் யாவும் மூலதனம்'

என்றான் ஒரு கவிஞன்.

விரல்கள் யாவும் மூலதனமாய் மனிதர் புறப்பட்டு, ஆண்டு கோடி ஆயிற்று. இயற்கை வரைந்த வாழ்விலிருந்து மனிதர் மீண்டனர். நெருப்பு கண்டதும் இரும்பைத் தெரிந்ததும், சக்கரம் செய்ததும் மனிதர் செய்த மகத்தான செயல்கள். அதன் பிறகே பூமி உருண்டது மானுடம் மீண்டது. கடவுளைக் கூட மனிதரே படைத்தனர். காத்தனர்.

மகத்துவம் பெற்ற இந்த மானுடமானது தோற்றுச் சரித்திருந்தால், இவ்வேளையில் உலகு உயிர்ப்புடன் இயங்கி இருக்குமா? வாழ்வு வீராப்புடன் கழிந்திருக்குமா?

ஏன் என்ற கேள்விக்கு, எப்படி என்ற கேள்விக்கு விடை தேடி அலைந்ததில் மனிதர் இப்பூப்பந்தை நெம்புகோல் வைத்து ஓராயிரம் படி முன்னே தள்ளினார். ஆனால் ஆச்சரியமாய் எத்தனை கிடைத்தன. ஒரு சினிமாப் பாடல் கூட உண்டு.

'ஆதி மனிதன் கல்லை எடுத்து

வேடையாடினான்

அடுத்த மனிதன் காட்டையழித்து நாட்டைக்

கட்டினான்

மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி

பெண்ணை தேடினான்

வாழ்வில் வெற்றி பெற...

மனஉறுதி (Will Power)

இராம K. நாதன்

(ஒரு பேப்பருக்காக)

வாழ்க்கையில் வெற்றி பெற அவசியமானது மன உறுதியாகும். உங்களது இலட்சியத்தை அடைய வேண்டுமானால் மனஉறுதியை வளர்த்துக் கொள்வது அவசியம். அந்த இலட்சியம் பெரிதாக இருக்கலாம் அன்றி சிறிதாக இருக்கலாம். உங்களது உடல் எடையைக் குறைப்பது, சிகரெட் புகைப்பதை நிறுத்துவது, ஒரு புதிய தொழிலை ஆரம்பிப்பது, அல்லது ஒரு பரிட்சையில் சித்தி பெறுவது எதுவாக இருந்தாலும் அவற்றில் வெற்றி பெறுவதற்கு மனஉறுதி தேவை. இன்று வாழ்க்கையின் உச்சநிலைக்குப் போனவர்கள், பெரிய தொழில் அதிபர்களாயிருந்தாலென்ன, அல்லது ஒரு நாட்டின் தலைவர்களாயிருந்தாலென்ன, அவர்களை அந்த நிலைக்கு உயர்த்தியது அவர்களது மனஉறுதியேயாகும்.

உங்களது திட்டங்களையும், எண்ணங்களையும் கைவிடாது உங்கள் இலட்சியத்தை அடையச் செய்யும் தன்மையே மனஉறுதி ஆகும். நீங்கள் எந்த இலட்சியத்தை அடைய விரும்பினாலும், உங்கள் உணர்ச்சிகளை ஒன்றுபடுத்தி உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள பலத்தை வெளிக்கொணருவதே மனஉறுதி ஆகும்.

உங்களது இலட்சியத்தை அடைவதற்கு முன்று படிக்கல்கள் உள்ளன. முதலாவது இலட்சியத்தை உருவாக்கல், இரண்டாவது அதற்கான வழிவகைகளைத் தீர்மானித்தல், மூன்றாவது அவற்றைச் செயற்படுத்தல் ஆகும்.

மனஉறுதியிலும் பெரிய இலக்குகளை அடைய உதவும், ஆனால் மனஉறுதி மாத்திரம் உங்களது இலட்சியத்தை அடைய ஓரளவிற்குத்தான் உதவமுடியும். மனஉறுதி என்பது ஒரு

வாகனத்தின் எரிபொருள் போன்றது. ஓரளவு தூரம் சென்ற பின் அந்த எரிபொருள் தீர்ந்துவிடும். மீண்டும் எரிபொருளை நிரப்பினால்தான் வாகனம் தொடர்ந்து செல்லமுடியும். அதேபோன்று இந்த மனஉறுதியைத் தொடர்ந்து பேணுவதற்கு மனஉறுதி (Motivation) தேவை. இந்த மனஉறுதி உங்களது இலட்சியத்தை அடைவதற்கான உந்துகோல் ஆகும். இவ்வுந்துகோல் இல்லாவிடின் சிறிது காலத்தின் பின் உங்கள் மனஉறுதி தளர்ந்துவிடும்.

எனவே ஒருவர் தன் இலட்சியத்தை அடைவதற்கு மனஉறுதி தளராதது இருத்தல் வேண்டும். அவ்மனஉறுதி தளராதது இருப்பதற்கு ஒரு மனஉறுதி தேவை. மனஉறுதி எதனால் உண்டாகிறது. ஒரு இலட்சியத்தை அடைவதில் உள்ள பயனே மனஉறுதி உண்டாக்குகிறது. அது பணமாக இருக்கலாம் அல்லது புகழ் ஆக இருக்கலாம். ஒவ்வொரு இலட்சியத்தின் வெற்றியின் பின்னும் அதற்கு ஏதாவதொரு பலன் உண்டு. உதாரணமாக ஒரு தொழிலைத் தொடங்கும் இலட்சியம் உண்டாவதற்குக் காரணம், அத்தொழிலினால் உண்டாகப் போகும் இலாபமே காரணமாக இருக்கலாம்.

ஒரு அரசியல்வாதியாக வர நினைப்பதற்குக் காரணம் அரசியல்வாதிகளிடமுள்ள சக்தியே காரணமாக இருக்கலாம். ஒரு பரிட்சையில் வெற்றி பெறும் இலட்சியத்தின் பின்னால் ஒரு பதவி உயர்வு காரணமாக இருக்கலாம். ஆகவே வாழ்க்கையின் வெற்றிக்கு மனஉறுதியுடன், மனஉறுதிக்கும் அவசியமாகும்.

இனி இவற்றை எப்படி நடைமுறையில் கையாளுவது என்பது பார்ப்போம். முன்பு கூறிய மூன்று படிகளில் முதலாவது படியான இலட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன இலட்சியத்தை நோக்கிச் செல்லுகிறீர்கள் என்பதைப் பற்றி ஆழச் சிந்தியுங்கள். அந்த இலட்சியம் உங்களுக்கு ஏற்றது தானா என்று

நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்

இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான்

வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்'

இப்பாடல் வந்தே 40 வருடங்களுக்கு மேல் ஆயிற்று. அதற்கிடையில் கூட எத்தனை மாற்றங்கள். ஒவ்வொன்றையும் நினைந்து பாருங்கள். ஆச்சரியத்தில் நாம் வாய் பிளந்து நிற்போம்.

எனவே சொல்கிறேன். நம்மால் இயலும். மனிதரால் ஏலும். ஆனால் நாம் மயங்கிக் கிடக்கிறோம். எம்மால் இயலுமா என்று சோம்பி, சோர்ந்து போய்க் கிடக்கிறோம்.

யானை தன் பலமறியாது சின்ன நூல் துண்டில் கூட சிறைப்பட்டுக் கிடக்கும். அப்படித்தான் நாம் இருக்கிறோம். கையைக்கட்டி, காலைக்கட்டி கடலில் போட்டார் போல அசையாது கிடக்கிறோம்.

எழு வேண்டும். நிலத்தில் ஊன்றி, நிமிர்ந்து வாளைத் தலை முட்டும் வரைக்கும் எழு வேண்டும்.

வானமே எல்லை! என்றார் ஒருவர். வானமா எல்லை? என்று கேட்டார் மற்றவர். எங்களுக்கு எல்லை என்று எதுவும் இல்லை. எல்லையிட எவரும் இல்லை. நாம் சீறி எழுவோம். பீறிப் பாய்வோம்.

இதுதான் காலம். இதுவல்லால் காலம் இனி இல்லை. எங்களை அடக்க ஓர் அரசு நினைக்கிறது. எங்களை ஆக்கிரமிக்க வேறோர் வல்லரசு பார்த்திருக்கிறது. இனிவரும் காலம் நெருப்பில் நகரும் நாட்களாக இருக்கும். ஒவ்வொரு நாளும் அழிவும் இழவும், கறுப்பும், நெருப்புமாய்க் கழியும். ஆயினும் அவலத்திலிருந்து மீள பிரதிக்கை எடுப்போம். உறுதி கொள்வோம்.

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு ஓர் எட்டு எழுந்து வந்தால் சுதந்திர ஒளியில் நாம் குளிப்போம். இனி வரும் ஆண்டு, நாம் உறுதியாய், உரமாய், ஓர்மமாய் நிற்க வேண்டிய ஆண்டு. ஆம் நிற்போம் அப்படி நின்றோமானால் புதிய வரலாறும் நாமே படைப்போம்.

அலசுங்கள். எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கு முன்பும் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள்.

எண்ணித் துணிக் கரும்பும் - துணிந்தபின்

எண்ணுவும் என்பது இழுக்கு'


குறள் இரண்டாவதாக அதை அடையும் வழிமுறைகளை ஆராயுங்கள். இந்த இரண்டும் மிகவும் முக்கியமானவைவாகும். இவற்றில் அதிக நேரம் செலவிடுங்கள். ஒரு தீர்மானத்தை எடுத்ததன் பின் அதைச் செயலில் கடைப்பிடிப்புகள்.

ஒரு கடதாசியில் முதலில் உங்களது இலட்சியத்தை எழுதுங்கள். அந்த இலட்சியத்தின் பின் உள்ள பலனையும் எழுதுங்கள். இதை நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் ஒட்டி வைப்புகள். இது உங்கள் இலட்சியத்தை அடிக்கடி நினைவூட்ட உதவும். அத்துடன் உங்களுக்கு மனஉறுதித்தையும் கொடுக்கும். அடுத்ததாக இலட்சியத்தை அடையும் வழிமுறைகளை பட்டியலிடுங்கள். இவற்றை அடிக்கடி வாசித்துப் பாருங்கள். இவற்றில் மாற்றம் செய்ய நேரிடின் மாற்றம் செய்யத் தயங்க வேண்டாம். எந்தத் திட்ட வழிமுறையுமே கல்லில் எழுதியவை அல்ல. சூழலுக்கேற்ப, மாறும் நிலைமைகளுக்கேற்ப மாற்றம் பெறவேண்டும்.

கடைசியாக நீங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவற்றை எழுதியவைங்கள். என்ன செய்யவேண்டும் என்பதை ஒரு காலவரையறை செய்து எழுதியவைங்கள். செய்து முடித்ததைப் பட்டியல் இடுங்கள். செய்யத் தவறியவற்றையும் பட்டியல் இடுங்கள். அதை அடிக்கடி வாசித்துப் பாருங்கள். பட்டியலின்படி செய்யமுடியாமலே ஏன் காரணம் என ஆராய்ந்து பாருங்கள். அது உங்களுக்கு உற் றலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். அந்த நேரத்தில் மற்றவர்களுடன் கலந்தாலோசியுங்கள். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மமதை கொள்ளாதீர்கள். வெற்றி நிச்சயம் உங்கள் கைகளில்.

வாகரை - கள நிலவரம்

வி. சபேசன்
(ஒரு பேப்பருக்காக)



நினைத்ததற்கு மாறாக விடுதலைப்புலிகளின் பலம் கிழக்கில் பல மடங்கு அதிகரித்துள்ளதை உணர்ந்துகொண்ட சிறிலங்கா படையினர் தற்போது முது புதிய முறைகளை கையாளத் தொடங்கியுள்ளனர். இதன்படி வாகரைப் பிரதேசத்தினை நீண்டகால முற்றுக்கெடுக்க உள்ளாக்கி, முன்னரங்கப் நிலைகளில் தொடர்ச்சியான மோதல்களையும் எறிகணை குண்டு வீச்சுக்களையும் நடத்துவதன் மூலம் வாகரையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிறிலங்கா படையினர் முனைகின்றனர். சிறிலங்கா படையினர் சில இடங்களில் முன்னேறிநிலைகொள்ளவும் முடிந்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நான்கு வாரங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரைப் பிரதேசத்தின் தென்மேற்குப் புறமாக மதுரங்குளத்தில் சிறிலங்கா படையினர் முன்னேறிநிலைகொண்டனர். அப்பகுதியின் மேற்பக்கத்தில் உள்ள கட்டுமுறிவுப் பகுதியிலும் இரு வாரங்களுக்கு முன்னர் முன்னேறிநிலைகொண்டனர். இந்த முன்னேற்ற நகர்வுகள் மக்கள் மிகக் குறைவாக உள்ள கிராமங்களிலும், காட்டுப் பகுதிகளிலும் நடந்ததால், அது பற்றிய செய்திகள் பெரியளவில் கவனத்தை பெறவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வாகரைப் பிரதேசத்தினை மேற்குப் பக்கத்தில் அரிக்கின்ற வேலையை இந்த முன்னகர்வுகள் செய்துள்ளன. அத்துடன் படுவான்கரைப் பிரதேசத்துடன் இருக்கக்கூடிய காட்டுப் பாதைகளின் ஊடான விடுதலைப்புலிகளின் வழங்கல்களையும் பலவீனப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே சொன்னது போன்று கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் தொடர்ச்சியான பிரதேசமாக இல்லை. துண்டு துண்டாகவே இருக்கின்றன. இதை இரு விதமாக நோக்க முடியும். விடுதலைப்புலிகளின் பிரதேசங்கள் சிறிலங்கா படையினரால் சூழப்பட்டிருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது சிறிலங்கா படையினர் முகாம்கள் விடுதலைப்புலிகளால் சூழப்பட்டிருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். யார் யாரை சூழ்ந்திருக்கிறார்கள் என்பதை வரும் காலங்களிலேயே சொல்ல முடியும்.

இங்கே வாகரையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களும் மற்றைய விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களும் தரைவழித் தொடர்புகள் இன்றியே இருக்கின்றன. சம்பூர் வரை நீண்டிருந்த விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி, தற்போது ஈச்சிலம்பற்றுடன் முடிவடைகிறது. தெற்கில் பனிச்சங்கையைய சிறிது தாண்டி முடிவடைகிறது. மேற்கில் ஐந்து கிலோமீட்டர் தாண்டியதும், சிறிலங்காப் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதி ஆரம்பிக்கிறது. இவ்வாறான நிலையில் மூன்று முனைகளில் இருந்தும் சிறிலங்கா படையினர் வாகரையை கைப்பற்றும் முயற்சியை செய்து வருகின்றனர்.

கடந்த 09.12.06 அன்று மகிந்தபுர மற்றும் கல்லாறு படை முகாம்களில் இருந்து ஈச்சிலம்பற்றுப் பகுதி நோக்கி பாரிய படை நகர்வை, சிறிலங்காப் படையினர் மேற்கொண்டனர். குண்டு வீச்சு விமானங்கள், ஆட்லிகள் போன்றவற்றின் ஆதரவுடன் டாங்கிகள் சகிதம் சிறிலங்கா படையினர் தமது நடவடிக்கையை அதிகாலையில் 5.30 மணியளவில் ஆரம்பித்தனர். ஈச்சிலம்பற்றுப் பகுதியில் இரண்டரை கிலோமீட்டர் வரை சிறிலங்கா படையினர் முன்னேறினர்.

இந்த முன்னேற்ற நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் எதிர்தாக்குதல் தொடுத்தனர். மாலை நேரம் விடுதலைப்புலிகளின் எதிர்தாக்குதல்கள் தீவிரம் அடைந்தன. விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாத படையினர் பலத்த இழப்புகளோடு பின்வாங்கினர். விடுதலைப்புலிகளின் எதிர்தாக்குதலில் படைத்தரப்பில் இரண்டு அதிகாரிகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்தனர். அத்துடன் கல்லாறு படைத்தளத்திலிருந்து எறிகணைத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த ஆட்டிலெலிப் பிரங்கி ஒன்றும் விடுதலைப்புலிகளின் வீரங்கிப் படையணிகளால் தகர்ந்து, அழிக்கப்பட்டன.

இவ்வாறு ஈச்சிலம்பற்றைக் கைப்பற்றி அங்கிருந்த வெருகல் பகுதி ஊடாக வாகரை நோக்கி நகரும் நோக்கோடு யேற்றுகொள்ளப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து,

உடனடியாக அடுத்த நாளே (10.12.06) வாகரையின் தென்மேற்குப்புறம் இருந்தும் தெற்குப் புறம் இருந்தும் இரு படைநகர்வுகளை சிறிலங்கா படையினர் மேற்கொண்டனர்.

காலை 6 மணியளவில் வாகரையின் தென்பகுதியான மாங்கேணியிலிருந்து செறிவான ஆட்டிலெலி குட்டாதரவுடன் டாங்கிகள் துணையுடன் படையினர் தமது நடவடிக்கையை ஆரம்பித்தனர். அதே வேளை கட்டுமுறிவில் இருந்தும் விடுதலைப்புலிகளை திசை திருப்பும் நோக்குடன் காட்டுப்பாதைகளின் ஊடாக இன்னும் ஒரு நகர்வையும் மேற்கொண்டனர். மாங்கேணியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே இதில் பிரதானமான நகர்வாகவும், வாகரையைக் கைப்பற்றுகின்ற நோக்கத்தை கொண்டதாகவும் இருந்தது.

மாங்கேணியில் இருந்து நகர்ந்த படையினர் குறிப்பிட்ட தூரம் முன்னேறினர். சிறிலங்கா படையினர் பனிச்சங்கையின் பாலம் வரை முன்னேறின அல்லது முன்னேறி அனுமதிக்கப்பட்டன. பனிச்சங்கையின் பாலத்தின் அருகில் விடுதலைப்புலிகள் சிறிலங்கா படையினரை மறித்து கடும் தாக்குதலை தொடுத்தனர். விடுதலைப்புலிகளின் கடும் தாக்குதலை அடுத்து சிறிலங்கா படையினர் பலத்த இழப்புகளுடன் பின்வாங்கிச் சென்றனர். இதே வேளை கட்டுமுறிவிலிருந்து நகர்வை மேற்கொண்ட படையினரை தோணித்தாட்ட மடுவில் வைத்து விடுதலைப்புலிகள் முறியடித்தனர்.

பனிச்சங்கையின் பாலத்தின் அருகில் நடந்த சண்டைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. பனிச்சங்கையின் பாலத்தை சிறிலங்காப் படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்குமானால், வாகரைச் சந்தியை கைப்பற்றுவது சிறிலங்கா படையினருக்கு இலகுவாக இருந்திருக்கும்.

இச் சண்டைகளில் சிறிலங்கா படைத் தரப்பில் 50இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 100இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவ்வாறு இரண்டு நாள் சண்டைகளிலும் 200இற்கும் மேற்பட்ட படையினர் களமுனையில் இருந்து அகற்றப்பட்டது சிறிலங்கா படையினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. பனிச்சங்கையிலும் கட்டுமுறிவிலும் நடந்த முறியடிப்புச் சண்டைகளில் விடுதலைப்புலிகள் தரப்பில் 16 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

வாகரை மீதான சிறிலங்கா படையினர் வலிந்த நடவடிக்கைகளால் அங்குள்ள மக்கள் பேரவலத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரு நாள் சண்டைகளின் போதும் சிறிலங்கா படையினர் தாக்குதலில் 41 பொதுமக்கள் பலியாகினர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆனால் சிறிலங்கா அரசு தரப்பு வாகரை மீதான வலிந்த நடவடிக்கையை விடுதலைப்புலிகளின் ஆட்லி நிலைகளை அழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்று தெரிவிக்கிறது. கடந்த சில நாட்களாகவே விடுதலைப்புலிகள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிங்களக் கிராமங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தி வருவதாக சிறிலங்கா படைத்தரப்பு பரப்புரைகளை மேற்கொண்டுள்ளது.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் விடுதலைப்புலிகளின் எறிகணைத் தாக்குதலினால் கந்தளாய் நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. சிங்கள மக்களை பதுங்கு குழிகள் வெட்டுமாறும் சிறிலங்கா அரசு பணித்துள்ளது.

இதன்படி சிங்களக் கிராமங்களை எறிகணைத் தாக்குதலில் இருந்து காப்பதற்கான நடவடிக்கை என்று சொல்லி சிறிலங்காப் படையினர் வரும் நாட்களில் மீண்டும் வாகரைப் பிரதேசம் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை பாரியளவில் நடத்தும் என்று எதிர்பார்க்கலாம். அவ்வாறான பாரிய நடவடிக்கைகள் மூலம் சிறிலங்கா படையினர் குறிப்பிட்டளவு தூரம் முன்னேறவும் கூடும்.

ஆனால் நூறு சதுரகிலோமீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்டிருக்கும் வாகரைப் பிரதேசத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சிறிலங்கா படையினரால் ஒரு போதும் முடியாது. அதையும் மீறி வாகரைப் பிரதேசத்தை சிறிலங்காப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனையுமானால் சிறிலங்காப் படையினர் பேரழிவைச் சந்திக்க வேண்டி வரும். அவ்வாறான ஒரு பேரழிவும் விடுதலைப்புலிகள் தீர்மானிக்கும் வரையில் ஒன்றில்தான் நடைபெறும்.

மலரும் ஆண்டு
மகிழ்வாய்
மலரட்டும்
விடியல் எமக்கு
விடையாய்
சேரட்டும்



அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு

ஒரு பேப்பரின் ஒரு வருட வாசகி நான். முதலில் ஓசியில் நல்ல தரமான ஆக்கங்கள் வருவதை பாராட்டுகிறேன்.

அண்மைக் காலமாக புலம்பெயர் தமிழரும் அந்நியச் செலாவணி பற்றிய கட்டுரைகள் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் முக்கியமாக பேசப்பட்டு வருகிறது. ஒரு பேப்பரிலும் தொடர்ந்து கருத்துக்கள் வந்த வண்ணமுள்ளது. இது தொடர்பான எனது கருத்துக் களையும் ஒரு பேப்பர் ஊடாக வெளிப்படுத்த நினைக்கிறேன்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் எல்லோரும் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். தவிர செயலில் இறங்க யாருமே முன்வருவதாக தெரியவில்லை. சொல் செயலுடன் இணையும் போதுதான் வெற்றி பெறுவது தங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் எமது மக்கள் மீது போரை தீனித்து திறந்த வெளிச் சிறைச்சாலையாக தமிழர் தாயகத்தை வைத்திருக்கும் போது நாம் அவர்களின் பொருளாதாரத்தை முடக்கும் வாய்ப்பு நம்மிடம் இருந்து அதை ஒன்றிணைந்து செயற்படுத்த தயங்குகின்றோம். இதற்கு தனிமனித சுயநலமே காரணம் எனலாம்.

இதில் வர்த்தகர்களின் பங்கு முக்கியமானது. இவர்கள் வேறு நாடுகளிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்தால் மக்களும் அப்பொருட்களை

வாங்குவார்கள். சாதாரண மக்களை விட வர்த்தகர்கள், முகவர்கள், தொழிலதிபர்கள் போன்றோர் முன்னின்று செயற்படுத்தினால் மக்கள் தொடர்ந்து அதை பின்பற்றுவார்கள்.

போராட்டங்களை நடாத்தி இங்குள்ள வேற்று இன மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களும் அதை முழுமையாக புரிந்து நம்மை திரும்பி பார்க்கும் காலம் வரை காத்திருக்காமல், எமது இந்த பொருளாதார முடக்கசெயற்பாடுகள் உடனடி விளைவைத் தரவில்லை. ஏனென்றால் ஈழத்தமிழருக்காக புலம்பெயர் உறவுகள் எதையும் செய்ய ஒன்றிணைவார்கள் என்பது இனவாத சிங்கள அரசிற்கு உடனடி விளைவை கொடுக்கக்கூடியது. எல்லோரும் என்னென்ன வழிகளில் ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை முடக்க முடியுமோ அவ்வளவு வழிகளையும் பயன்படுத்தி எமது மக்களின் விடுதலையை விரைவுபடுத்த விரைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. வீரர்கள் களத்திலே போராட நாம் புலத்திலே போராட வேண்டிய நேரம் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' என்று எமது முன்னோர்கள் சுமமா சொல்லி விட்டுப் போகவில்லை. அதற்கமைய நாம் எல்லோரும் சேர்ந்து புலிக்கொடியை ஏற்றும் காலம் நம் முன்னே காத்துக்கிடக்கிறது.

ஒருவருக்கு உணவு இன்றால் இந்த உலகத்தையே அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி. இன்று ஒரு தேசத்தையே பட்டினி போட்டு அழிக்கின்றான் எதிரி. அதற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்? ஒரு பேப்பரின் வாசகர்கள் அனைவரும் ஒன்றிணைந்தாலே இதை சாதிக்கலாம். ஒன்றிணைவோமா?

- யுவராஜ்

பட்டம்... வழங்குதல்/வெறுதல்

பட்டம் வழங்குதலைப் பற்றி ஒரு வாசகர் விளக்கம் கேட்டு எழுதினார். உலகம் வியக்கும் வகையில் பல சாதனைகள் (மற்றவர்கள் செய்யாத) புரிந்தவர்கள், அரும்பெரும் தொண்டாற்றியவர்கள், அல்லது ஏதாவது ஒரு துறையில் சிறந்த புலமை பெற்றவர்கள், இவர்களை மெச்சி, பாராட்டி கல்வி நிறுவனங்களோ, கலைக் கழகங்களோ, கலைஞர் மன்றங்களோ, பல்கலைக் கழகங்களோ, சிறந்த அறிஞர்களைக் கொண்ட அமைப்புகளோ, கலாநிதி (டாக்டர்), இசைமேதை, கலைமாமணி, இளம் விஞ்ஞானி, கணிதமேதை இப்படியான பட்டங்களை வழங்கும். அவரவர் சேவைக் கேற்ப புலமைக்கேற்ப இவை அமையும். உதாரணமாக அண்ணாமலை பல்கலைக் கழகம் மறைந்த சங்கீத வித்துவான் சீர்காழி கோவிந்தராஜனுக்கு டாக்டர் (கலாநிதி) பட்டம் வழங்கியது. தகுதிவாய்ந்தவர்களால் சரியான தகைமையுடையோர்க்குப் பட்டம் வழங்குவது தான் முறைமையானது. பெருமையானது. இதனை விடுத்து முகஸ்துதிக்காகவும், சுயலாபத்திற்காகவும் வேறு காரணங்களுக்காகவும் வழங்கப்படுபவை பாராட்டப்படத்தக்கவையல்ல. ஏற்றுக்கொள்ளத் தகுந்தவையுமல்ல.

இன்றைய காலகட்டத்தில் பட்டம் வழங்குதல், பொன்னாடை போர்த்துதல் சாதாரணமான விடயமாகிவிட்டது. இங்கு மக்களுக்கு வசதி கூடியிருப்பதுதான் காரணமோ! என்னவோ தெரியவில்லை. சிலர் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூடிக்கொள்வதையும் காணக் கூடியதாக இருக்கிறது.

இன்றும் நம்மிடையே பலர் பாராட்டத்தக்களவு சமூகப்பணி, சமயம், கலை கலாச்சாரம், அரசியல் போன்றவற்றில் தம் வாழ்வை அர்ப்பணித்துச் சேவை செய்கிறார்கள். இவர்கள் யாவரும்

கௌரவிக்கப்பட்டுப் பட்டம் அளித்தல் அவசியம். இது அவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதுடன் மற்றவர்களையும் நற்பணியில் ஈடுபடத்தூண்டும். ஒருவர் இறந்த பின் அவரைப் பற்றிப் பலரும் சொற்பொழிவாற்றுவது புத்தகமடித்து வெளியிடுதலையும் விட அவர் உயிருடன் இருக்கும் போது செய்வது சிறந்ததல்லவா? இயல் இசை வாரிதி வீரமணி ஐயா திடீரென இறைவனடி சேர்ந்த போது இலண்டனில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஆறு திருமுருகன் உரையாற்றிய போது பின்வரும் விடயத்தை மிக வருத்தத்துடன் குறிப்பிட்டார். 'அதாவது வீரமணி ஐயாவாக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் கலாநிதிப் பட்டம் வழங்க இருந்ததாம். அவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு இரண்டு புத்தகம் குறைவாக இருந்ததாம். அந்த இரண்டும் வெளியாக முன்பு அவர் மறைந்துவிட்டார்.' உண்மையில் அவர் கைப்பட எழுதிய படைப்புகள் (கீதங்கள், கீர்த்தனைகள், நாட்டிய நாடகங்கள்) ஏராளம். வீட்டு அலுவலியில் கட்டுக் கட்டாக இருந்தன. அவற்றைப் புத்தகமாக வெளியிடப் பணம் வேண்டுமல்லவா? இதனைக் கருத்தில் கொண்டிருந்தால் பல்கலைக்கழகம் எப்போது அவருக்கு கலாநிதிப் பட்டத்தைக் கொடுத்துக் கௌரவிப்படுத்தி மகிழ்வித்திருக்கலாம். நாமும் மகிழ்ந்திருப்போம். இது நினைக்கும் போதெல்லாம் மனத்தை வேதனையடுத்து ஒரு விடயம். வீரமணி, ஐயா என்றோ இயற்றிய 'கற்பகவல்லி நின் பொற்புத்தனை' என்ற ஒரு பாடலே (என்றும் எவராலும் படித்து இன்புறும்) போதும் ஐயாவின் இசைப்புலமையை, தமிழறிவை எடுத்தியம்ப. எனவே செய்யவேண்டியவற்றை செய்யவேண்டிய நேரத்தில் செய்வது எல்லோருக்கும் மகிழ்வையும் நிறைவையும் தரும்.

- தவம்

லா சம்யலில் லைலா

வணக்கம் பிரான்சிலை மனதிற்கினிதாய் பார்த்து ரசிக்க பளிபெய்து. பெய்த பனியில் சறுக்கி விழையாட வேண்டிய மாதம் இந்த மாதம். ஆனால் ஒரே மழையும் புயல்காத்தும்பாய் பெய்த மழையின் சேற்றிலை சறுக்கிவிழ வேண்டியிருக்கு குளிரும் பெரிதாய் இல்லை என்ன செய்ய மனிதன் கெட்டது என்று தெரிந்தும், இயற்கையோடே அழிவுக்கு அதிகமாய் விழையாடுதலை வந்த வினை இப்படியே உலகம் சூடாக இருநாள் வெடிச்ச சிதற போகுது நாங்களும் நஞ்சை சுவாசித்து, நஞ்சை சாப்பிட்டு எதிர்காலத்திலை ஒரு ஆரோக்கியம் இல்லாத ஒரு அரை குறை சந்ததியை உருவாக்கிப் போட்டு போக போறம்.

என்னடா இது பனி கொட்டாட்டி நல்லதுதானே குளிராது. லைலாக்கு என்ன பனியே? எண்டு நீங்கள் பேசிறது கேக்குது நான் புலம்பினா போலை அமைதி சமாதானம் எண்டு சொல்லி கொண்டு அணுவாயுதங்களையும், அழிவாயுதங்களையும் செய்துசோதித்துபாத்தும் வித்தும் கொண்டிருக்கும் வல்லரசு நாடுகள் தான் நிப்பாட்ட போகுதே? இல்லாட்டி அடிபடத் தயார் எண்டு அடம்பிடிக்கும் சிங்களவன் தான் இந்தாங்கோ உங்கடை சுதந்திரம் எண்டு தரத்தான் போறாங்களா??

சரி உதை விடுவம் மாவீரர் தினத்தண்டு தலைவர் கொள்கை விளக்கவுரையிலை நல்ல விழக்கமா தமிழிலை எல்லாருக்கும் விளக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் தமிழீழ தனியரசை அமைப்பதை தவிர வேறு வழி எங்களுக்கு இல்லையெண்டு. வழமையா தலைவரினரை கொள்கை விளக்கவுரைக்கு உரைக்கு பிறகு பாலாண்ணை ஒரு விரிவுரையொண்டு குடுக்கிறது வழமைதானே ஆனால் இந்த வருடம் பாலாண்ணை உடல்சுகமில்லாததானை விரிவுரை குடுக்கேல்லை ஆனால் பாருங்கோ இதுதான் சாட்டெண்டு காவலிருந்த பல ஆய்வாளர்கள், களத்திலை இறங்கி இது யுத்தபிரகடனம் எண்டுமே இல்லை, இது எச்சரிக்கை யெண்டுமே தலைவரினரை உரையை ஆய் ஆயெண்டு ஆளுக அதை பாத்தும் படிச்சம் என்றை மண்ணை காஞ்சு பாதி மயிர் கொட்டிண்டு போச்சு. இழுத்து கொண்டை முடிய ஏலாமல் இருக்கு அதானை லாசப்பல் போய் கடையிலை ஒரு முடியயிர்(சுவரிமுடி) வாங்குலமெண்டு போறன் அதானை புதிய கொண்டையுடன் அடுத்த கடித்தில் சந்திக்கிறன்

- அன்புடன் லைலா.

கவரியாட்டம் தேவையே!

சென்ற இதழில் வெண்புறாவின் இசைநிகழ்ச்சி 'தொடர்பாக எழுதப்பட்டிருந்த விமர்சனக் கடிதத்தினைக் கண்ணுற்றதன் விளைவாய் இந்த மடலை எழுதுகிறேன். தாயக நிலைமையைப் பற்றியும் தாயக உணர்வுகொண்டகலைஞர்களைப் பயன்படுத்தாமல், ஈழத்தமிழர்களுக்கு நார்மிக ஆதரவைக் கூடத்தரத் தயங்கும் கலைஞர்களை அழைப்பதைப் பற்றியும் அங்கலாய்த்த வாசகர், புலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களின் மனங்களையும் அவர்களது செயற்பாடுகளையும் சற்றும் கவனத்தில் கொள்ளாதது கவலைக்குரியதே. இன்றைக்குப் புலத்திலே வாழ்பவர்களின் வாழ்க்கைமுறை என்ன? அவர்கள் யாரைத் தங்கள் குலதெய்வங்களைப் போலப் போற்றுகின்றார்கள் என்பதை எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டார்.

தாயக நிலைமைகளை விளக்கும் செய்தி அறிக்கைகளைப் பார்ப்பதை விடுத்து திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் மூழ்கிப் போய்க் கிடக்கின்ற உணர்வுகள் மறந்துப் போன தமிழனிடமிருந்து தாயகத் தேவைகளுக்காகப் பணத்தை கறக்கக்கூடிய சரியான மார்க்கத்தை தெரிவு செய்த ஏற்பாட்டாளர்களைப் பாராட்டாவிட்டாலும் பறவாயில்லை தூற்றாமல் இருந்திருக்கலாம்.

வருகின்ற கலைஞர்களுக்காகப் பெருந்த தொகைப் பணம் செலவாகப் போகின்றதே என்று மூக்கால் எழுதுகின்ற சகோதரன், தென்னிந்தியக் கலைஞர்களுடன் புனைப்படம் எடுப்பதற்கும் விருந்துண்பதற்குமாக ஆயிரக்கணக்கில் செலவுசெய்யத் தயாராயிருக்கின்ற, ஆனால் எம் சொந்தக் கலைஞர்களை ஏறெடுத்தும் பார்க்க விரும்பாத எம் மக்களின் மனநிலையை அறியாமல் இருப்பது வியப்பாயிருக்கிறது. எனவே அம்மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படாத வரையில் இதுபோன்ற கலைநிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களைக் குறைசுறாமல் இருப்பதே நல்லது என்பது என் கருத்தாகும்.

- காவியா

INTERNATIONAL REFUGEES ORGANISATION

IMMIGRATION

- புதிய சட்ட அமைவுகளின் கீழான
- ஐரோப்பிய நாட்டில்
- இலங்கையில் நிராகரிக்கப்பட்ட
- விண்ணப்பங்களுக்கு எதிரான
- மென் முறையீடுகள்

- ஐரோப்பிய நாட்டில்
- இருந்து வருபவர்களுடன்
- தங்கியிருப்போருக்கான விசா
- விண்ணப்பங்கள்
- மொழி பெயர்ப்புகள்

நுத்தார் புது வருட நல்வாழ்த்துக்கள்

அணுகுங்கள்:

குலேந்திரன்

INTERNATIONAL REFUGEES ORGANISATION

1083 Garratt Lane - London SW17 0LN

தொலைபேசி 020 8682 4494

கைத்தொலைபேசி 078 7781 9494

(ஆலோசனைக் கட்டணம் £100.00)

Tel: 020 8682 4494

Fax: 020 8681 5522

Tube: Tooting Broadway

ஐ.பி.சி. இன்னிசைக்குரல் 2006

கடந்த சனிக்கிழமை லண்டன் ஹரோ பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்ற இன்னிசைக் குரல் பாடல் போட்டி நிகழ்ச்சி, மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் நடுவர்களாக ரி.எல். மகராஜன், மதுரக் குரலோன் எஸ்.கண்ணன் கலந்து சிறப்பித்


தனர். 2006ம் ஆண்டின் பெண் இன்னிசைக் குரலாக நோர்வே நாட்டைச் சேர்ந்த செல்வராஜினி அலெக்ஷாண்டர் அவர்களும் ஆண் இன்னிசைக் குரலாக ஜேர்மனியைச் சேர்ந்த பிரதக்ஷன் சீவரட்ணம் அவர்களும் வெற்றியிட்டினர்.

இணை இன்னிசைக்குரலாக டென்

மார்க்கிலிருந்து வருகைதந்த சத்தியா சத்தியதாஸ் மற்றும் கனடாவிலிருந்து வருகைதந்த நீல்சன் டொன்பொஸ்கோ அவர்களும் வெற்றி பெற்றனர். இளம் இன்னிசைக்குரலாக கனடாவைச் சேர்ந்த லக்ஷ்மி சிவனேசலிங்கம் அவர்களும் வெற்றியிட்டினர். சிறந்த இசையமைப்பு மற்றும் ஒலி ஒளியமைப்புக்களுடன் நிகழ்ச்சியை

மேலும் மெருகட்டியிருந்தனர் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.

இந்நிகழ்வின் ஐ.பி.சி வானொலியின் அறிவிப்பாளர்களான திரு எஸ்.கே.ராஜேன் அவர்களும் திருமதி கௌஷி ரவிசங்கர் அவர்களும் தொகுத்து வழங்கினர்.



BIRAVENAAS

South Indian & Sri Lankan Restaurant and Bar

சிறிய வைபவங்களுக்கு ஏற்ற 40 இருக்கைகள் கொண்ட வசதிகளுடன் கூடிய உணவகம்...
குடும்பத்துடன் வந்து கூடச்சூட உணவுகளைச் சுவைத்து மகிழ்ங்கள்

Open Daily: **இனிய நத்தார் 4ஆ வருட வாழ்த்துக்கள்**

Monday-Thursday 12pm to 11.30pm
Friday to Sunday 12pm to 12pm

Free Delivery*

Tel: 020 8695 8625

* Orders over £12 within 3 miles 6-10pm

1 Sandhurst Market, Sandhurst Road, Catford, London SE6 1DL

Indo-Lanka Relationships

My Memories



By R. Cholan

Current Indian analysts mesmerized by the famed Sinhala hospitality may not fully comprehend all of this. The new chumminess is interpreted as Sri Lanka's final acceptance of India's regional super-power status. Given past history, and the subliminal Indophobia that still exists, this is an obviously flawed assumption.... President Jayewardene once said at a news conference in Hong Kong, "the Sri Lankan government will accept help from the devil himself" to fight the Tamils. Currently, the Sinhala leaders are consorting with the Indian 'devil' for this help.

One of my earliest memories of the Colombo harbor was of a large graffiti on a wall (facing the sea and the ships), which read: "INDIA GO HOME".

Kalla-Thonis

I grew up in Colombo in the forties and fifties, witnessing the many manifestations of Indophobia in Sri Lanka. It was called Ceylon then. The Indophobia of that era was not limited to graffities - it was everywhere. The Sinhala disdain for anything Indian was open and omnipresent. All Indians were called Kalla-Thonis, a derogatory term coined originally to describe smugglers and illegal immigrants. Even in the educated

middle-class households this term was freely used to describe Indians.

Indian traders, who were in the country in significant numbers at that time and patronized regularly by the Ceylon Tamils, were shunned by the Sinhalese. Indian grocery-stores had hardly any Sinhala customers. Indian textile merchants sold their saris only to Ceylon Tamil customers and the Sinhalese bought theirs from Sinhala owned shops. Indian restaurants were frequented mostly by Tamils, except for a few Sinhalese who bought 'one' Dosa (for 10-cents) in the sixties, for the 'unlimited' sambar and sambal that came free with it! At the Sinhala owned Restaurants, a bread-meal (1/4 lb of bread for 25-cents) got them only two small dishes of parippu and sambol - No seconds!

Analysts who today sing the praises of a healthy Indo-Lanka trade relationship probably have no idea of what I am talking about. They were not there then to know. Perhaps a simple chat with a Tamil clerk, who lived in the Sinhala towns at that time, would be illuminative to these pundits. Any Indian who cares about the future Indo-Lanka relationship must research the events of that era.

Quite apart from the ordinary Sinhala citizen's scorn towards the Indian traders, there also existed a state level Indophobia. From the fifties on, a series of measures were taken by successive Sri Lanka governments to make life harder for the traders from

the south Indian states of Madras and Kerala. The end result - by the mid-sixties these Indian traders had completely disappeared from Sri Lanka.

The first of these administrative acts was the requirement that all non-Ceylonese businessmen register themselves, for a fee of Rs. 400.00, a huge burden to these small time traders from India at that time. Indian grocers, who eked out meager profits by selling Indian eggs for 18-cents, as opposed to the local price of 21-cents, couldn't afford this fee. Most chose to leave the country.

Indian magazines

Imports of groceries and magazines from India were then banned - not just deterred with increased tariffs, but a complete ban. Readers of Indian magazines, like Femina (English) and Kalki (Tamil), couldn't get them anymore. What the hell, these readers were only a miniscule minority and besides most were Tamils. Those who could afford it got them in the black-market anyway, and the rest of the readers didn't matter.

Ironically, Tamil farmers in the north Sri Lanka welcomed the ban on Indian onions, as the price of Jaffna onions skyrocketed (as did their profits), little realizing what the Sinhala government was doing. When the Sinhala farmers started growing onions, the transport of onions from Jaffna was bottlenecked at the Elephant Pass army checkpoint, with a 'permit' requirement. Those in Jaffna (me included) ate onions for breakfast, lunch and dinner! Indian onions were nowhere to be seen.

Plantation workers

The Indophobia of that era also resulted in the Sinhala government going after the so called Tamils of 'recent' Indian origin. These immigrant plantation workers imported by the British more than a hundred years earlier had already been stripped of their Ceylon citizenship by a prior legislation - the first Legislative Act of the newly independent Ceylon in 1948. Since then, these Tamils had been living in Ceylon as 'stateless' persons.

India came under increasing pressure from the Sinhala leadership to accept a forced repatriation of these stateless Tamils. The first Indian PM, Jawaharlal Nehru, who had resisted the pressure effectively, died in 1964. A weak leadership that followed, and the fact that India was distracted at that time by a war with China, gave the Sinhala leadership the best opportunity to ratchet-up the pressure. The new Prime Minister Lal Bahadur Shastri caved-in, agreeing to accept more than 50% of the stateless Tamils (Sirimavo-Shastri Pact; October 1964). Over 500,000 Tamil plantation workers were forcibly deported.

Intoxicated with this success, Sri Lanka was relentless against its large neighbor, and succeeded on many fronts. The island of Kachchativu, a piece of Indian Territory, was wrenched from India in 1974 with similar pressure tactics. It must be remembered that the wrangle for this piece of Indian land occurred less than three years after the first JVP insurrection (1970), when India was the first to come to the rescue of the Colombo government. That's Gratitude.

The next major issue with India was when India came to help in the ethnic conflict in 1987, and ended up eating humble pie. Lured by one president to help fight the Tamil rebels, India was booted out by the next, who mockingly joined hands with the same rebels to kick India out. It was a classic example of Sinhala leaders' penchant to renege on solemnly signed agreements.

If India's meek and complete acquiescence to its little neighbor is to keep out its northern detractors from the island, it is obviously a failed strategy. India never enjoyed a reciprocal loyalty from the Sri Lankans. Contrarily, the Chinese and the Pakistani presence and influence in Sri Lanka have been significant and at present growing alarmingly.

It is hoped, at the highest echelons in India, that helping Sri Lanka fight the Tamils will somehow diminish the Chinese and Pakistani influence there, at least in the short-term. Quite apart from the fact that this policy has not produced the desired results even in the short-run, the long-term outlook for India if Sri Lanka wins the war against the Tamils is even gloomier.

A strong Tamil presence in the Sri Lankan polity (either federal or as separate countries) is India's best bet. It is the only way India can counterbalance the congenital and

hereditary Sinhala Indophobia.

I base this on another of my early childhood memories in Sri Lanka. It is about my own home and that of my relatives and friends. Every Tamil home during that period had a framed photo of Mahatma Gandhi displayed in their living rooms. Many had pictures of other Indian leaders, like Jawaharlal Nehru, Subash Chandra Bose, etc. as well. In some cases these were kept in their shrine rooms among pictures of their gods. No Sinhala home ever had pictures of Indian leaders.

Sri Lankan Tamils are the natural allies of India. The Sinhalese are congenitally and hereditarily ill-disposed towards India, perhaps their attitude being rooted in the historical memories of invasions in centuries past, or the Mahavamsa teachings, or whatever. Merits of these dissimilar dispositions apart, it is the ground reality. It is something that India needs to understand and recognize, or ignore at its own peril.

Current Indian analysts mesmerized by the famed Sinhala hospitality may not fully comprehend all of this. The new chumminess is interpreted as Sri Lanka's final acceptance of India's regional super-power status. Given the past history, and the subliminal Indophobia that still exists, this is an obviously flawed assumption. The Sinhala leaders are acting friendly today only for India's help to crush the Tamil rebellion. President Jayewardene once said, at a news conference in Hong Kong, "the Sri Lankan government will accept help from the devil himself" to fight the Tamils. Currently the Sinhala leaders are consorting with the Indian devil for this help.

A politically weakened Tamil population in Sri Lanka will in the long run result in the realization of India's worst nightmare. Nothing can be worse for India than a country in its backyard, ruled by an innately hostile population. India needs a strong Tamil hand in Sri Lanka, and the sooner it understands this basic fact the better it is for them.

A Chastened Indian Foreign Secretary, Jyotindra Dixit, six years after his debacle in Sri Lanka, told me something privately, which he didn't (or couldn't) say openly in his book, Assignment Colombo (1998). He said to me "I say, if I were Prabhakaran, I won't trust any of the Sinhalese. Tell him that I told you so."

I never have had the opportunity to tell Mr. Pirapaharan that.

எங்கள் மனுவை ந்த நத்தார் புகு வருட பொங்கல் வாழ்த்து

சகல சட்ட ஆலோசனைகளுக்கும்

- | | |
|-------------------------|---------------|
| வீடு விற்க / வீடு வாங்க | தஞ்ச மனு |
| குற்றவியல் | மேன் முறையீடு |
| குடியியல் | குடிவரவு |
| விவாகரத்து | குடி அகல்வு |
| தொழில் பிணக்கு | போக்குவரத்து |
| க்டன் வழக்கு | வாகன வழக்கு |

தொடர்புகளுக்கு:

சுரமயா கிருஷ்ணகுமாரன் / சக்திய லோசனாதேவராசன்
020 7840 0505 / 0774 770 8213

தமிழக அழகுதெய்லு உள் - அங்கு
தமிழ் அன்புத் தமிழ் எங்கள் உயிருக்கு உள்
- பாரதிதாசன்

SK Solicitors

Administrators of Oaths



Unit 405, 4th Floor, 71 Bondway, London SW8 1SQ


Tel: 020 7840 0505 / Fax: 020 7840 0505

(Mob): 07985 189 290 / 07747 708 213

45ம் நாள் நினைவஞ்சலி....



ஜனனம்
15.10.1973



வீரமரணம்
08.11.2006

23.12.2006 அன்று 45ஆம் நினைவு நாள்

நவரட்ணராஜா விமலேந்திரன் (ஸெப்.கேணல் அறிவு - துணைத்தளபதி திருமலை மாவட்டம்)

சிங்களத்தின் ஆக்கிரமிப்பு திருகோணமலையை நாளாக்குதான் தின்றுவர பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு எதிர்த்து தின்ற புலிகளுடன் துடித்துதின்ற விமலேந்திரன் இணைந்துகொண்டான் ஈழ மண்ணை மீட்டெடுக்க!

அவன் துடிப்பைக் கண்ட சொர்ணத்தார் 'அறிவு' என்று பெயர் சூட்ட துடிப்புள்ள இளைஞனாய் போர்ப்பயிற்சி முடித்துவர சார்ன்ஸ் அன்ரனி சிறப்புப் பட்டயணியில் அதிரடி வேங்கையாய் ஆண்டுகள் பல அதி தீவிரமாய் போர் புரிந்தான் எதிரியுடன்!

'வன்னி விக்ரிம் என்றும் 'மின்னல்' என்றும் சிங்களம் போருக்கு பெயர் வைத்து புலிகளுடன் பொருத வர மூர்க்கத்துடன் சிங்களத்தின் முப்படையையும் சின்னாபின்னம் ஆக்கியதில் அறிவின் பங்கு அளப்பரியது!

புலனாய்வுத்துறையில் புல்லுருவிகளை களைத்தெறிய காற்றுப்புகும் இடமெல்லாம் களமாடி மீண்டு வந்தான் அறிவு புன்சிரிப்புடனும் புலியென்ற திமிருடனும்!

சிங்களத்தின் சூரியக்கதிரில் புலிகளின் பட்டயணியில் எதிரியை சுட்டெரிக்கும் சூரியனாய் களம் புகுந்தான் முன்னணியில் அவன் அறுத்தெறிந்த கூலிகளின் தலைகள்தான் எத்தனையோ!

ஈழமண்ணை மீட்டெடுக்க இணைந்த புதியவரை வீரமுள்ள வேங்கைகளாக்கும் பொறுப்பை ஏற்று

போர்ப்பயிற்சி கொடுத்து தந்திரம் வாய்ந்த பாயும் புலிகளாக பலபேரை வளர்த்தெடுத்தான்!

புலனாய்வுத்துறையிலும் பிரபல்யமாகி அத்துறையின் தாக்குதல் அணியின் தலைவரில் ஒருவராய் தாக்குதல் பலவற்றை குறித்தநேரத்தில் குறிதவறாமல் செய்தவன் அறிவு!

ஈளர்கள் ஆக்கிரமிக்க ஆழத்தை 'ஜெயசிக்குறு' என்றும் 'வோர்டர்ஜெற்' என்றும் 'ரணகோச' ஐந்தொன்றும் அடிக்கடி அகலக்கால் பதித்துவர ஊன் உறக்கம் துறந்து நாள்கள் பலவாய் முன்னின்று போர் புரிந்தான் சிங்களத்தின் முப் பட்டையையும் எதிர்த்து நின்று!

பிக்குகள் நாள்க்குறித்து முப்படையும் முன்னேற ஈழமண்ணில் காத்திருந்தார் கூலிகள் கிளிநொச்சியில் கைகொடுத்து வரவேற்க அப்பட்டையை ஓயாத அலைகள் மூன்றென்று பெயர் பெற்ற பெரும் சண்டையதில் களம் புகுந்த அறிவும் காப்பாற்றினான் தமிழரின் தன்மானத்தை!

பரத்தனில் தரித்து தின்ற சிங்களம் பயந்துபாயமுன் ஆனையிறவுக்கு சுற்றிவளைத்து சுட்டெரித்தான் வேங்கைத் தோழருடன் எத்தனையோ சிங்களத்தை!

ஆனையிறவில் யாரும் அண்டவே முடியாதென்ற திமிரில் அகலக்கால் பதித்து தின்ற கூலிப்படைகளை சின்னாபின்னம் செய்கையிலே எதிரியின் எரிஞ்சுண்டு பட்டு எரிந்த மேனியுடனும் இறுதிவரை நின்று இறுமாப்புடன் மூடுவிழா நடத்தியவன் அறிவு!

பனையின் களமுளையில் சிங்களப் படைகள் 'திரிகரண' என்றும் 'தீச்சுவாலை' என்றும் திமிருடன் பரவிவந்த அலைமோதும் சிங்களப் பட்டாளத்தில் புயலெனப் புகுந்தான் புலிகளின் தாக்குதல் தலைவனாய் அறிவு களத்தில் எதிரியை இடறிப்பாய்ந்த இடமெல்லாம் சிதறிக்கிடந்த சிங்களத்தின் வெற்றுடல்கள்தான் எத்தனையோ!

எத்தனை களத்தை அவன் கண்டான் எத்தனை விழுப்புண்களை அவன் சுமத்தான் இருத்தும் முடியாதென்று முடங்கிப் படுக்கையிலே படுத்ததில்லை பதினெட்டு ஆண்டுகளாய்!

அறிவின் மனைவி குறிஞ்சியும் மண்மீட்டில் அவன் குழந்தையும் வன்னியில் வாசம் செய்ய திருகோணமலையின் துணைத்தளபதியாய் பொறுப்பேற்று போர்கள் பல புரிந்துவந்தான் தான் பிறந்த பூமியதில்!

லாகரையில் காற்பதிக வளம் பார்த்த சிங்களத்தானுக்கு பாடமொன்று புகட்டிவிட பாயும் புலிப் படையொன்றை தயார் செய்யும் வேளையதில் முத்திவிட்டார் ஈளர்கள் மறைந்து நின்று தாக்கி!

அறிவு தமிழீழ மண்ணில் புதைக்கப்பட்டவனல்ல அவனுடல் விதைக்கப்பட்டது அவனுருவில் ஆயிரமாயிரம் புலிவீரர்கள் தோன்றுவார்கள் அவன் வழியில் களம் புகுந்து ஈழமண்ணை மீட்டெடுக்க!

பிரிவால் துயருறும்: அன்பு அம்மா, மனைவி, மகள்(நிதுசிகா) அக்கா, அத்தான், தங்கை, மைத்துனன், தம்பிமார், மைத்துனிமார், மருமக்கள், மகன்மார் மற்றும் மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், மச்சான்மார், மச்சான்மார், சகோதரிகள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் போராளிகள்.

தொடர்புகளுக்கு: திரு/திருமதி சண்முகலிங்கம் (லண்டன்)
தொலைபேசி: 07944 682 741

கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு

உமா மகாலிங்கம்
(ஒரு பேப்பருக்காக)

பயங்கரவாத தடைச்சட்டம் கடுமையான புதிய விதிகளுடன் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. 2000ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் இருந்த அரசியல் நிலைமைக்கு பின் தள்ளிய மகிந்தாவின் சிந்தனைக்கு பேரினவாதக் கட்சிகளின் ஆதரவு கிடைத்தாலும், அமைதி விரும்பும் சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பு காணப்படுவதை செய்திகள் மூலம் அறிய முடிகிறது. சமீபத்தில் இலங்கையின் தலைநகரில் சம்பவித்த குண்டுவெடிப்பில், அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்களின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச அவர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட காரணத்தினால் மீண்டும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளமை, அரசியல் விவகமற்ற ஒரு நகர்வாகவே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மகிந்த சிந்தனைக்கு ஆதரவுதரும் ஜே.வி.பி, ஜா.ஹெ.உறுமய ஆகிய பேரினவாதக் கட்சிகள், திட்டமிட்டபடி தமிழ் மக்களுக்கு விரோதமான தீர்மானங்களை மிகக் கச்சிதமாக செயல்படுத்தியுள்ளதைக் கண்டுகொள்ள முடிகிறது.

கனாமிப் பேரவை அழிவின் போது கூடுதலாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேச மக்களுடைய புனரமைப்புக்கு உலக நாடுகளால் உதவப்பட்ட உதவிகளை நிர்வகிப்பதற்கு, அப்போதிருந்த சந்திரிகா அரசும், தமிழீழ விடுதலைப்புலிகளும் இணக்கம் கண்ட பொதுக் கட்டமைப்பை நீதிமன்ற உத்தரவு மூலம் தடைசெய்த பின்னணியில் மேற்கூறிய கட்சிகள் இருந்தது யாவரும் அறிந்ததே.

அதே போன்று, 1987ம் ஆண்டு ஆடி மாதம் இணக்கம் கண்ட இந்திய இலங்கை உடன்படிக்கையும் நீதிமன்றத் தீர்ப்பு

மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பைச் செல்லுபடியற்றதாகச் செய்த பின்னணியிலும் இவ்விரு கட்சிகளும் முன்னின்றன. 2002ம் ஆண்டு மாசி மாதம் 22ம் திகதி நோர்வே அனுசரணையாளர்களின் மத்தியஸ்தத்தில் ஒப்பேற்றப்பட்ட போர்தவிர்ப்பு ஒப்பந்தமும், புரிந்துணர்வு உடன்படிக்கையும், இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும், நோர்வேக் கெதிரான பிரச்சாரங்களும் கொழும்பில் நடத்திவரும் இவ்விரு கட்சிகளுக்கும், கொழும்பில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம், அவர்களது அடுத்த திட்டத்தை நிறைவேற்றக் கைகூடியிருவதை ஊக்கிக் குடிகிறது.

இச்சட்டத்தின் மூலம் இலாபம் பெறப் போவது ஆள்கடத்தல்கள், அரசியல் படுகொலைகள், மற்றும் மனித உரிமை மீறல்களை அரங்கேற்றும் அராஜகக் கும்பல்களே.

கொழும்பில் இடம்பெறும் குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கும், அரசியல் படுகொலை மற்றும் ஆள்கடத்தல்களுக்கும் சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறும் விசாரணைக் குழுவினர், சிங்கள மக்களை திசை திருப்பும் நோக்கில் அவசர அவசரமாக அமுலுக்கு கொண்டு வந்துள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம், சட்டப் பிரச்சினைகளை அதிகம்கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்ற அடைமொழியைத் தான் இந்த நடவடிக்கை ரூபகப்படுத்துகின்றது.

இந்தச் சட்டத்தின் மூலம் அதிக இலாபம் பெறப் போவது படைத்தரப்பினர் மட்டுமல்ல, இலங்கையில் நடைபெறும் ஆள் கடத்தல்கள், அரசியல் படுகொலைகள்,

மனித உரிமைமீறல்கள் போன்ற அடாவடித் தனங்களை அரங்கேற்றும் அராஜகக் கும்பல்களும் இவற்றை விட உலக நாடுகளின் முன்னிலையில் இலங்கை அரசின் ஜனநாயக விரோதச் செயல்கள் யாவும் மூடிமறைக்கப்படும் வசதி. இப்பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் கிடைக்க வாய்ப்புண்டு.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் தொடரவும், புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கிய பிரதேசங்களை படிப்படியாக மீட்கவும், தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழித்து அவர்களை அடிபணியச் செய்யவும், போர் மூலம் தான், முடியுமென்ற சிந்தனையில், மகிந்த ராஜபக்சவை வழி நடத்திச் செல்லும் பேரினவாதக் கட்சிகள், ஒட்டு மொத்தமாக இலங்கை வாழ் சகல மக்களையும், குறிப்பாக தமிழ் பேசும் மக்களையும் அமைதியாக வாழ ஒரு போதும் இடம்தரப் போவதில்லை.

வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் பேசும் மக்கள் இழந்த இயல்பு வாழ்க்கை படிப்படியாக சிங்கள மக்களிடையே பரவுவதைக் குறிப்பாக தலைநகரில் வாழும் இலட்சக்கணக்கான பல்வின மக்களும் நாளாந்தம் அனுபவித்து வருவதை, அன்றாடம் அமுலாக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன. இத்தனை கெடுபிடிக்கு மத்தியிலும் இனங்காண முடியாத படுகொலைகள், ஆள்கடத்தல்கள், குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடைபெறும் அதிசயத்தை எப்படி வர்ணிக்க முடியும்.

மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா, பெரிய பிரித்தானியா உட்பட ஐக்கிய நாடுகளின் அனுமதியுடன், பயங்கரவாதத்திற் கெதிரான போர் நடவடிக்கைகள் மூலம் அல்கொப்தா இயக்கத்தையும், ஆப்கானிஸ்தானில் தலிபான் இயக்கத்தையும் அழித்துவிட எடுத்த போர் நடவடிக்கைகள் மெல்ல நலிந்து போவதை தடைகள் செய்யப்பட்ட இனங்கள் மீண்டும் உக்கிரமமாக வளர்ச்சி பெறும் கட்சிகள் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் காணக் கிடைக்கின்றன. அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தல் முடிவுகள் கூட

பயங்கரவாதத்துக்கெதிரான யுத்த நடவடிக்கைகளை விரும்பாத அமெரிக்க மக்களின் தீர்ப்பாகக் கருதலாம். இதைவிட, அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பொன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், குர்கிஸ்தான் விடுதலை இயக்கத்தையும், பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளதை தவறு எனச் சுட்டிக் காட்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கையில் தடை செய்யத் தூண்டும் பேரினவாதக் கட்சிகள் உலக மையத்தில் நடக்கும் உண்மைச் செய்திகளை ஓரளவுக்கேனும் புரிந்துகொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும்.

தமிழ் மக்கள் மீது ஏற்பட்டுள்ள கெடுபிடிகள் இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டன. எனவே, மறுபடியும் கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை எந்தவித மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. மாறாகச் சிங்கள மக்களின் இலகு வாழ்க்கைக்கும் இலக்கு வைக்கப்படுகிறது என்பதே யதார்த்தம். தனிமைப்படுத்தப்படும் தமிழ் மக்கள், தங்களுக்கான தனி அரசை ஐக்கிய நாடுகளின் அனுமதிக்கப்பட்ட விதிகளுக்கமைய (UN Charter 52) உருவாக்க உதவும் ஒரு அரசியல் முன்னெடுப்பாகவே இலங்கை அரசாங்கத்தின் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் உந்துகோலாக அமையப் போவதை, சிங்களப் பேரினவாதக் கட்சிகள் உணரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக்கொண்ட கனேடிய அரசாங்கம், மறுபக்கத்தில் பிரெஞ்சு மொழி பேசும் கியுபெக் (Quebec) மாநில மக்களுக்கு தனியான ஒரு தேசத்தை, ஐக்கிய கனடாவுக்குள் ஏகமானதாக ஏற்றுக்கொண்ட புரிந்துணர்வு, தமிழீழ மக்களின் சுயகௌரவத்தையும், சுயநிர்ணய உரிமையையும் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, தமிழ் மக்களின் தனியரசுக்கான கோரிக்கையை அங்கீகரிப்பார்கள் என்பதே, புலம்பெயர் தமிழ் மக்களின் விண்ணப்பமாகும்.

DO YOU OWN THE LEASE OF THIS BUSINESS??



We can help you with a loan for any of the following:

- PAY OFF A VAT DEBT
- DISCHARGE
- BUY OUT A PARTNER
- REFURBISH PREMISES
- BUY ANOTHER BUSINESS

WE ARE SPECIALISED IN ARRANGING THE FINANCE FOR BUSINESS HAVING SHORT LEASE AGREEMENTS OF THEIR BUSINESS

WE ARE SPECIALISED IN ARRANGING THE FINANCE FOR BUSINESS HAVING SHORT LEASE AGREEMENTS OF THEIR BUSINESS UNITS

CALL
YES
COMMERCIAL FINANCE

தமிழில் உரையாடி உங்கள் தேவைகளை இலகுவாக பூர்த்திசெய்ய அழைப்புங்கள்

TEL: **020 8150 9714**

ரத்துவத்தையிடம் கேள்விகளும் அவரினர் பதில்களும்!



எல்லாறுங் சந்தோசங் தான.

நாம வேற ஒண்ணு சொல்றது. ரொம்ப ரொம்ப ஸ்ரீலங்கா பிப்பிள் சேச் கட்டுறது கெல்ப் இல்லதான. கிறிஸ்டியன் பிப்பிள் பளய சேச்சில கும்பிடுதான. நாம ரொம்ப கவல தான. பளய சேச் போயி புது சேச் வற வேணுங் எண்ணு நம்ப மகிந்த மல்லி, அமர சிங்க மல்லி, ஆமத்துறு மகதா எல்லாறுங் கவலதான. அதுதா அவங்க பளய சேச் குண்டு போட்டு ஒடக்கறது. புது சேச் கட்டறது. ஸ்ரீலங்கா சிங்கப்பூருவ மாதுறி புதுசா வாறது. எல்லாறுங் சந்தோசங் தான.

கேள்வி: ஒரு யேயர் காரர் அப்பாவிக் கடை காறரை வெருட்டித் தங்கட பேப்பரை கடையள்ள வைக்கினம். இதுக்கான ஆதாரம் என்னிட்ட இருக்கு. நீங்கள் ஒரு ஜனநாயகவாதி மனித உரிமைப் போராட்டவாதி. இலங்கையில் கஷ்டப்படும் தமிழ் மக்கள் பலருக்கு விடிவு குடுத்த மகாத்மா. ஆக நீங்களும் நானும் ஒரே மாதிரியான கருத்தை உடையவர்கள். இப்படியான நீங்கள் உந்தக் கனிசடை ஜனநாயக விரோத ஒரு யேயர் காரருக்கு ஏன் எழுதி நீங்கள்? நீங்கள் எழுதுவதை நிப்பாட்டா விட்டால் நான் மிகவிரைவில் கண்டனக் கூட்டம் போட்டு அம்னெஸ்டிக்கு கடிதம் எழுதப் போறன்.

(ஜெயத்தேவன், லண்டன்)

கேள்வி: ஸ்ரீலங்காவில் இந்த முறை கிறிஸ்தமஸ்ஸை எப்பிடிக் கொண்டாடலாம் என்று ஒரு ஐடியா சொல்லுங்கோவன் சேர்?

(ஸ்ரீ சிக்கேரா, கொழும்பு)

பதில்: என்ன இப்பிடிக் கேக்கறது பாதர், நம்மட ஆக்கள் அப்பவே கிறிஸ்தமஸ் பாட்டி தொடங்கினது தான. நாம மட்டக்களப்பு, யாப்பட்டுண எல்லா இடத்திலயும் வெடி போட்டு மிச்சங் கொண்டாறது தான. அதுவும் இந்தியா, பாக்கிஸ்தான், சிங்கப்பூருவ பெரிசு பெரிசா வெடி வாங்கிட்டு வந்து இரவு பகலு எண்ணு நம்ம ஆமி போய்ஸ் தெமரு பீப்பிளுக்கு வாணம் காட்டுறதுதான.

பதில்: ஆங் மல்லி, நீங்க மிச்சங் கோவங். அது ஒங்கட மெலிஞ்ச ஒடம்புக்கு கூடாது தான. ஒரு லயன் லாகர அடிச்சி கூல் பன்றது தான. நீங்க நம்பள பத்தி எப்பவுங் கூடாம சொல்றது தான. நீங்க ஜயசிக்குறு தோக்க வேணுங் எண்ணு சொல்லி கொட்டிக்கு ஒதவி செஞ்சதுதானே. அதாலதான நாம தோத்துப் போணது. நம்ம அவங்க மரியாத தாறது இல்ல. நா எங்க போணாலுங் நீங்க ஏன் அருப்பு குடுக்கறது?

நாம ரொம்ப கஷ்டங் பட்டு ஜனநாயகங் வளக்கறது. அது தா ஒறு பேப்பர் எழுதறது. அப்பிடிக் எழுதின அடுத்த வருசங் சங்கரி

ஐயேக்கு குடுத்த மாதிரி லச்ச லச்சமா பரிசு தாறது எண்ணு யுனெஸ்கோ சொண்ணது. நீங்க ஏ இப்பிடிக் பாவங் செய்யறது? டேக்கிற் சசி தான.

கேள்வி: வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களிடையே அறிவுகாணாது, கருத்துச் சுதந்திரம் அறவே இல்லை. அவர்கள் என் தலைமையில் என் சொல்லைக் கேட்டு நடந்தவரை ஒரு பிரச்சினையும் இருக்க வில்லை. தொடக்கத்திற்காகவேனும் கருத்துச் சுதந்திரத்தை எப்படி வளர்க்கலாம்?

(சங்கரி, கொழும்பு)

பதில்: ஆங் சங்கரி ஐயே ரொம்ப நாளா சத்தங் இல்ல? யுனெஸ்கோ சல்லியை ஸ்ரீலங்கா சல்லில மாத்தி இறவு பகலா திறுப்பி திறுப்பி எண்ணிறதா கேள்விப்பட்டது ஒண்மையா? ஒங்கட கேள்விக்கு பதில் ரொம்ப சசிதான. நீங்க கொஞ்ச யுனெஸ்கோ சல்லி நம்மட குடுக்கறது. நாம கொஞ்ச தடி ஆளு பிடிக்கிறது. அவங்களுக்கு துவக்கு, குண்டு எல்லாங் குடுக்கறது. அவங்க நம்ம தெமள் பேப்பரில, ரேடியோவள வேள செய்ற பிப்பள மண்டலில போடறது.

நீங்க கொட்டி தாங் செய்தது எண்ணு கோபி அன்னனுக்கு அம்னெஸ்டிக்கு அளுவி அளுவி கடிதங் போடறது. நீங்க ஜனணாயகவாதி எண்ணு சொல்லி கோபி அன்னன் சொல்றது. அப்புறங் நாங்க, மகிந்த மல்லி, டக்ளஸ் மல்லி எல்லாறுங் சேந்து வெளிநாட்டு தெமள் ஆக்களுக்கு கறுத்து சுதந்திரம் வளக்கறது எண்ண சொல்லறது?

கேள்வி: கராக்கில எங்கட அமெரிக்க சகோதரர்கள் படும் கஷ்டத்தைப் பாக்க எனக்கு இஞ்ச இந்த சுவிஸ் சாப்பாடே வெறுக்குது. நான் வெளியால எண்டு சொன்ன கொஞ்ச அரசியல், இராணுவ புலனாய்வு வேலைகளுக்கு எண்டாலும் அவங்களுக்கு கைகுடுக்கலாம். என்ன செய்யலாம் சேர்?

(ராமராஜ், சுவிஸ்)

பதில்: நீங்க மல்லி ரொம்ப வேல செஞ்ச ஜனணாயகங் செஞ்சு மெலிஞ்சி 'மெலிஞ்சி போணது. நீங்க ஒள்ளுக்க இறுந்தி பேக்கன், சிக்கன் சாப்பிட்டு கூலா பியர் அடிச்சி குண்டா வற வேணுங் எண்ணு நா புத்தா கிட்ட வேண்டறது.

நாம் நம்ம மகிந்த மல்லி, சரத் மல்லி, டக்ளஸ் மல்லி எல்லாறுங் கவள தான. புஷ் ஐயேக்கு போன் அடிச்சது, லெட்டர் போட்டது, ஈமெயில் போட்டது. நாம எல்லாறுங் திறுப்பி திறுப்பி சொல்றது ஒண்ணு தான. ஈராக் பிறச்சிண தீர்க்கறதுக்கு நல்ல குண்டு அணு குண்டு தான. நம்மட கையில அது இள்ள தான. அதாளதாங் நாங் ஜயசிக்குறு முடிக்காம போணது. நம்ம கதிர்காம ரொம்ப வறுத்தங் தான.

சங்கரி ஐயே அளுவி அளுவி மெலிஞ்சி போணது தான. புஷ் ஐயேட்ட அணுகுண்டு இறுக்குதான. அப்படியே புஷ் ஐயே ஸ்ரீலங்கா க்குங் அணுகுண்டு தாறதுதான. அப்படி தந்தா தெமள் பிப்பிள் பிறச்சிண சமாதா ணங்கான. அப்புறங் நாங்க நீங்க எல்லாங் சேந்து கீறிமளயில கள்ளு அடிச்சி என்ஜோய் பன்றது. ஆணா புஷ் ஐயே ஒறுவற அட்வைஸ் கேக்கறது இல்லதான.

கேள்வி: நீங்கள் எங்கே போனாலும் உங்கள் விசிறிகள் என்று ஒரு பெரிய பெண்கள் கூட்டம் உங்களை மொய்ப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையா?

(மங்கையர்க்கரசி, லண்டன்)

பதில்: நீங்க நம்மள வெக்கம் செய்றது அக்கி. நாம ரொம்ப வடிவ வள்ளயா இறுக்கறது. குதிறயில எம்.ஜி.ஆர் மாதிரி தாவி தாவி போறது. அதுதா அவங்க நம்மள மொய்க்கறது. நீங்க நம்மள வடிவு எண்ணு சொல்றது? அடுத்த லெட்டரில ஒங்கட போன் நம்பர் குடுக்கறது? சத்தியமா உங்கட வாயில நாம கோழி அடயறது இள்ளதான. ப்யட்டட வேணங்கான நோனா.

KINGSTONS SOLICITORS

ஐரோப்பிய பிரஜா உரிமையுடன் Sponsor செய்ய விரும்புவர்களுக்கு ஐரோப்பிய நாட்டு அகதி நிலை விண்ணப்பங்களை நுட்பமாகத் தயாரித்து சமர்ப்பித்தல், அகதி நிலை கோருதல், அகதி நிலை மேன் முறையீடுகள் (Detention & Bail) இன்னும் பல சட்டம் சம்பந்தமான சகலதேவைகளுக்கும் எம்மை உடன் நாடுங்கள்

எங்கள் நேர்மையான நம்பிக்கையான சேவையை விரும்பிய வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பலர் இருக்கின்றனர்.

நுத்தார் புது வருட நல்வாழ்த்துக்கள்

IMMIGRATION

- * ASYLUM AND HUMAN RIGHTS APPLICATION
- * EEA APPLICATION
- * WORK PERMIT
- * STUDENT VISA
- * ENTRY CLEARANCE APPLICATION
- * APPEALS
- * DETENTION AND BAIL
- * INJUNCTION
- * JUDICIAL REVIEW
- * NATURALISATION APPLICATION

Tel:

020 8540 0468

Fax:

020 8540 7504

251A HAYDONS ROAD,
WIMBLEDON,
LONDON SW19 8TY

Contact:

Chrishanthi Vincent
LLB (Hons) London

Your home is at risk if you do not keep repayment of mortgages or other loans secured on it.

KIDS PUNIJ

Tower Bridge



This great bridge has stood over the River Thames in London since 1894 and is one of the finest, most recognisable bridges in the World.

At the Tower Bridge Exhibition you can enjoy breathtaking views from the high-level Walkways and learn about the history of the Bridge and how it was built. You can then visit the Victorian Engine Rooms, home to the original steam engines that used to power the Bridge lifts.

Tower Bridge Walkways have specially designed windows, giving visitors a unique opportunity to take photos of the views without them being obscured by glass.

Tower Bridge also houses three exquisite, stunning and unique venues, which are ideal for all styles of Corporate Hospitality and Private events, including Weddings and commitment ceremonies.

Originally, London Bridge was the only crossing over the Thames. As London grew, so more bridges were added, but these were all to the west of London Bridge, since the area east of London Bridge had become a busy port. In the 19th century, the east end of London became so densely populated that public pressure mounted for a bridge to the east of London Bridge, as journeys for pedestrians and vehicles were being delayed literally by hours.

The big problem for the City of London Corporation was how to build a bridge downstream from London Bridge without disrupting river traffic activities. To get as many ideas as possible, the "Special Bridge or Subway Committee" was formed in 1876, and opened the design of the new crossing to public competition.

Two massive piers had to be sunk into the river bed to support the construction, over 11,000 tons of steel provided the framework for the Towers and Walkways. This was then clad in Cornish granite and Portland stone, both to protect the underlying steelwork and to give the Bridge a more pleasing appearance.

When it was built, Tower Bridge was the largest and most sophisticated bascule bridge ever built ("bascule" comes from the French for "see-saw"). It was a hydraulically operated bridge, using steam to power the enormous pumping engines. The energy created was then stored in six massive accumulators so that, as soon as power was required to lift the Bridge, it was readily available. The accumulators fed the driving engines, which drove the bascules up and down. Despite the complexity of the system, the bascules only took about a minute to raise to their maximum 86 degrees.

Brain teaser.

The Goodenough family have three boys; Andy, Bob and Carl. Their neighbours, the Cheathams, also have three boys called Andy, Bob and Carl.


The Goodenough family always tell the truth.
The Cheathams always lie.

Three boys are playing together. Two are Cheathams the other is Goodenough.

There is an Andy, a Bob and a Carl, but from which family?

Boy 1 said that his name was not Bob.
Boy 2 said that his name was not Andy.
Boy 3 said that his name was Andy.
Can you work out the names of these three boys.

Boy 1 is Carl Good enough, he tells the truth.
Boy 2 is Andy Cheatham, who lies.
Boy 3 is Bob, who lies.



Tongue Twister

Peggy Babcock (Say three times)
(Faster!Faster!).

The twenty to two train to Tooting tooted tunefully through the tunnel.

By: Keerthana Asokumar (12) Croydon

Jokes

Q. Why did the boy tiptoe past the medicine cabinet?
A. He didn't want to wake the sleeping pills!

Q. How do you tease fruit?
A. Mockaroni!

A. Bananananananana!
Q. Why did Goofy put a clock under his desk?
A. Because he wanted to work over-time!

Q. Why did Tommy throw the clock out of the window?
A. He couldn't concentrate!

Q. Why did the man at the orange juice factory lose his job?
A. He couldn't concentrate!

Q. How does a moulded fruit-flavoured dessert answer the phone?
A. Tomato Paste!

Q. When do you stop at green and go at red?
A. When you're eating a watermelon!

Q. How did the farmer mend his pants?
A. With cabbage patches!

Q. Why don't they serve chocolate in prison?
A. Because it makes you break out!

Q. What do you call artificial spaghetti?
A. Mockaroni!

Q. What happens to a hamburger that misses a lot of school?
A. He has a lot of ketchup time!

Q. Why did the baby strawberry cry?
A. Because his parents were in a jam!

Q. What did the hamburger name his daughter?
A. Patty!

Riddle

Though liquid in nature, don't push me too far; for then I will break, and the damage may scar.

What am I?

Glass.

By: Tharshia R (11)

Colouring

FOR A CARE FREE HOLIDAY



Why not enter our colouring competition? Simply colour me in and send it to ORU PAPER and you could be the lucky winner of a water colouring kit.

The winner will be published in the next issue.

Last week's winner: Neethan Kantharuban (Age 5) from Sutton

Last week's runners up -

Ayshvaan Thevaraja (Age 5)

Kenton

Geethan Gnanapathy (Age 8)

Toronto, Ont

Vasana Nithiyakumar (Age 4)

Markham, Ont

Achitha Sanganethy (Age 11)

Toronto, Ont


Viveahan Sanganethy (Age 7)

Toronto, Ont

Pop music

Pop music is a genre or category of popular music distinguished from classical or art music and from folk music [1]. The term indicates specific stylistic traits, but the genre also includes elements of rock, hip hop, dance, and country, making it a flexible category. The expression "pop music" may also be used to refer to particular subgenres (within the pop music genre) that are in some cases referred to as soft rock and pop/rock. The pop music genre also often involves mass marketing and consumer-driven efforts by major record companies, which makes it an often scorned genre by non-mainstream musicians.

The average consumer of pop music is often understood to be in his or her early teenage years, or a female of an older age, making it an important mediator of youth culture



Word Search

P F L O P S Y U O P
E C X T U K A R S O
T C P C X T C O A T
E A U K L M R D V F
R R G A R D E N T N
G R U F A U N B R A
I O N W B S O H I Q
Y T Z A B I B I L M
A D P E I O E N I L
M A P O T D E L J E

Hidden Words:

Subject: The Tale of Peter Rabbit

PETER, GARDEN, COAT, RABBIT, CARROT, FLOPSY

Submitted by:

By: Jaisan Padmanabhan (Age 7) (Harrow)


நாய பிக்கேஷை

இது ஒரு நாய்.
இது நன்றி உள்ளது.
இது பால் குடிக்கும்.




பூனை.


எனது ரெஸ்பெபிபிராணி பூனை.
பூனையின் அபயர் பப்பி.
பப்பி பாஸ்டுக்கும்.
பப்பியன் நிறம் வெள்ளை.
பப்பி யுடன் உரிசை யாடுவான்.
பப்பிக்கு ஆறு குட்டிகள் உண்டு.
பப்பி அழகானது.
பப்பிதைய எனக்குப்பிடிக்கும்.



- நந்திதாசா சிவசன்.

பெரிய உயர்

"உயர் உயர், உயர் உயர்" என்று சொல்லும்.
பெரிய உயர், பெரிய உயர். அனைத்து அனைத்து.
பெரிய உயர், பெரிய உயர். அனைத்து அனைத்து.
பெரிய உயர், பெரிய உயர். அனைத்து அனைத்து.
பெரிய உயர், பெரிய உயர். அனைத்து அனைத்து.
பெரிய உயர், பெரிய உயர். அனைத்து அனைத்து.
பெரிய உயர், பெரிய உயர். அனைத்து அனைத்து.
பெரிய உயர், பெரிய உயர். அனைத்து அனைத்து.




பழம்



By: **Ayshvaan Thevaraja (Age 5)**
(Kenton)


இயல்வழி

இயல்வழி, இயல்வழி. இயல்வழி, இயல்வழி.
இயல்வழி, இயல்வழி. இயல்வழி, இயல்வழி.
இயல்வழி, இயல்வழி. இயல்வழி, இயல்வழி.
இயல்வழி, இயல்வழி. இயல்வழி, இயல்வழி.



வெற்றிக்கு வேண்டிய ஐந்து!


வெற்றிக்கு, வெற்றிக்கு. வெற்றிக்கு, வெற்றிக்கு.
வெற்றிக்கு, வெற்றிக்கு. வெற்றிக்கு, வெற்றிக்கு.
வெற்றிக்கு, வெற்றிக்கு. வெற்றிக்கு, வெற்றிக்கு.
வெற்றிக்கு, வெற்றிக்கு. வெற்றிக்கு, வெற்றிக்கு.



சுருணிகா-நவஜோதி



About me

My name is Arapan. I'm 9 years old. My favourite sport is baseball. My favourite genre of music is rap. My favourite is banana. My favourite drink is milkshake. I would like to be a fighter when I grow up. I learn Tamil at Middlesex Tamil School.



By: **Arapan (Age 9), Middlesex Tamil Academy, Harrow**

சூரியன்





சூரியன்



சூரியன்

☀ = சூரியன்
☁ = இரண்டு
☁☁ = முன்பு
ΔΔΔ = நான்கு
□□□□ = ஐந்து

சூரியன் சூரியன்
சூரியன் சூரியன்



நிலா

நிலா, நிலா. நிலா, நிலா.
நிலா, நிலா. நிலா, நிலா.
நிலா, நிலா. நிலா, நிலா.
நிலா, நிலா. நிலா, நிலா.

நிலா

By: Abhi Nava. (Age 9)

"What is the Moon?"

The moon is a white ball
joining the night together.


It is my glistering earring
in a dark blue jewellery case.

The moon is a spotlight
for a star production.

The moon is a magic red ball
trying to be thrown by the stars.

The moon is a werewolf's evil friend
scaring the children on Halloween.



It is Queen Victoria's diamond
cut up into the sky on the day of her funeral.




Abhi Nava
Age: 9

மரம்

மரம், மரம். மரம், மரம்.
மரம், மரம். மரம், மரம்.
மரம், மரம். மரம், மரம்.
மரம், மரம். மரம், மரம்.

Tamil Community Housing Association Ltd



Chief Executive
£35k - £45k inc.

Tamil Community Housing Association Ltd, a well-managed housing association with over 250 permanent and short-life properties including four Supported Housing schemes, seeks a Chief Executive to lead the organisation and to build on its recent achievements. The organisation is financially secure, wishes to remain independent and has a commitment in providing a high quality service to its tenants who are predominantly from the Tamil Community.

The successful candidate will provide corporate and strategic planning, creating and developing effective partnership and external relationships whilst developing the association's reputation with our tenants and wider stakeholders. Applicants should demonstrate their ability to lead this association, have relevant knowledge and experience of social housing and interest in developing this small organisation. You will also have the opportunity of taking this organisation into developing its own affordable, innovative social housing stock in the future.

Closing date for applications: 05 January 2007.

For an Application pack please contact:
Mrs Anna Santhakumar Office Manager,
Tamil Community Housing Association Ltd.,
10 Hatherley Mews, Walthamstow, London, E17 4QP.

Tel. **020 8509 9150** / Fax. **020 8520 2044**
Email: **anna@tamilhousing.org.uk**
(We are an Equal Opportunities Employer)

அறங்காணிகள் வாடகைக்கு

Chingford Area இல்: கியூக்கு, லண்டன் கடைகளுக்கு அருகாமையில் 212-Bus root central close, British Rail Station ஆகியவற்றிற்கு அருகாமையில் 2 Double Bed Room வாடகைக்கு உண்டு.

தொடர்புகளுக்கு:
07903 662 024 / 020 8527 4350

MILLENNIUM Accounting Services

Accountants Preparation | Taxation | Insurance Arranged | Financial Arranged | Advice

எங்கள் உறுப்பினர் உள் Membership அமைப்பில் நீங்கள் அங்கத்தவராக சேர்ந்தால், உங்களுக்கு உடன் 215% வழிவு உண்டு. இதைச் சலுகை சில காலம் மட்டுமே! இது உங்கள் கவனத்திற்கு!

- Any firm holding more than 25 employees we charge £1 per pay slip
- We have a special arrangements to do quick commercial loan

74 Greenway, Orislehurst, Kent BR7 6JF
Tel: **020 8467 2996** / Fax: **020 8325 0337**
Mob: **0781 396 9192** / Email: **mill2000@btinternet.com**

Architectural Plans

Planning Permissions

- * New Buildings
- * Extensions
- * Officence Plans
- * Change of use

Call: 07780978027

தமிழீழத்தின் துயர் பகிர் கரிநாள்



ஏ.சி. தாசிசியஸ்
(ஒரு பேப்பருக்காக)

தமிழீழத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனயர்களில் ஒருவரான தமிழீழ அரசியல் மதிப்புரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காலமானார்கள். வியாழன் பகல் 1.45 மணியளவில் தமது துணைவியார் அடேல் அம்மையாரும் உற்ற நண்பர்களும் ஆற்றாமையோடு தவித்துப் பார்த்து நிற்க பாலா அண்ணா அவர்களுடைய உயிர், நோயின் வேதனைபுடனும், அவருக்கே உரிய வீர முறவலோடு மிடுக்கோடு பிரிந்தது!

தமிழீழத் தேசியத் தலைவரை 1979 இலே தமிழ்நாடு சென்னையில் சந்தித்த மறுகணமே தமது வசதியான வாழ்க்கையையும், வளமான எதிர்காலத்தையும் முழுமனதோடு துச்சமென உதிர்த்துவிட்டு, தமது துணைவியார் உறு துணையாக அவரோடு முகம்சுளிக்காது கூடிவர

தமது விடுதலை வேள்வியின் நெடும்பயணத்தை அன்ரன் பாலசிங்கம் என்ற அந்தத் தத்துவ ஞானி துணிச்சலோடு மேற்கொண்டார்.

“எனக்கு இந்த நிலை ஏற்பட்டது துயர் தருவதே! ஆனால் எனது தமிழினம் படும் துயரப் பெருங்கடலில் என் துயர் துச்சமே!”

தமிழீழ தேசியத் தலைவரும் அவரணியில் நின்ற விடுதலைப் புலிப் போராளிகளும் துணிவோடு தொடுத்து நின்ற விடுதலை யாகத்துக்கு, சீர்மையாக தேர்ந்த தத்துவச் செழுமையுடனார். விடுதலையாகச் சுடர் கொழுந்து விட்டெரிய தம் மதிமேம்பாட்டால் அறிவு நெய் ஊற்றினார்.

தமிழீழ விடுதலைப் போராளிகளை ஈர்லங்கா அரசு படகுகள் வெறியோடு வேட்டையாடித் திரிந்த நாட்களில், லண்டன் பாதுகாப்பை நாடாது, தமது துணைவியார் அடேல் அம்மையாரோடு நாளொரு குடிஸ், பொழுதொரு பதுங்கு பொந்து என்று, யாழ்ப்பாண தீபகற்பத்திலும், பின்னர் வன்னி வனத்திலும் போராளித் தோழர்களோடு இடர் பகிர்ந்தார். வறுமை பகிர்ந்தார்.

திம்புப் பேச்சுவார்த்தையின் போது தமிழீழத் தேசியத் தலைவரின் தமிழீழ நிலைப்பாட்டை அதன் வடிவமைப்பை, அதன் உள்ளடக்கத்தை எவ்வாறு உறுதியாக உரத்து ஒலித்துப் பிரதிபலித்தாரோ அதே நிலைப்பாட்டை லண்டன் திரும்பிய பின் தன் ஆத்ம வெளிப்பாடாக்கி, உலக அரசியல் தத்துவ ஆயுதம் ஏந்தி உலக நாடுகளின் மன்றுகளைத் திணறடித்தார். தமிழீழ சத்தியத்தின் பிசிநில்லா நாவாக மாணுட தர்மம் உரைத்தார். மாணுட சமத்துவம் உரைத்தார். உலக அரங்கில் தமிழ்ச் சமத்துவம் உரைத்தார். யாரிடமும் அவர் யாசிக்கவில்லை. “இதுவே மாணுட தர்மம்! இதுவே மனிதாபிமானத்தின் பிரதிபலிப்பு! இதுவே உலக ஒழுங்கின் கூப்பு!” என்று மதியூக நீதி ஓதினார்.

சில வாரங்கள் முன்னதாக புற்றுப் படுக்கையில் விழ்ந்தபோதும், தம்மைப் பற்றிய சிந்தனை அந்த ஞானியிடம் ஆற்றாமைப் பதைப்பைத் தூண்டவில்லை. தனது தமிழினத்தை இத்தகைய இடர்நிலை வேளையில் விட்டுச் செல்லவேண்டுமே என்ற துயரே அவரது நாவில் தொனித்தது. எனக்கு இந்த நிலை ஏற்பட்டது துயர் தருவதே! ஆனால் எனது தமிழினம் படும் துயரப் பெருங்கடலில் என் துயர் துச்சமே! எனது மக்கள் இடர்ப்படும் இவ்வேளையில் தொடர்ந்து காரியசாத்தியப் பணிபுரிந்து, இனத்துயர் துடைக்காது விட்டுப் பிரிவதையே எனது ஆற்றாமையாகக் கருதுவேன். ஒருக்கப்படும் எனது மக்கள் படும் பெருந்துயரை நீக்குவதற்கு வகையறியேனே” என்று

அவர் நெஞ்சத் தளதளப்போடு ஆற்றாமை அரற்றியிருக்கிறார்.

பாலா அண்ணையின் இந்தக் கடைக்கூற்று அவருடைய ஆற்றாமையை அல்ல ஏனைய நமக்கு அவர் கூறிச் செல்லும் மதியூரையாக, கடமைப் பணிப்புரையாக நாம் இதயத்திருத்த வேண்டும். புற்றுப் படுக்கையில் நோயுற்று, நோவுற்ற உடல் தளர்விலும், ஒரு கடமை வீரனுக்குரிய, விடுதலைத் தீரணுக்குரிய வேண்பா ஓதலாக உச்சாடனமாக அவர் எமக்குப் பணி ஏவல் விட்டுச் சென்றிருக்கிறார். “தேசத்தின் குரலாக” இன்று தேசியத் தலைவரால் மாண்பேற்றப்பட்டிருக்கிறார்.

“இதுவே மாணுட தர்மம்! இதுவே மனிதாபிமானத்தின் பிரதிபலிப்பு! இதுவே உலக ஒழுங்கின் கூப்பு!” என்று மதியூக நீதி ஓதியவர்.

எந்தத் தளத்திலும் தமது விடுதலைத் தர்மத்தை நடைபிடிக்க இயலாத நிலைமையை அஞ்சாது எடுத்துரைக்கும் மாலா அண்ணையின் சீரிய பண்பு எம்மீது படியட்டும். எம் அனைவரையும் தர்மப் போராளிகளாக, நியாயப் போராளிகளாக தமிழீழப் போராட்டத்தின் கரங்களை வலுப்படுத்தும் தொண்டர்களாக உயர் நிலைப்படுத்தட்டும்.

அதுவே நாம் பாலா அண்ணைக்குத் தரக் கூடிய கௌரவம். அதுவே நாம் துணியோடு குளுரைக்கக் கூடிய இதய சபதம்.

தமிழீழ விடுதலையை ஆத்மார்த்தமாகச் சுவாசித்து, அதை நேசித்து, போரிடுக்கண் காலத்தில் ஆபத்தும் இரத்தப்பிசைவும், அந்த மண்ணில் பட்டினியும் ஆபத்தும் இடுக்கண் பகிர்ந்து, பாலா அண்ணையின் கூடி வலி நடந்த, அடேல் அம்மையாரிடம் நாமும் கூடித் துயர் பகிர்வோம்.

அதிநவீன வசதிகளுடன் சொகுசு தொடர் மாடிக்கட்டடம் விற்பனைக்கு
Luxury Apartments in Wellewatte, Colombo

Sri Lanka Office
Provisix International (Pvt) Ltd
No. 6, I.B.C. Road
Colombo 06, Sri Lanka
Tel : ++ 94 714528484
e-mail : m.somasundaram@provisix.com

Canada Contact
Tel : ++ 1 514 8928804 (After 4pm & weekend)

Australia Contact
Tel : ++ 61 2 98963521
++ 61 4 22471129

Provisix Limited - United Kingdom
458, Alexandra Avenue
Harrow, Middlesex, HA2 9TL,
United Kingdom
Tel : ++ 44 2088683646
Fax : ++ 44 2088683666
Mobile : ++ 44 7715323010
++44 7774455156
e-mail : provisix@provisix.com

TO BAMBALAPITIYA

TO DEHIWELA

Commercial Bank

Super Market

Arethusa Lane

Hotel Sapphire

St. Lawrence Church

36th Lane

I.B.C Rd

N.D.B Bank

ருத்தார் புது வருட. ருஸ்வாழ்த்துக்கள்

3 Bedrooms from 84 lacs
2 Bedrooms from 73 lacs
1 Bedroom from 43 lacs

Only selected units Available

For call back please e-mail us

அனைவரையும் வருக வருக என அன்போடு அழைக்கின்றோம்
(சங்கீதமேகம் தேன்சிந்தும் நேரம்)

SPECTRUM

(a unique Tamil Electronic Orchestra)

PRESENTS

SANGEETHA MEGHAM THEN SINTHUM NERAM

(an unforgettable entertainment guaranteed)

அனைத்து இசை ரசிகப்பெருமக்களும் ஸ்பெக்ரம் இசைக்குழுவின்
கூனிய புதுவருட வியாங்கல் வாழ்த்துக்கள்

ஸ்பெக்ரம் இசைக்குழு
வழங்கும்
சங்கீதமேகம்
தேன்சிந்தும் நேரம்
(முழுநேர இசை நிகழ்ச்சி)



இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக நாயகத்தின் முக்கிய கலைஞர்கள்
கௌரவிக்கப்படவுள்ளனர்

நாயகத்தின் முன்னளிக்கலைஞர்கள் ஒரே அரங்கில் இசை விருந்தளிக்கவுள்ளனர்

ஸ்பெக்ரம் இசைக்குழுவின் முழுநேர இசை நிகழ்ச்சி இதன் மூலம் பெறப்படும் நிதி
வெண்புறா நிதியத்திற்கு வழங்கப்படவுள்ளது

காலம்:
20.01.2007
சனிக்கிழமை காலை 8 மணி

இடம்:
The Archbishop Lanfrance School,
Mithcam Road, Croydon

தனிநபர் 7பவுன் / குடும்பம் 15பவுன் (12 வயதிற்குட்பட்டோர்)

Contact: Suren 07947 581 193 Jeya 07939 822 241

இரப்போசன ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது
எமது இசைக்குழுக்கு 5 வருடங்களாக ஆதரவு வழங்கிய ரசிகப்பெருமக்களை தொடர்ந்தும் ஆதரவு
வழங்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

PLANET
talk
INSTANT



Call
Sri Lanka only **5p** /min
Including Mobiles
0844 55 00 040

✓ No account ✓ No Credit card ✓ Billed per second by BT ✓ Inc. Mobiles

India only **5p** /min
Including Mobiles
0844 55 00 040

Terms & Conditions

Calls are billed at your telecom providers 0844 & 0871 rates. To find out the cost of calling from a provider other than BT, contact your service provider directly. Your service provider may have a minimum call or connection charge. Calling subject to availability. Calls are charged from the time of connection to the Planet Talk Instant service. If calling from a mobile phone remember only press the call/send button after dialling the access number not again after dialling the destination. Terms and conditions apply and are at www.planettalkinstant.com. Use of the service will be deemed to be an agreement to allow relevant marketing of telecom services to your telephone number. If you wish to not receive any marketing, you can deregister at www.planettalkinstant.com

நத்தார் புது வருட நல்வாழ்த்துக்கள்

Chettinadu Aachi Masala

South Indian


ALL OUR DISHES PREPARED DAILY FROM FRESH INGREDIENTS
YOUR ORDER CAN BE MADE HOT OR MILD AS YOU SPECIFY
WE CAN PREPARE AND SERVE YOU THE ITEMS
EVEN IF THEY ARE NOT LISTED IN THE MENU
JUST TELL US WHAT YOU WANT
OUT DOOR CATERING ACCEPTED

Open 7 Days a week
11am to Midnight

0208 684 6661 / 6001

337 London Road
Croydon, Surrey CR0 3PA

www.chettinaduaachimasala.com



Vegetarian

Non-Vegetarian (Halal)


Special Shipment of your favourite AGRO Products from Sri Lanka arrived for the Festive Season...

நத்தார் புது வருட
நல்வாழ்த்துக்கள்

All Popular Types of:

Curry Mix | Chutneys | Pickles | Sambols
& Achcharau

Minimum Order 12 Jars Free Home Delivery (Conditions Apply)



சம்பல்
புளிச்சுவையான சீனி சம்பல்
விளாங்காய் சம்பல்
சம்பல் கலவை
பொரித்த சீனி சம்பல்
கட்ட சம்பல்
கறிவேப்பிலை சம்பல்
உப்பு கொச்சிக்காய்
ஊறுகாய் சம்பல்
தேங்காய் சம்பல்
சீனி சம்பல்
சோயா சீனி சம்பல்
வல்லாரை சம்பல்

அச்சாறு
வெள்ளைப்பூடு அச்சாறு
கொகில அச்சாறு
மலே அச்சாறு
மாங்காய் அச்சாறு
வெரலிக்காய் அச்சாறு
பிலாக்காய் அச்சாறு
சிங்கள அச்சாறு
கத்தரிக்காய் அச்சாறு

கறி
வாழைக்காய் கறி
கத்தரிக்காய் கறி
வெள்ளைப்பூடு கறி
கொகில கிழங்கு கறி
முருங்கக்கீரை கறி
வாழைப்பூ கறி
பிலாக்காய் கறி
பொன்னாங்கண்ணி சுண்டல்
பாகற்காய் கறி
பிலாக்கொட்டை கறி

தாமரைக்கிழங்கு கறி
அன்னாசி கறி
கஜ்ஜு சுண்டல்
கருவாட்டு சுண்டல்
வல்லாரை பொரியல்
பாகற்காய் பொரியல்

கலவை
மாட்டிறைச்சிக்கறி கலவை
புரியானி கலவை
கோழிக்கறி கலவை
நண்டுக்கறி கலவை
உறைப்பான கறி கலவை
மீன் கறி கலவை
மசாலா கறி கலவை
ஆட்டிறைச்சிக்கறி கலவை
பன்றி இறைச்சி கலவை
ரசம் கலவை
வெள்ளரீக்கறி
மஞ்சள் சோறு கலவை
அரைக்கப்பட்ட பூடு
அரைக்கப்பட்ட இஞ்சி
அரைக்கப்பட்ட கொரக்கா
அரைத்த பூடு இஞ்சி
கடுகு கிரீம்
புளி பேஸ்ட்
பொரித்த நெத்தலி
பொரித்த கருவாடு
விளாங்காய் கிரீம்

சட்னி
அம்பரலங்காய் சட்னி
ஊறுகாய் சட்னி
மாங்காய் சட்னி
பழங்களின் சட்னி

You can place your order now

Tel / Fax: **01895 810100**

Contact the Sole Agent for Wholesale and Retail Inquiries

Ready to eat
Hot or Cold

UD International

43 St Mary's Road, Hayes, Middlesex UB3 2JP

Tel/Fax: 01895 810100 (Daytime) 020 8573 8468 (Day or Evening)

Mob: 07985 376 384 Email: udinternatioanal@hotmail.co.uk

BRAND
Nirma




நீரு
பிராண்ட்

'நீரு' வின் பொங்கல் புதினம்
இப்போது புதுப்பொலிவுடன், வண்ணமயமான

PONGAL SPECIAL OFFER



Contents of the package / உள்ளிருப்பவை



தரத்திலும் No.1
ஆரோக்கியத்திலும் No.1
இப்போது புதுமையிலும் No.1


HURRY WHILE STOCKS LAST.

வீரையங்கள் இச்சலுகை கையிருப்பு உள்ளவரை மட்டும்.

MITHUS JEWELLERS

322-324 London Road, Croydon CR0 2TJ

எல்லா வளங்களுக்கும்
கிடைக்க இனிமையான
நத்தார் புது வருட
நல்வாழ்த்துக்கள்



கைவண்ணம் மீண்டும்
கலைவண்ணம் கொஞ்சம்
குரமான தங்க நகைத் தெரிவுக்கு
நும்பிக்கையோடு நாட
வேண்டிய ஒரே ஸ்தாபனம்..

DIAMONDS PALACE

76 Tooting High Street, London SW17 0RN



KRISHJON SOCIAL CLUB

Members Only

300 பேர் அமரக்கூடிய மண்டபம் பிறந்த நாள், திருமண வைபவங்களுக்கு
வாடகைக்கு உண்டு

நத்தார் புது வருட நல்வாழ்த்துக்கள்

Bar சிற்றுண்டி சாப்பாட்டு வசதிகள் உண்டு



Hall Hire for
Weddings
Birthdays &
All Functions



கிருஷ்ணஜேன் சோஷல் கிளப்

White House, South End Road
Eastham E6 2AL
Krishjonsupertalk@yahoo.com

Tel: 020 8470 9595
Mob: 07956 555 101



FORUM



Christmas cheer! My Christmas memories

By: Uma Kumaran
ORU PAPER

It's that time of year again when yuletide spirits and credit card bills are running as high as each other. Traditionally Christmas is a time of remembrance and a celebration of the birth of Christ. Children up and down the country are eating into their advent calendars and are hoping with every bone in their body that they get the latest gadget or toy, (if anyone is interested I would like a Nintendo Wii). In this country it seems Christmas is becoming more and more commercialised, when previously it used to be a time where people looked forward to the annual gathering of the family, now it is a time for frantic exchanging of presents and gaudy Christmas cards.

My house is a fully festooned Santa's grotto, albeit a classy one. We have icicle lights hanging from the porch, the tree outside looks like a glowing lollipop and the windowsills are covered in twinkling lights. Walk through the house and the stairs are wrapped in decoration. Inside the reception room we have a 7ft tree decked in ivory, gold and red, this year my family put up the Christmas tree without me, much to my dismay. However the tree mysteriously fell over (before you think it, no it, it was not an act of sabotage on my part), anyhow I redecorated the tree in my own way and am greatly satisfied with the result. All this has been a tradition ever since I can remember (minus the tree falling over).

When I was little I remember the thrill and rush of excitement I felt when my dad used to bring out the Christmas tree. I spent hours

decorating it (with things I had made at school) and added something new almost everyday. The immense feeling of excitement that I had during Christmas time in my younger years will never again be felt, for that age of innocence and pure belief has been lost through the years that I have grown older. Never again will I believe so much that something or someone could exist, that someone being Santa! You see I genuinely, with all my heart, really, really, thought he existed (my parents have kept letters that I wrote to him and sent to the 'north pole' as proof). On Christmas Eve I used to leave a class of warm milk (for Santa), carrots (for the reindeers) and jelly babies (I don't know who they were for... I found out at a later date that it was for my dad's benefit) by the fireplace in anticipation of Santa's arrival. I behaved well all day, tried not to fidget and ate everything on my plate, surely if Santa knew how good I was being he would deliver me all the toys that I had dreamt of.

And finally the big event had arrived! I heard all the commotion in the next room and had Goosebumps in excitement... Santa was in my house! I was as quiet as possible, for I did not want to disturb him and waited out the minutes, which felt like hours at the time, to go and see what was under the Christmas tree. I distinctly remember checking that all my family was in the room, to make sure that it really was Santa in the next room, and lo and behold everyone was sat in the same room as me. Finally the big wait was over and myself and all the family went into the room, I cannot even begin to describe the happiness that I felt at that point, I nearly cried with joy. The fireplace had been moved, the plant knocked over and there were muddy shoe prints on the carpet. The milk had been drunk,

jelly babies eaten and carrots had reindeer looking bite marks on them (FYI, I examined them closely for a long time and I'm telling you they were defiantly some sort of animal teeth marks). There were, what at the time seemed like, hundreds of presents. I was later informed that I even rang my cousins in Australia to tell them that Santa had been and that they should prepare for his arrival, as my belief in Santa was well and truly cemented.

When I think back at these memories I always have a smile on my face, for now I know that such things do not happen not exist, however I am happy that my parents in all their busyness had found time to let me believe in the spirit of Christmas and had gone to such elaborate lengths to make my Christmas so special. I know that I was not alone in this con, as when I spoke to my friends at school similar events had happen in many of their houses. It is simple memories like this that I know I will cherish my whole life though and hope that someday when I have children will do the same for. I am a Hindu and still loved the Christmas nativity, sang the carols and partook all things Christmas related, I hope that regardless of religion the Tamil community embrace Christmas and use it as a time to leave all things aside and spend time with their loved ones. For in years to come all we will have left will not be money or possessions but precious memories.

And now I will sing this article out (you have no idea how lucky you are that we are not technologically advanced enough to have interactive audio news papers)... I wish you a merry Christmas, I wish you a merry Christmas and a happy new year, Happy Christmas everyone!

Maveerar Naal

By: Tharmila Shabanathan
ORU PAPER



For everyone who is reading this article, I would like to assure them that it's worth while reading it. It's not a typical article talking about what happened on Maveerar Naal celebration and how nice it was. I can't describe it myself as I didn't attend myself. It wasn't because I was not bothered and thought I had other important things to do, but it was purely because this time in London it was held in many different places and I just didn't think it was very important to attend a small hall and watch Mr. Prabakaran's speech. I can always watch it in the comfort of my own home, without any disturbance or annoyance from crying children and little kids running around all over the place. That's my excuse, but I guess it was for the best. Why you ask?, well... I have my reasons.

For many Tamil families all over Europe Maveerar Naal would have been a day to remember the heroes who have died in the hope of peace. The day which will be written in history, and for many generations to come it will be the day which they will all cherish and remember the ones who have fought for us, and given their lives in return for our rights.

Going back to the topic, for many, Maveerar Naal would have been an enjoyable day, they would have all gone to the halls where everything would have been arranged, to spend the day just remembering our heroes but for some the day turned out to be a disaster. That day would had been the most terrible day in their life. One of them was my cousin who lives in Germany. The whole family went to Maveerar Naal, and when they returned, their house was broken into and their money and jewellery were stolen. They were left with no jewellery, except for the one's they were wearing. Luckily all the rest of the equipments and household


items were there. When I heard this I was shocked than ever. What kind of people will do such a thing, but I guess it's not worse than killing hundreds of people at the same time like the Sinhalese government is doing. My cousins cried for she had nothing left, and all she ever worked for and saved up was gone. If I was in her position, I don't know how I would have coped.

A few days later, I heard another story. It was about a Tamil family in London, and once again there house was broken into the same day and all their jewellery and anything that was easy to carry had gone. At the end I kept on thinking to myself, who could have done this. I thought of all the possible people who could have done this, knowing that on Maveerar Day, many families would definitely have taken their jewellery from the lockers in Banks and it was the best time to do this. Very sickening if you ask me, but I guess I have no worries as I never ask for gold jewellery. I'm not a detective and I'm not even close enough to being one but I guess I have my own views.

I don't know who has done it, many say it is Tamil people, as they are the only ones who can take all the jewellery and money and leave the other equipments such as expensive computers and TV's. If they belonged to another race, they would have planned it all and emptied the house. But I guess the topic is open to discussion. Who ever it was, will they be able to live a good life by taking other's possession? I was always told by my parents that only money earned by working hard will last, cheating others and earning money by making others suffer will never last. One day it is sure to vanish. So as I say, work hard to earn your money, with it you will earn the trust of many people and the love of God!

S. Satha & Co Solicitors

We are always at your service



நக்தார் புது வருட
நவ்வாழ்த்துக்கள்

- * Injunction
- * Family Law
- * Immigration
- * Criminal Law
- * Conveyancing
- * Legal Aid Work

Community
Legal Service



Criminal
Defence Service



Principal Partner
S.Sathanathan

Tel: 020 8471 9484

Fax: 020 8471 9485


Property Department Fax: 020 8471 1887

376-378 High Street North,
Manor Park
London E12 6PH

Emergency No
07956 288 671

DX: 133012 Upton Park 2

The Voice of our Nation, Bala Uncle, passes away...



M. Thulasi

The world of Eelam Tamils, far and wide, rocked on Thursday afternoon as the news of Dr Anton Balasingham's demise spread. Though everyone knew the tragic day was looming, it has still been difficult to digest the news that our dearest Bala Uncle is no longer with us.

Dr Anton Balasingham, 68, has been the chief political advisor and negotiator for the Liberation Tigers of Tamil Eelam (LTTE) for the past thirty years. A former journalist working for a Colombo newspaper, he was vivacious in his revolutionary ideas. Though his initial researches focused on philosophical thought and Marxism, his heart could not ignore the struggles of his people in their fight for a just cause and soon he gave up the luxuries of the Western world and joined Velupillai Pirapaharan, on an advisory level, in his quest for

Tamil Eelam.

He has been a prominent figure in all crucial political decisions made at an international level and has been at many of the peace talks between the Sri Lankan government and the LTTE. Unfortunately, his health has not been kind to him. Dr Balasingham suffered from diabetes and motor neurone disease and had a kidney transplant ten years ago. It was announced that he had bile duct cancer last month which led to his death on 14th November 2006.

When asked about his cancer, he told TamilNet "it is an unfortunate personal tragedy. However, when compared to the vast ocean of the collective tragedy faced by my people, my illness is merely a pebble. I am deeply sad that I am crippled by this illness, unable to contribute anything substantial towards the alleviation of the immense suffering and oppression of my people".

To those who knew him personally or through his speeches, Bala Uncle was a witty and jovial character who always had something to say and enjoyed life immensely. It was a great pleasure to be in his company. He was very caring in that he always inquired into your well-being before you got a chance to ask him about himself. Though I must add, in my conversations, this was always followed by 'don't forget to bring string hoppers and chicken curry when you next visit!'. He was very loving towards Adele Aunty and it was a joy to see them together. However, what gave him a permanent position in the hearts of many Eelam Tamils is the immeasurable trust our leader had in him and his commitment and strong opinions towards the liberation of Tamil Eelam.

Amidst all his medical complications, he still had a positive and enthusiastic attitude and was present to give his invaluable political advice in the peace talks from 1985 (Thimpu, Bhutan) to 2006 (Geneva). It is evident from his Heroes' Day speeches, what a powerful orator he was. He had a wide ranged audience captivated with his political analysis, satire and firmness. He has also penned his experiences and the facts surrounding the war in Tamil Eelam in his books War and Peace and Politics of Duplicity. It is difficult to contain Bala Uncle's active life in a short tribute but there is no doubt that his legacy will live on through his own words and in the hearts of Eelam Tamils ubiquitously.

Bala Uncle will truly be missed as a political advisor, a negotiator, a strategist, a trusted peace-keeper within our community, a patriot, as the witty opposition, as the one true voice of our nation and as a friend.

Whilst bowing down to his life and great achievements, his hard work and sacrifices shall not be in vain when we continue his fight and attain our final goal: Tamil Eelam!

A Paradigm Shift

A little story that makes you think...

Imagine you're in an airport. While you're waiting for your flight, you notice a kiosk selling cookies. You buy a box, put them in your travel bag and search for a seat so you can sit down and enjoy your cookies. Finally you find a seat next to a gentleman. You reach down into your travel bag and pull out your box of cookies.

As you do so, you notice that the gentleman starts watching you intensely. He stares as you open the box and his eyes follow. Just then he reaches over and takes one of your cookies from the box, and eats it! You're little surprised at this. Not only does he take one cookie, but he alternates with you.

Now, what's your immediate impression of this guy? Crazy?

Greedy? You both continue eating the cookies until there's just one left. To your surprise, the man reaches over and takes it. But then he does something unexpected. He breaks it in half, and gives half to you. After he's finished, he gets up, and without a word, he leaves.

You think to yourself, "Did this really happen?" You're left sitting there dumbfounded and still hungry. So you go back to the kiosk and buy another box of cookies. You then return to your seat and begin opening your new box of cookies, when suddenly you glance down into your travel bag. Sitting there in your bag is your original box of cookies, still unopened.

Only then you realize that when you reached down earlier, you had reached into the other man's bag, and grabbed his box of cookies by

mistake.

Now what do you think of the man? Generous? Tolerant? You've just experienced a profound paradigm shift. You're seeing things from a new point of view.

Is it time to change your point of view? Now, think of this story as it relates to your life. Seeing things from a new point of view can be very enlightening.

Think outside the box. Don't settle for the status quo. Be open to suggestions. Things may not be what they seem unless and until one realizes about the fact and external factors.

Every Point has three sides: your side, my side and the right side. To understand either the other's side or the right side, one needs to leave her side.

(Courtesy: Thozhi.com)

ALL DRINKS OFF LICENSE

A friendly and a cool setup

LOTTERY

POST OFFICE

PAY POINT

POST OFFICE

82, Burlington Road,
New Malden, Surrey KT3 4NU
Tel: **020 8949 6734**

AYNGARAN FOOD & WINE

QUALITY SRI LANKAN GROCERIES, WINE
ITEMS AND OFF LICENCE, FROZEN SEE FOODS,
FISH, HALAL MEAT & BUS PASS also
Original Audio, CD, DVD for sale

80, Burlington Road, KT3 4NU
Tel: **020 8949 5640**

Meera Arnold & Co.

pay roll

book
keeping

company formation

45 Chandos Ave, N14 7ES, Tel: 020 8882 2333

PERMA INTERNATIONAL SHIPPING LTD

உங்கள் தனிப்பட்ட பாவனைப்பொருட்கள், வாகனங்கள், வீட்டுப் பாவனைப்பொருட்கள், இயந்திர உபகரணங்கள், போன்றவற்றை தாயகத்திற்கோ பிற நாடுகளுக்கோ அனுப்ப விரும்புகிறீர்களா? இங்கிலாந்தின் எப்பகுதியிலும் உங்கள் பொருட்களை எம்மால் சேகரித்து பாதுகாப்புடன் வைத்திருந்து அனுப்ப முடியும் தரமான பிரத்தியேக சேவைக்கு நாடவெண்டிய இடம்

தொடர்புகளுக்கு: சிவம்

45C Crusoe Road, Mitcham, Surrey CR4 3AL
Tel: **020 8646 5222**, Mobile: **07939 550397**

Workpermits4u

UK Immigration - Workpermits & Visas

Work Permits in IT, accounting, Finance, retail, catering, healthcare, HSMP
Permanent residence, UK Citizenship, marriage applications, domestic workers.
Leave to Remain in UK, leave extensions, immigration forms completed.
Visas for students, spouses, dependent family, working holiday, sole rep visa.
Business immigration: entrepreneurs, investors, UK company formation & management, full accounting, payroll & tax services.

Contact: **Raj Ganguly workpermits4u.com**,

37 Pantom street, (near Piccadilly Circus), London SW1Y 4EA

Tel: **020 7839 0389 / 020 7839 4731 / 07766 828 851**

email: workpermits@workpermits4u.com / www.workpermits4u.com
(division of RKG Consulting Ltd, OISC Registered).

IT PAYS TO ADVERTISE IN ORU PAPER
CALL **020 8640 4604** | **020 8286 9327**

வீதியோர் விபத்தி.

பகலிலும் இரவிலும் பரபரப்பாக இருக்கின்ற பிரதான வீதி அது. அதனோடு ஒட்டியதாகவே எமது பாடசாலை இருந்தது. பாடசாலையிலேயே இரவில் தங்கும் எம்க்கு வாகன இரைச்சல்கள் பழகிப்போயிருந்தன. தலைநகர் நோக்கிப் போகின்ற லொறிகள், மினிபஸ்கள், சொகுசுப் பேருந்துகள் என்பனவே இரவில் இரைச்சல் தருவனவாக இருந்தன.

நம்மூரின் முக்கிய சந்திப்பில் இரவு உணவுக்காக இந்த வாகனங்கள் பெரும்பாலும் தரிப்பது வழக்கம்.

பல உணவுக் கடைகள் இந்த வண்டிகளுக்காகவே திறக்கப்பட்டிருக்கும். நம்மூரில் பொழுது போகாத பலரும் இல்லத்தரசிகளோடு செல்லச் சண்டை கொண்ட சிலரும் பொழுது போக்குகின்ற பொழுதாகவும் அது இருந்தது. நாமும் பொழுது போக்க பல தடவை அங்கு கூடியிருக்கின்றோம்.

இவ்வாறான ஒரு இரவுப் பொழுதுதான் அது. பாடசாலை வகுப்பறையில் மின்விளக்கொளியில் படிப்பதாகக் கூறி இரவில் பாடசாலையில் தங்கும் குழாமாக நாம் இருந்தாலும் என்னோடு சேர்ந்து ஒரு சிலர் படிப்பிலும் அக்கறை செலுத்தினர். கூடக் கொட்டமடித்துக் களைப்பு மேலிட, தூக்கம் தழுவத் தொடங்கியது.

தூங்குவதற்காக நாம் மாடி வகுப்பறை ஒன்றையே தெரிவுசெய்து வைத்திருந்தோம். அதற்கு முக்கிய காரணம் ஒன்று இருந்தது. நுளம்புகள் பெரும்பாலும் உயரப் பறப்பதில்லை என்ற உண்மையை நாம் தெரிந்து கொண்டிருந்தோம்.

வழக்கமான இழுபறிகளுக்குப் பின்னால் நாம் கண்ணாயரத் தொடங்கியிருந்தோம். வாகன இரைச்சல்களும் நாய்களின் குரைப்புகளும் தூரத்தில் கேட்கும் சங்கீதமாய் மெல்லத் தொலைந்து கொண்டிருந்தன.

திடீரென இரவின் அமைதி வெடித்துச் சிதறியதைப் போல, பெருஞ்சத்தம். நாம் அதுவரை கேட்டிராத பேரொலி. திடுக்கிட்டு நம்மில் சிலர் விழிக்க. ஐயோ அம்மா என்பது போன்ற அவலக் ஒலிகள் பயங்கரத்தின் குரலாக எழத் தொடங்கின.

திடுக்கிட்டு திகைத்த நாம் வகுப்பறைப் படுக்கையில் இருந்து எழுந்து எட்டிப் பார்க்க, உதிரமெல்லாம் உறைந்தது.


மினிபஸ் ஒன்று பாடசாலை வேலியோர் மரமொன்றோடு மோதிச் சிதறிக்கிடந்த காட்சி மங்கிய நிலவொலியில் தெரிந்தது. அத்தனை பேரும் துடித்ததுமுத்து அவ்விடத்திற்கு விரைந்தோம். எம்மோடு பேசக்கூடிய நிலையில் எவரும் இல்லை.

சிதறிக்கிடந்தனர் சிலர். குற்றமிராய்க் கிடந்தனர் பலர். நடுநிசி... எம்மைத் தவிர அவ்விடத்தில் யாரும் இல்லை. சில கணப்பொழுது எம்க்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. மறுகணம் பட்டபடவென செயலில் இறங்கினோம்.

இருவர் அம்புலன்சைக் கொண்டு வர மருத்துவனைக்குப் பறந்தனர்.மற்றும் இருவர் பொ04சி8 நிலையம் நோக்கி விரைந்தனர். ஈமலும் இருவர் அயலில் உள்ள வீட்டாரை எழுப்பி வரப் பேசினார். ஏனையோர் குற்றமிராய் சத்தமிட்டுக் கொண்டிருந்தவர்களை உடைந்த பஸ்சை விட்டு வெளியே எடுக்க முயன்றோம்.

அவர்களில் சிலர் பெருங்காயத்திற்கு உள்ளாகவில்லை எனினும் பேச்சிழுந்து கிடந்தனர். அவ்வேளை அவர்கள் பேசிய மொழி சட்டெனப் புரியவில்லை. கூர்ந்து கவனித்த பொழுது உண்மை புரிந்தது.

அவர்கள் தமிழ்நாட்டு யாத்திரிகர்கள். அவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி மன்னாடியமை எம்க்குத் தெளிவாகப் புரிந்தது. அழ்ந்த வேதனை எம்மையும் வாட்டியது. தேசம் கடந்து வந்து சிதறிக் கிடக்கின்றார்களே. இவ்வேளை அயலட்டையில் தூங்கிக் கொண்டிருந்த சிலர் வரத்தொடங்கியிருந்தனர். இவர்களின் உதவியுடன் காயப்பட்டவர்களைத் தூக்கி வீதியோரத்தில் கிடத்தினோம். பத்துக்கு மேற்பட்டவர்கள் அவ்விடத்திலேயே இறந்துவிட்டிருந்தனர்.



- முப்பத்தொண்டு -

எதிர்பார்த்ததைவிட வேகமாக அம்புலன்ஸ் வண்டியையும் பொலீசு வண்டியையும் எம் நண்பர்கள் அழைத்து வந்திருந்தனர்.

காயமடைந்தவர்களோடு இறந்தவர்களின் உடல்களையும் அம்புலன்ஸ் வண்டி எடுத்துப் போனது. பொலுசார் எம்மையும் விசாரித்து சாட்சியங்களைப் பதிவு செய்தனர். இவ்வேளை பொழுது விடிந்து விட்டிருந்தது. உடல்களிலும் உடைகளிலும் இரத்தக்கறை நிறைந்திருக்க, அவ்விடத்தை நாம் துப்பரவு செய்தோம்.

அன்றே காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சென்று பார்வையிட்டு, நடந்தவற்றைக் கூறினோம். அவர்கள் கண்ணீர் விட்டழுதனர். இன்னமும் மறக்க முடியாத காட்சி இது.

மறுநாள் இரவே அவர்கள் தலைநகருக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒருவர் எமது முகவரியை வாங்கிச் சென்று எம்க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கோர நிகழ்வின் பின்னவாக அக்கடிதம் நீண்ட நாட்கள் எம்மிடம் இருந்தது.

மீண்டும் தொடரும்

- கரிச்சான் குஞ்சன்.

டைபானிக் தமிழில் சமுத்திரவீரன்

விஜயகாந்த் - உலக அழகி ஜஸ்வந்தா

முடிவு மட்டும் சிறிது (ஆங்கிலத்திலிருந்து) மாற்றப் பட்டுள்ளது (தமிழ் மக்கள் ஹிரோ சாவதை ஒத்து கொள்ள மாட்டார்கள்!!).

விஜயகாந்த் கடைசி கட்டத்தில், கடலில் குதித்து, ஒரு கையில் ஜஸ்வந்தாவையும், மறு கையில் டைட்டானிக்கையும் பிடித்து கொண்டு கரைக்கு நீந்தி வருகிறார்.

கிளைமாகஸில் விஜயகாந்துக்கும் சுறாமீனுக்கும் நடக்கும் ஆக்ரோஷமான சண்டை காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

- யோசிப்பவர்

கேள்வி பதில்

அஞ்சலா ஜெகநாதன் (மூலிகை மருத்துவர்)

கேள்வி :

எனக்கு நாற்பத்தைந்து வயதாகிறது. கடந்த 8 வருடங்களாக கடுமையான தலைவலி ஏற்படுகின்றது. எனக்கு கிழமையில் 2, 3 தடவை கூட தலைவலி வந்துவிடும் சில சமயம் இது 2, 3 நாட்களுக்கு நீடித்திருக்கும்.

எந்த நாளும் தலையிடாமல் ஏற்படும் நோ இருக்கும். வைத்தியர் தந்த சிஹுஷூ ஹிசுஹீனீக்கரு எதுவித நீண்ட நான் பயனையும் தரவில்லை. சில சமயங்களில் தாங்க முடியாத நோவினால் நான் முழுவதும் கட்டிலில் படுத்தே இருந்திருக்கின்றேன். இந்நிலை தீர ஏதேனும் வழியண்டா? தயவு செய்து சொல்லுங்கள்?

பதில் :

இது மிகவும் குறிப்பிட்ட வகையானதொரு தலைவலியாகும். பெரும்பாலும் தலையின் ஒரு பக்கத்தில் வரும் தலையிடி அதிர்வுற்றுத் துடிக்கும் (அடிக்கும்) நோவைத்தருகின்றது. மேலும் இது ஒலி ஒளி புலன் உணர்ச்சிகளுடனும் வயிற்றுக் குமட்டல் வந்தி போன்றவற்றுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.

தாங்க முடியாத தலையிடாமல் இருப்பதனால் அன்றாட காரியங்களைக் கூட செய்ய முடிவதில்லை. இத்தலைத்தாக்கு வந்துபோனதன் பின்பு உடல் சோர்ந்து களைத்து பலவீனப்பட்டு போனதாக உணர்கிறார்கள்.

இது திரும்ப திரும்ப வருவதாக காணப்படுகிறது. அத்துடன் போதியளவு உணவு உறக்கமின்மை சில உணவுகளில் ஒவ்வாமை ஏற்றுக்கொள்ளாமை ஒளியின் அளவு ஒமோன்களினால் ஏற்படும் ஒழுங்கீனங்கள் (பெண்களில் மட்டும்) மனவழுத்தம் போன்றவை இதைப் பொறித்தடிவிடும் ஏதுக்களாகின்றன.

ஒற்றைத் தலைவலியைக் குணப்படுத்த அற்புத மருந்தொன்றும் இல்லை. ஆனால் இந்நிலையைத் திட்டமிட்டு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள்:

ஒற்றைத் தலையிடாமல் துன்பப்படுபவர்கள் கீழே சிபார்சிக்கப்பட்ட மூலிகை மருந்துகளை உணவுக் குறைநிரப்பிகளை எடுக்கலாம்.

White Willow Bark Complex:

White Willow Bark Complex என்பது மூலிகைச் சேர்மானமாகும். இதிலுள்ள மூலிகைகள் ஒன்று சேர்ந்து கூடிய சக்திவாய்ந்த மருந்தாக முளையின் வெவ்வேறு செயற்பாடுகளை மேற்படுத்துவதனால் ஒற்றைத் தலையிடாமல் குணப்படுத்த பயன்படுத்தலாம்.

Feverfew, Passion flower White willow, Wood betony ஆகிய மூலிகைகள் வேறுபட்ட அளவுகளில் அதியுயர் சேர்மான சேர்திறனைத் (synergy effect) தரும்பொருட்டு சேர்க்கப்பட்டுள்ளன.

Butterbur (Petasites hybridus):

அண்மைக் காலங்களில் ஒற்றைத்தலையிடி நிலையைக் குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் பருவகாலங்களில் வரும் ஒவ்வாமை காரணிகளால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தீர்க்கவும் பயன்படுமென நம்பப்படுகிறது. Butterbur தலையிடிக்கு பயன்படக்கூடிய செயற்திறன் கொண்ட இயற்கையான மாற்றுமருந்தென நீருபிக்கப்பட்டுள்ளன.

Vitamin B Complex:

இது நரம்புத் தொகுதியை அமைதியுற் செய்து மனவழுத்தத்தைக் குறைப்பதில் பயன்படக்கூடும்.

Migrastic:

Migrastic என்பது 100 தூய தாவரங்களிலிருந்து கிடைக்கும் முக்கிய எண்ணெய்களைக் (Essential oil) கொண்டு தயாரிக்கப்பட்டது. Migrastic இலகுவில் எடுத்துச்செல்லக்கூடிய சிறிய கைக்கடக்கமான உருளைகளாக கிடைக்கிறது.

நீங்கள் எங்கிருந்தாலும் தலைவலி வந்தபோது Migrastic எடுத்து கன்னங்களின் மேற்புறத்தே நெற்றிவந்து தொடுமிடும் (temple) (காதுக்கருகாகவும், கண்ணிலிருந்து விலகியும்) நெற்றி கழுத்தின் பின்புறம் ஆகியவிடங்களில் பூசிவிடவும். தலைவலி தொடங்கப் போகிறது என்று உணரும்போது பூசுவது மிகவும் நன்மை பயக்கும்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு

இன்ய நத்தார் 4து வருட வாழ்த்துக்கள்

HERBA NATURELLE

வழங்கும் 10% விசேட விலைக்கழிவு..

- ★ Hair Dye, அழகு சாதனப் பொருட்கள்
- ★ Vitamins & Minerals
- ★ உடற்பயிற்சிக்கான போசாக்கு வகைகள்
- ★ உடல் எடை குறைப்புக்கான மருந்துகள்
- ★ மூலிகை மருந்துகள்

- இன்னும் பல தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு 10% விசேட விலைக்கழிவு*



வெளிவந்துவிட்டது

இலவச டிஸ்கவுண்ட் இது

"ஆரோக்கிய வாழ்வு"

பெற்றுக்கொள்ள தமிழ் கடைகள்

ஆலயங்களை நாடலாம்


மருத்துவ ஆலோசனைகளுக்கு, மூலிகை மருந்துவர் அஞ்சலா ஜெகநாதன் - 020 8765 9015

HERBA NATURELLE Natural Health Centre, 14-10, London Road, Norbury SW17 4BZ

Tel: +44 (0) 20 8765 9015 / Email: sales@herbanaturelle.com / Web: www.herbanaturelle.com

புதுவருடமும் உறுதிமொழிகளும்!

ஒருத்தன்
(ஒரு பேப்பருக்காக)



புதுவருடத்தில் நீங்கள் எடுக்கப்போகும் உறுதி மொழி என்ன? இன்னும் சில நாட்களில் புதுவருடம் பிறக்கப் போகிறது. 2007ம் ஆம் ஆண்டை எதிர்பார்த்து நிற்கும் உங்களது வாழ்வில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

ஏதோ நடப்பது தான் நடக்கும் என்று விதியின் தலையில் பாரத்தைப் போட்டு விட்டு அதே வாழ்க்கையைத் தொடராதீர்கள். வாழ்க்கையில் மாற்றம் வேண்டாமா? அதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டாமா? எனவே புது வருடத்தில் உங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றம் வேண்டி ஒரு 'புதுவருட சங்கற்பம்' செய்து கொள்ளுங்கள். சங்கற்பம் செய்து கொள்ளுதல் மாத்திரம் போதாது. அதைத் தொடர்ந்து நடைமுறையில் கடைப்பிடிக்க

முயலுங்கள். இப்படியான புதுவருட சங்கற்பங்கள் பலவற்றில் பிரபலமானவற்றைப் பார்ப்போம். அதாவது 'ரொப்பென்' (Top Ten)

குடும்பத்தினருடன் அன்பாயிருத்தல்:

பலர் தங்கள் எடுக்கும் உறுதிமொழி தம் குடும்பத்தினரை மனம் நோகாது வைத்திருத்தல். குழந்தைகள் இருப்பவர்கள் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுதல். T.Vயின் முன்னால் நேரத்தைச் செலவிடுவதைவிட்டு குடும்பத்துடன் அளவளாவுதல். மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருத்தல். இவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது என்பது உங்கள் குடும்பத்தவரில் நீங்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதைப் பொறுத்துள்ளது.

உடற்பருமனைக் குறைத்தல்:

எமது புலம்பெயர் வாழ்க்கை நாம் உண்ணும் உணவினைப் பொறுத்தும், உடல் வருந்தி முயலாத வாழ்க்கையாலும் எமது உடற்பருமனைக் கூட்டிவிடுகிறது. உடல் எடை கூடியோர் உடற்பருமனைக் குறைப்பதென 'உறுதிமொழி' செய்கிறார்கள்.

தினமும் உடற்பயிற்சி செய்தல்.

உடல்நலத்தைப் பற்றி ஆர்வம் உள்ளோர் சுகவாழ்விற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்பதை நன்குணர்வர். அதனால் இவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதெனத் தீர்மானித்து அருகே உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கொள்வர். அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது என்பது தம் உடல் நலனில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதைப் பொறுத்தது.

புகைப்பிடித்தலை நிறுத்தல்:

இது புகைபிடிப்பவர்கள் எல்லோரும் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு உறுதியாகும். அதைக் கடைப்பிடிப்பதில் தான் எல்லோரும் தவறிவிடுகிறார்கள். அடிமைப் பழக்கங்களிலிருந்து விடுபடுதல் இலகு அன்று. சாதாரணமாக 4 அல்லது 5 முறை தோல்வி

கண்ட பின்பே பலர் புகைபிடிப்பதை நிறுத்துவதில் வெற்றிகண்டுள்ளனர். ஆதலால் தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள். அத்துடன் இப்போது இதற்கு உதவ எனப் பல வழிமுறைகள், உபகரணங்கள் (Nicotine Lozenges, Nicotine patches) எனப் பல உண்டு. உங்கள் வைத்தியரிடம் ஆலோசனை கேளுங்கள். வெற்றி கிட்டும்.

மதுபானம் கைவிடல்.

மிதிமஞ்சிய மதுபானப் பழக்கம் உள்ளவர்கள் அல்லது போதை மருந்துகளை உபயோகிப்பவர்கள் அவற்றைக் கைவிடுவதாக சங்கற்பம் செய்வர். இதுவும் புகைபிடித்தலைப் போன்றதே. 'நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்' என்று நாளைக் கடத்தாமல் இன்றே செய்யுங்கள்.

கடன் சுமையிலிருந்து மீளுதல்:

இந்தப் புதிய வாழ்க்கை முறையில் கடனில்லாது வாழ்தல் கடினமானது. எந்தப் பக்கம் திரும்பினாலும் உங்களுக்குக் கடன் தரக் காத்திருக்கிறார்கள். ஆனால் தாங்க முடியாத அளவிற்கு கடன்சுமை கூடியுள்ளதா? உங்களது தேவைகளைக் குறையுங்கள். மேலும் மேலும் கடன் எடுப்பதை நிறுத்துங்கள். திட்டம் போட்டு நடவடிக்கை எடுங்கள். கடன் சுமையால் துன்பப்படுபவர்களுக்கு ஆலோசனை கூறப் பல நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் உதவியை நாடுங்கள்.

புதிதாக ஏதாவது கற்றல்:

புதிதாக ஒரு மொழியையோ அல்லது கைவினையை யோ கற்றுக்கொள்ளச் சிலர் உறுதி கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்லுங்கள். ஒரு பரீட்சைக்குத் தோற்றுவது அல்லது ஒரு பதவியைப் பெறுவது, அல்லது ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது என ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக்கொள்ளுதல் இதற்கு உதவியாக இருக்கும்.

மற்றையோருக்கு உதவிசெய்தல்:

இது உங்கள் தீர்மானமாக இருப்பின், ஏதாவதொரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் சேருங்கள். உங்களிடமுள்ள திறமை

அல்லது ஆற்றல் ஏதாவது மற்றையோருக்குத் தேவைப்படும். உங்களுக்கும் அதனால் திருப்தி உண்டாகும்.

உங்களது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தல்:

இன்ன நேரத்தில் இன்னது செய்வது என்பதில்லாமல், நேரம் உள்ள நேரத்தில் செய்யலாம் என்று உங்களது கடமையைச் செய்கிறீர்களா? உங்களது காரியாலயம் ஒழுங்கற்று, தேவையான நேரத்தில் உங்களது பொருட்களை அல்லது அந்த ஆவணத்தை தேடுவதில் நேரம் போகிறதா? அதை ஒழுங்கு செய்ய தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையை அனுபவித்தல்:


வேலை வேலை என்று அலைந்து, பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறீர்களா? இன்று முதல் வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறேன் என்று தீர்மானம் எடுங்கள். உங்கள் உடல்நிலை என்றும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. அல்லது வாழ்வின் சூழ்நிலைகள் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. எனவே சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இயற்கையை அனுபவியுங்கள். இசையை அனுபவியுங்கள், ஒரு பயணத்தை மேற்கொள்ளுங்கள். புது அனுபவங்களைப் பெறுங்கள். வாழ்க்கையை அனுபவியுங்கள்.

புதுவருடத் தீர்மானங்கள் பலவற்றில் மேற்கூறியவை ஒரு சிலவேயாகும். நீங்கள் வேறு ஏதாவது தீர்மானம் எடுக்கப் போகிறீர்களா? உதாரணமாக உங்களுடன் வேலை செய்யும் அந்தப் பெண்ணினதோ அல்லது வாலிபனுடையதோ உள்ளத்தைக் கொள்ள கொள்ளப் போகிறீர்களா? அல்லது உங்கள் முதலாளியின் மனதை மாற்றி உங்கள் ஊழியத்தை உயர்த்த முயற்சி செய்யப் போகிறீர்களா? பல நாட்களாக தள்ளிப் போட்டுக் கொண்டு வந்துள்ள அந்த விடுமுறையைப் பயணத்தை அடுத்த வருடம் மேற்கொள்ளப் போகிறீர்களா?

எதுவாயிருப்பினும் 2007ம் ஆண்டில் உங்களது ஆசைகளும் புதுவருடத் தீர்மானங்களும் நிறைவேற ஒரு பேப்பரின் வாழ்த்துக்கள்.

MARKANDAN & CO SOLICITORS & ESTATE AGENTS

We have moved... to
845 Romford Road



01.02.2005 முதல் அமுலுக்கு வந்துள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் சட்டத்தின் பிரகாரம் இந்நாட்டில் திருமணம் புரியவிருப்பின் நீங்கள் பிரித்தானிய உள்நாட்டை அகலும்பின் முன் அனுமதி (Home Office Consensus) பெற்றிருத்தல் வேண்டும். மேற்படி கமிஷனப்பங்களுக்கு ஆலோசனைகளுக்கும் எங்கள் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

குடும்பத்தினருக்கான சலுகை
அடிப்படையிலான விண்ணப்பங்கள்

விவாக விண்ணப்பங்கள்

அகதி விண்ணப்பங்கள்

14, 15 அல்லது 7 வருட -
வழிவிட தகை விண்ணப்பங்கள்

பிரித்தானிய பிரஜைவரிமை

வீதிப் போக்குவரத்து
சம்பந்தமான வழக்குகள்

We also Specialise in....

உ ஒப்பந்த தகராறுகள்

உ நுகர்வோர்
பிரச்சினைகள்

உ மரண சாசனம்
உறுதி தயாரித்தல்

உ Bankruptcy Problems

உ மதுபான அனுமதிகள்

உ கட்டட அனுமதிகள்

உ Cafe அனுமதிகள்

உ House/Flat Purchase or Sale

உ Remortgages

உ Right to Buy

உ Highly skilled migration

உ Power of Attorney

உ Sponsorship for UK Visas

உ Work Permit application

உ Civil Litigation

No win - No fee

வீதித்தில் அல்லது வேலை காலத்தில்
காயம் அடைந்திருந்தால் நட்பு
கோருவது சம்பந்தமான விடயங்கள்
அடிப்படையில்

எல்லாவிதமான சட்ட
சேவைகளுக்கும்
நீங்கள் நாடவேண்டிய
ஒரே இடம்



845 Romford Road, Manor Park, London, E12.6JY
Tel: 020 8514 8188 Fax: 020 8514 8303
web: www.markandan-solicitors.com
e-mail: mm@markandan-solicitors.com

எங்கள் கட்டணம் மிகவும் நுறைந்ததும் நிபாயமானதும் ஆகும்.
ஆரம்ப ஆலோசனைகள் இலவசமானவை.
வார இறுதி ஆலோசனைகள் வசதியாகவும் ஒழுங்குபடுத்தி தரப்படும்.

நீள நடக்கின்றாய்!

கவிஞர் சு. வில்வரத்தினம் - ஒரு வணக்கக் குறியீடு

மரணம் உண்மை
மரணம் இயற்கை
எனினும் இத்தனை விரைவாய்
அது ஏன் உன்னிடத்தே வந்தது?

என்று ஓர் ஈழக்கவிஞன் சொன்ன கவிதை தான் கவிஞர் சு.வில்வரத்தினம் காலமான போது என்னுள் எழுந்தது.

காலம் சப்பித் தின்றுவிட்டது எங்கள் கவிஞரை. வெறும் தனித்த மனிதனாக நின்று வில்வன் கவிதை பாடிய தில்லை. தன் உணர்வை தானே எழுப்ப முயன்றவனும் அல்லன்.

சாதாரண சனக் கூட்டத்தை தன்னுள் அணைத்துக் கொண்டு அனைவரிலும் அன்பைச் சொரிந்து கொண்டு, சனங்களின் குரலாய் எழுந்தது வில்வனின் கவிதை.

இந்தக் கவிதைக் குரலைக் காலம் அடைத்து விட்டது.

1980 களின் முற்பொழுதில் வில்வனைக் காண்கிறேன். கடல் வழிந்த புங்குடுதீவுக் கிராமத்தில் ஒரு அரசியல் நாடகம் மேடையேற்றுவதற்காக நாங்கள் காலடி வைக்கிறோம்.

மேடைக்கு அயலில் வில்வனின் வீடு, நான் ஏதோ எழுதத் தொடங்கிய காலம். ஏலவே எழுதி தமிழிலுக்கிய உலகுக்கு தன்னைக் குறித்து வைத்து விட்டவர் வில்வன் ஆயினும் அ-தொன்றுக்கும் மசியாது, உற்ற நண்பனின் கைப்பற்றல் போல் பற்றினார்.

வில்வனின் நெகிழ்ச்சியே அதுதான் தொடுகையில் தன் அன்பைப் பரிமாறுவது. தோளைத் தொடுவார். முதுகைத் தடவுவார். கைகளைப் பற்றுவார். அனைத்தும் அவர் அன்பைச் சொல்லும்.

பேச்சிலும் இனியன். கவிதை பூசி பக்குவப்பட்ட அந்தச் சொற்கள் காதித் தேனைத் தடவுகிறது. வில்வன் என்றால் செந்தளித்த முகமும், தேன் தடவிய வார்த்தைகளும் மாய நெஞ்சில் வழிந்து விடுகிறது. வில்வனில் கோபம் கண்டிருக்கிறேன். கொடுஞ் சொற்களை ஒருபோதும் கண்டதில்லை. முகம் கறுத்ததை கண்டிருக்கிறேன். கரும் வார்த்தைகள் அவர் வாயிலிருந்து ஒருபோதும் உதிர்ந்ததில்லை.

அந்தப் புங்குடுதீவுக் கிராமத்தில், மேடையில் ஏனைய கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. எங்கள் நாடகம் மேடையேற நேரம் இருக்கிறது. வில்வன் அந்த நேரத்தை தன் குரல் வன்மையால் கட்டிப் போட்டிருந்தார். நீலவண்ணின் 'ஓ வண்டிக்காரா' பாடலை மு.பொ.வின் 'மார்கழிக் குமரி' பாடலைப் பாடி எங்களைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தார்.

வெறும் கவிஞர் அல்லர் இந்த வில்வன். அற்புதமான பாடகர் அவர். பொழுதின் காதுகளை தன் தேன் குரலால் பொங்கச் செய்வார்.

தமிழின் பெருங் கவிஞர்களுள் வில்வன் ஒருவர். சாட்சியத்திற்காக அவரது 'உயிர்த்தெழும் காலத்திற்காக' என்னும் கவிதைத் தொகுப்பை விரித்துப் பார்ப்போம். விழி விரிய விரிய ஆச்சரியம் உங்களைத் தொடும். அத்துணை பேராற்றல் வாய்ந்த கவிஞர் அவர். தேசியமும் ஆன்மீகமும், மனிதமும், தென்மேலும் திரண்டு, கவிதையாகச் சொட்டுகிறது அவர் கவிதைகளில். எத்தனை சமயங்களில் அவர் கவிதைகள் பார்த்து நான் மலைத்துப் போயிருக்கிறேன்.

ஒரு வரி சொல்லவா? அந்நிய ஆக்கிரமிப்பு கண்டு, அகதிகளை மக்கள் கிராமத்தை விட்டுப்போன பிறகான காற்றின் படல் இது.

'என்ன நடந்தது
எளிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து நின்றது காற்று
பறிபோயின சொற்கள்
பறியுண்ட மூச்சு
மடியைப் பிடித்து உலுக்குவதாய்
காற்று ஒருக்கால் ஒருங்கிற்று
காற்றெனை செய்யும்?
ஒப்பாரி எழுந்தால் ஏந்தியெடுத்து
ஊரின் காதினே போடும்'

ஒரு பெருங்கதையின் சில துண்டுகளையே நான் தந்தேன்.

ஈழத்தமிழரின் தேசியக் கவிஞராய் முதல் எழுந்தோரில் முக்கியமானவர் வில்வன். இதை நான் சொல்ல வேண்டியதில்லை. காலம் தன் குரலெடுத்துச் சொல்லும். வில்வனின் மனதில் கவிதை எந்நேரமும் ஊற்றெடுத்துப் பொங்குகிறது.

'காற்றே நீயும் போ
சருகுதிர்ந்த நினைவுகளைக் கிளறிப்பார்
போக்கிழந்து கிடக்கின்ற தெருவின்
புழுதியை ஊதி ஊதி
உறவுகளின் சுவடிருந்தால் தேடுவோம்'
என்று ஒரு கவிதை பாடுகிறது.

இன்னொன்றோ

'வில்வன்குள் உமது கரங்களைப் பிணிக்கலாம்
விடுதலை மூச்சை வில்வன்குள் என் செய்யும்?
வீறுகொள்
வார்கடல் தாண்டிய ராமதூதரின்
ஓர்மழும் மூச்சும் உமக்குள்ளும் எழுக.
விடுதலைப் புறவையின் தொலைநோக்கும்
வீச்சும் உள்வாங்குக விரலோய்'

என்று விடுதலை மூச்சு விரித்து நிற்கிறது இக்கவிதை.

வில்வனின் கவிதை மூச்சு சொல்லுந்தரமன்று. இத்தகைய வல்லமை படைத்த கவிஞர் எந்தேசத்தில் எழுந்தார் என்பது நமக்குப் பெருமை. என் நட்பாய் வாய்த்தது எனக்குப் பெருமை.

வில்வா, உனக்குக் கோடி வணக்கம். போய் வா. நீ போகவில்லை. ஆகவே வரவும் தேவையில்லை. தமிழ்த் தேசத்தில் உனது கவிதைகள் தன் கிளைகளை, வேர்களை, விழுதுகளை விரித்து வைத்திருக்கிறது. தமிழ் உள்ளளவும் உன் கவிதைகளும் வாழும். அதனூடு நீயும் வாழ்வாய்.

நீ நம்பிய ஆன்மீகம் உன் ஆன்மாவுக்கு இருப்பில்லை என்று தானே அறைகின்றது. ஆதலினால் அந்த நம்பிக்கையை நான் சொல்கின்றேன். உன் ஆன்மாவின் நீண்ட நெடிய பயணத்தில் இப்போது நீ நீள நடக்கின்றாய். உன் பயணம் கண்டு கை அசைத்து விடை தருகின்றேன். போய்வா கவிஞர்.

- அ.இரவி

விடியலைத் தரிசிக்க மறுபடியும் பிறந்து வா தோழா!

ஈரோஸ் (EROS) என்று அழைக்கப்பட்ட ஈழப்புரட்சி அமைப்பின் திறுவனர் தோழர் இளையதம்பி இரத்தினசபாபதி அவர்கள் காலமாகி விட்டார். 23 நவம்பர் 1938 இல் யாழ் மாவட்டத்திலுள்ள இனுவலில் பிறந்த தோழர், 12 டிசம்பர் 2006 அன்று இலண்டனில் மறைந்தார்.

தனிஈழமே, தமிழ்ப்பேசும் மக்களிற்கான ஓரே தீர்வு என்ற இலட்சியத்தில், தமது அமைப்பினை 1976 ஆம் ஆண்டு இலண்டனில் ஸ்தாபித்து, 'தாம் ஈழவர், தமது மொழி தமிழ், நம்நாடு ஈழம்' என்கின்ற கோட்பாட்டில் இறுக்கமான பற்றுக்கொண்டு, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார். ஈழப் போராட்டத்தில், மாக்கிசு கத்துவத்தை முன்னிலைப்படுத்திய முன்னோடி இவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமைமிக்க இத்தோழர், உலகம் போராட்ட வரலாறுகளை கற்றுணர்ந்து, அதைத் தமது சக போராளிகளுக்குப் போதிப்பதில் அதிக அக்கறை செலுத்தினார்.

அரசியல் வளர்ச்சி பெற்ற தோழர்கள் நினைந்ததொரு, புரட்சிகர இயக்கமாக ஈரோசினை வளர்க்க வேண்டுமென்கிற உந்துதல் அவரிடம் மேலோங்கி யிருந்தது. அரசியல் மயப்படுத்தப்படாத மக்கள், வெகுஜன மக்கள் இயக்கமாகப் பரிணமிக முடியாதென்பதில் உறுதியாகவிருந்தார். அதேவேளை, சர்வதேச விடுதலைப் போராட்டச் சக்திகளுடன் பிணைப்பினை உருவாக்க வேண்டுமென்பதில் ஆர்வமாக இருந்து, செயற்படுத்திக் காட்டினார். தோழர் இரத்தினாவிற்கு பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடனும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உடனும் நெருக்கமான தொடர்பிருந்தது. இலண்டனிலிருந்து இவர் மேற்கொண்ட முயற்சியினால், பல தமிழ் இளைஞர்கள் பாலஸ்தீனத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றனர். பன்முகத் தன்மை கொண்ட தோழர் இரட்டினா, பிரபாகரன் அவர்களின் தலைமையிலிருந்த புதிய தமிழ் புலிகளையும் இப்பயிற்சியில் இணைத்துக் கொண்டார்.

புலிகள் சார்பில் உமாமைகேஸ்வரன், விச்சுவம், தலைவர் பிரபாகரனின் அனுமதியோடு கலந்து கொண்டனர். ஈரோசின் மாணவர் அமைப்பின் தலைவர்களாக இருந்தபத்மநாபர்வும், டக்ளஸ் தேவானந்தாவும் இவர் மூலம் பலஸ்தீனப் பயிற்சி பெற்றவர்கள்தான். இப்பயிற்சித் திட்டத்திற்கு, பிரபாகரன் அவர்கள் பெருமளவு நிதிஉதவி வழங்கியது பலருக்குத் தெரியாது. பின்னாளில், பிரபாகரனிடமிருந்து பிரிந்து சென்ற உமாமைகேஸ்வரன், பலஸ்தீன மாக்கிசு இயக்கமான குடு (தலைவர் ஜோர்ஜ் ஹபால்) உடன் தொடர்புகளை ஏற்படுத்தி, தமது இயக்க உறுப்பினர்களுக்கு பயிற்சியளித்தது பழைய வரலாறு.


விடுதலைப் புலிகளுடன் சுமுகமான உறவினைப் பேணிவந்த, இவர் தலைமையிலான இயக்கம், 1989 ஆம் ஆண்டு 'ஈழவர் ஜனநாயக முன்னணி' என்ற பதாகையின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலில் குதித்தது. தோழர் இரத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரானார். தொடர்ந்த அரசியல் மாற்றங்களினால், இவரோடு இணைந்த சகல உறுப்பினர்களும், சிறிது காலத்தின் பின் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தனர். அதற்குப்பின், அரசியல் களத்தில், தோழரின் செயற்பாடுகள் அருகி வந்தது. உத்தியோக பூர்வமாக, ஈரோஸ் அமைப்பு கலைக்கப்பட்டதாக அறிவித்தலும் வெளிவந்தது. போராட்ட காலத்தில் இவர் ஆற்றிய காத்திரமான பங்களிப்புகுறிப்பிடத்தக்கது. உலக விடுதலைப் போராளிகளுடன் இணைப்பை ஏற்படுத்தியதிலும், பண்புமிக்க தோழர்களை உருவாக்கியதிலும் இவர் முன்னோடியாகத் திகழ்ந்ததை தமிழின வரலாறு மறக்காது. இவர் அடிக்கடி நகைச்சுவையாக கூறும் வாசகம் ஒன்று உண்டு. அதாவது 'முன்னோக்கிப் போதல் வேறு, முன்னுக்கு ஓடுதல் வேறு.

சமகாலத்தில் முன்னுக்கு ஓடி மூச்சிறைத்து நின்றவர்களையும், மெதுவாக உறுதியாக முன்னோக்கிப் போகிறவர்களையும் கண்ணாரக் கண்டுகொண்டுதானிருக்கிறோம். தோழரே! நீ கண்ட கனவு நனவாகும். அதைத் தம்பி நிறைவேற்றுவான். உன் டகனிற்குப் பெயரும் 'பிரபாகரன்' தான். காரணப் பெயரிற்கான காரணத்தை ஒரு தடவை என்னிடம் கூறினாய். தம்பி இப்போது பெருவிருட்சம் கிளை பரப்பி, விழுது விட்டு உன் திசை நோக்கிச் செல்கிறான்.

தயங்காமல்,
சென்று வா தோழா...
ஈழ விடியலைத் தரிசிக்க
மறுபடியும் பிறந்து வா தோழா...


தோழர் பார்த்திடன்.
(முன்னாள் ஈரோஸ் இயக்க உறுப்பினர்)

CASH & CARRY




இனிய நத்தார் புது வருட வாழ்த்துக்கள்

இலங்கை இந்திய உணவுப் பொருட்கள், கடலுணவு வகைகள், பசுமையான மரக்கறி வகைகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், பாத்திர வகைகள், தமிழ், இந்தி சினிமா DVD, CD, VHS போன்றவற்றை பெறுவது மாத்திரமன்றி கடல் கடந்து வாழ்கின்ற உங்கள் உறவுகளுக்கு பணம் அனுப்புவதற்கும் நாடவேண்டிய இடம்.




MARUTHI

15 - 17 Queensbury Station Parade
Queensbury, HA8 5NR



கால்கி



அண்ணாமலை

Tel: 020 8952 66 55, 020 8381 3442
Fax: 020 8905 7546

ஒரு பேப்பருக்காக ஒரு பேட்டி



திருமதி பத்மினி குணசீலன்

பரத நாட்டியம் மற்றும் சங்கீதத்திலே தேர்ச்சி பெற்ற கலைஞர். லண்டனிலே நர்த்தன கலாலயா நடனப்பள்ளியின் வாயிலாக இவ்விரு கலைகளையும் இளஞ்சமுதாயத்தினிடையே பரப்பிவரும் இவருடனான சந்திப்பிலிருந்து ...

கலைத்துறையில் உங்கள் பிரவேசம் பற்றி எனக்கு சிறுவயது முதலே சங்கீதத்திலே ஆர்வம் உண்டு. எனது தாயாரும் ஒரு சங்கீத ஆசிரியர். தந்தையாருக்கும் நான் சங்கீதமும் நடனமும் கற்க வேண்டும் என்ற தீவிர விருப்பம் இருந்தது.

அதனால் சிறு வயதிலிருந்தே எனக்குச்

சங்கீதமும் நடனமும் கற்பித்தார்கள். நான் இந்தியா சென்று அடையாறு music college இல் சங்கீத வித்துவான் என்ற பட்டம் பெற்றேன். பரத நாட்டியத்திலும் நட்டுவாங்கத்திலும் Diploma பட்டம் பெற்றேன்.

இரண்டு துறைகளிலும் தேர்ச்சிபெற்றநீங்கள் நடனத்தையே தொழில்சார் துறையாகத் தெரிவு செய்ததற்கான காரணம்

இலங்கை திரும்பி, நடனம் சங்கீதம் இரண்டு துறைகளிலும் ஆசிரிய நியமனத்திற்கு விண்ணப்பித்தேன்.

நேர்முகப் பரீட்சையில் நீங்கள் எடுத்த துறையினைத் தெரிந்தெடுக்கப் போகிறீர்கள் என்று கேட்ட போது நடனத்துறைக்கு சங்கீதம் மிகவும் அவசியமாக இருப்பதனால் அது இந்த இரண்டு துறைகளையும் கைவிடாமல் தொடர்வதற்கு உதவும் என்பதால் நடனத் துறையைத் தெரிந்தெடுத்தேன்.

புலத்தில் உங்களுடைய பணிகள் பற்றி

லண்டனில் நர்த்தன கலாலயம் என்ற நடனப் பள்ளியை ஆரம்பித்து நடனத்தையும் சங்கீதத்தையும் கற்பித்து வருகிறேன். அதே நேரம் walthamfrost தமிழ்ப் பாடசாலை, Eastham சிறிமுருகன் கோயில் என்பவற்றில் கடந்த 21 வருடங்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

கலையைப் பயில விரும்பும் ஒருவரிடம் எத்தகைய பண்புகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

முதலாவதாக ஆர்வம் இருக்க வேண்டும். அத்துடன் ஓரளவு கலையுணர்வு, பொதுவாகக் கிரகிக்கும் ஆற்றல், ஆசிரியரிடம் மரியாதை என்பவை இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் துறையில் வெற்றி பெற பெற்றாரின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

தமிழ் மொழியில் தேர்ச்சி குறைவாயிருப்பது பரதக் கலையைப் பயிலவதற்குத் தடையாக இருக்காதா?

பாடலின் பொருளை உணர்ந்து முழுமை

யாகத் தங்களை ஈடுபடுத்த தடையாக இருக்கும் என்பது உண்மைதான்.

ஆனால் புலத்திலே மாணவர்களுக்கு நன்கு பரிச்சயமான மொழிகளிலேயே விளக்கம் அளிப்பதால் இந்தத் தடை நீக்கப்படுகிறது.

உதாரணமாக என்னிடம் ஆங்கிலத்தில் நடனத்தைப் பயின்ற ஒரு ஆங்கிலேயப் பெண்மணியின் அரங்கேற்றம் 1996ம் ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பெரும்பாலான மாணவர்கள் அரங்கேற்றத்தையே மையப்படுத்தி நடனம் பயில்வதான குற்றச்சாட்டுக் குறித்து?

இதனை நான் ஒரு குற்றச்சாட்டாகக் கூற மாட்டேன். காரணம் ஒரு இலக்கை மையப்படுத்தி (அரங்கேற்றத்தை) கலையினைப் பயிலவது தப்பாகாது.

ஆனால் அவர்கள் அரங்கேற்றத்தோடு நிறுத்திக் கொள்ளாது தொடர்வதையே பலரும் விரும்புகிறார்கள்.

பரதக் கலையை அடுத்த அடுத்த சந்ததிக்குப் பயிற்றுவிக்கக் கூடிய அளவில் ஆசிரியர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்களா?

ஆசிரியர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னிடம் பயின்ற பல மாணவிகளே தற்போது பரத நாட்டியத்தைப் பயிற்றக் கூடிய அளவிற்குத் தேர்ச்சி பெற்று ஆசிரியைகளாகப் பணிபுரிகிறார்கள்.

அது மட்டுமில்லாமல் தாயகத்திலிருந்தும் பல பரத நாட்டிய ஆசிரியைகள் தொடர்ந்தும் புலம் பெயர்ந்து கொண்டிருப்பதால் இது ஒரு பிரச்சினையாக இருக்காது என நினைக்கிறேன். குறிப்பாக நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஆங்கிலேயப் பெண்மணியே முப்பதிற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமாப் பாடல்களுக்கு அபிநயம் செய்வது குறித்து

ஆரம்பத்தில் தமிழ் சினிமா பரதம் சார்ந்து இருந்தது. அதற்கேற்றவாறே பாடல்களும் சங்கீதப் பாடல்களாக இருந்தன. ஆனால் இன்றைய விரிசம் கலந்த பாடல்களுக்கு அபிநயம் செய்வது தவறு என்று தான் நினைக்கிறேன்.

தேசிய உணர்வை இந்தப் பரதக் கலையின்

ஊடாக ஊட்ட முடியுமா? அதற்கு என்ன வழி?

பரதம் தமிழ்க் கலாச்சாரத்தையும் பண்பையும் கொண்டது. நடனம் கற்பிக்கும் ஆசிரியைகள் தேசிய உணர்வை ஏற்படுத்தும் உருப்படிகளை தேர்ந்தெடுத்து இந்த உணர்வை ஊட்டலாம்.

நாட்டிய நாடகங்கள் மூலமாக தேசியம் சார்ந்த கதைகளை இந்த மாணவர்களுக்கு நிச்சயமாக ஊட்டலாம்.

அண்மைக்காலமாக அரங்கேற்ற நிகழ்வுகளில் சிறிமதி, குமாரி போன்ற பதங்கள் பாவிக்கப்படுவது குறித்து?

இது பல காலமாக இருந்து வருகிறது. கலை சார்ந்தவர்கள் இதனைப் பயன்படுத்துகிறார்கள். சமஸ்கிருதம் கலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால் சமஸ்கிருதச் சொற்களான சிறிமதி குமாரி போன்ற பதங்களையும் அவர்கள் பாவித்துப் பழகி விட்டார்கள். அதனைத் தொடர்ந்தும் பயன்படுத்துகிறார்கள்.

'தமிழ் மொழி அழியாது பாதுகாக்கப்பட வேண்டும்' 'தமிழ்ச் சொற்களைக் கூடிய அளவில் பயன்படுத்த வேண்டும்' என்ற குரல்கள் பரவலாக எழுந்து கொண்டிருக்கின்ற இந்த நிலையில் இது தேவை என்று நினைக்கிறீர்களா?

தேவை என்று நினைக்கவில்லை. அதே நேரம் அவர்கள் வேண்டுமென்று செய்வதாயும் நான் நினைக்கவில்லை. சிலர் இதை விளங்காமல் செய்வது முன்னு. இன்னும் சிலபேர் ஒரு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு பேப்பர் பற்றி

இளைய தலைமுறையினரை எங்கள் கலாச்சாரச் சமூகத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்யக்கூடிய ஊடகமாக ஒரு பேப்பர் இருக்கிறது. இளையவர்களை கவரக் கூடிய விதமான ஆக்கங்கள், தாயகச் செய்திகள், புல நிகழ்வுகள் எனப் பல விடயங்களையும் உள்ளடக்கி வருவது வரவேற்கத்தக்கது. அத்துடன் இலவசமாக வெளியிடப்படுவதால் இதன் உள்ளடக்கம் பலரையும் சென்றடைகிறது.


- மணிவாசகன்

Kerala Ayurvedic Health Clinic (Near Wembley)

1 Odean Parade, Sudbury Heights Avenue, Greenford, Middlesex UB6 0NA
5 mins walk from Sudbury Town - Piccadilly Line

- ▶ Massage Therapies by experienced and highly skilled therapists
- ▶ Treatment is designed around your individual health needs
- ▶ Safe and effective Ayurveda supplements/ medicines for your needs
- ▶ Only natural medicines are used
- ▶ No side effects at all
- ▶ Wide range of therapies

20%
SPECIAL
CHRISTMAS
DISCOUNT



- ▲ Arthritis
- ▲ Frozen Shoulder
- ▲ High Blood Pressure
- ▲ Pulled Muscles
- ▲ High Cholesterol
- ▲ Trapped Nerve
- ▲ Paralytic Conditions
- ▲ Certain Skin Conditions
- ▲ Stress and Strain
- ▲ Back Pain
- ▲ Whiplash
- ▲ Obesity
- ▲ Joint Pain
- ▲ Digestive Disorders
- ▲ Diabetes
- ▲ Sleeplessness
- ▲ Stiffness
- ▲ Migraine

FREE Consultation

Authentic and Effective Kerala Ayurvedic Treatments
Qualified and Registered Ayurvedic Physicians
Affordable Prices

உங்கள் நோய்க்கு ஏற்ப அனுபவம் மிக்க பிரத்தியேக ஆலோசனைகளுக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் கேரளா ஆயுர்வேத மூலிகை மருத்துவரை நாடுங்கள்

- * Providing Free Steam Bath, Shower, Towels, Shampoo etc.,
- * Male and Female therapists available
- * Can speak in Hindi Tamil or English & Malayalam
- * Free Parking

GIFT VOUCHERS AVAILABLE

WE WISH YOU A
MERRY CHRISTMAS &
A HAPPY NEW YEAR

Call 020 8902 1104 or 020 8902 1707

என் ரூபகம் பதிவிடலிருந்து...

சுதந்திரா
(ஒரு பேப்பருக்காக)

அது 1990 தீபாவளி நாள். இரவிரவாக ஒரே எறிகணைச் சத்தமும், துப்பாக்கி வெடிச் சத்தமும் தான். மறுநாள் விடியும் பொழுதின் தீபாவளிக்கு கொண்டாட்டத்துக்கான ஏற்பாட்டில் ஊர் தன்னைக் கரைத்திருந்த மகிழ்வெல்லாம் தொலைந்து போனது. வழமையாகக் கற்கரையானுக்கான எங்கள் குடும்பத்தின் மாவளக்குப்பூசை இவ்வருடம் இல்லையென்று முடிவான பின்னும் பிள்ளையாரிடம் போய் தீபாவளியைக் கொண்டாடும் கனவில் இருந்த எமக்கு அதுவும் இல்லையென்றாகி..... இரவின் ரம்மியம் உடைந்து கந்தகப்புகை ஊரெங்கும். அங்கங்கு எறிகணை விழுந்து கரையங்களும், சாவுகளுமாக எங்கள் ஊர் அச்சத்தின் பிடிபில்.....

விடிந்தும் விடியாததுமான காலையது. வானம் உழுத விமானமும் குண்டுச் சத்தங்களுமாக ஊரே அல்லோல கல்லோலப் பட்டிருந்தது. எங்கள் வீட்டுக்கு குசினியிலும் எறிகணை விழுந்து சாவுக் குள்ளிருந்து மீண்டு ஊரைவிட்டு வெளிக்கிட்டு, ஏழாலையில் இருக்கும் அப்பாவின் நண்பர் மன்மதன் வீட்டில் நாங்கள். தாயக மீட்பில் லெப். உத்தமன் என்ற மாவீரனை ஈந்த வீடு அது. அந்த மலை 5 மணி தாண்டும் வரை ஏழாலை வீதிகளில் 'ஆமி எங்கையாம் வருது? ஆராம் செத்தவை? நீங்கள் அகதியா வாறியளோ?' எனக் கேள்விகேட்டவர்களின் தொல்லைகளில் தோய்ந்து போன எங்களுக்கு உத்தமனின் அம்மாவும் மன்மதனும் தந்த அன்றைய உணவும் ஆதரவும் எந்தக் காலமும் மறக்கப்படாத ரூபகம்.

இந்திய இராணுவ காலத்தில் எங்கள் ஊருக்குள் வந்து குப்பினானில் அனேகருக்கு ரூபகமான நேசத்துக்குரிய ரோயண்ணா அந்தத் தீபாவளியன்று எறிகணை பட்டு

படுகாயமுற்ற செய்தி 'ரோய்க்குக் காயமாம்', 'ரோய்க்குக் காயமாம்' என ஒவ்வொருவராய் தெரிய வந்து அது எங்கள் வீட்டிலும் தெரியவந்தது. நம்ப முடியாத அந்தச் செய்தி. நம்பித்தான் ஆக வேண்டுமென்றாயிற்று.

அழகன் முருகனாம் அடிக்கடிபலர் சொல்லக் கேட்டதுண்டு. ஆனால் ரோயண்ணாவைப் பார்த்த எவரும் முருகனை விட அழகன் ரோயண்ணா வென்றே சொல்வார்கள். அத்தனை கம்பீரம், தோற்றம், அழகு எல்லாம் அந்த நெடிய உருவத்துக்குள் உறைந்திருந்தது. எளிதில் எல்லோரையும் தனது பேச்சாலும், செயலாலும் கவர்ந்துவிடும் குணம் மிக்க அந்த ரோயண்ணா சமாதிகோவலடி வட்டாரத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஒவ்வொருவரின் வாயினுள்ளும் உறைந்திருந்தார். ரோயண்ணாவுக்காகச் சேத்து வைக்கும் தோடம்பழ இனிப்பு வரை எல்லாருக்குள்ளும் மறக்க முடியாத மனிதனாய் ரோயண்ணா.

இந்திய இராணுவ காலத்தில் ரோயண்ணா பலதரம் நூலிழையில் உயிர் தப்பிய கணங்கள் பலவுண்டு. அதில் ஒன்று....

3 நாளைக் குப்பினானை வட்டமிட்ட இந்தியப்படைகளின் தொல்லையில் அடுத்த ஊர் போக முடியாத இக்கட்டான அந்தப் பொழுது. 3ம் நாள் மதியத்துக்கிடையில் நீர்வேலிக்குக் கட்டாயம் போயாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். குப்பினானை விட்டு வெளியேற முடியாதபடி எல்லா வீதியும் இராணுவம்.

பொதுமகன் போல் தன்னை உருமாற்றி கோட்டார் மனையினூடாக போய் பெரிய சங்கக் கடை வீதியில் ஏற மகாலிங்கம் மாஸ்ரர் வளவுக்குள்ளிருந்த ஆமி வழிமறித்துக் கொள்கிறது. யார் எவர் என விளக்கக் கேட்ட இராணுவத்தினரின் சந்தேகப் பார்வைக்குள் ரோயண்ணா மாட்டிவிட நேர்ந்தது. அந்தக் கணங்களில் மின்னல் வேகத்தில் அந்த இராணுவத்தினரிடமிருந்து தப்பித்து ஓடிய

ரோயண்ணாவைத் துரத்தியபடி இராணுவம் போகிறது.

அன்னலக்காவின் வீட்டு நித்தியகல்யாணி மரக்கூடலுக்குள் ரோயண்ணா ஒழிந்திருக்க அன்னலக்காவையும் பிள்ளைகளையும் இராணுவம் மிரட்டுகிறது. 'அந்த வளவுக்கால் ஒடிப்போனமனிதன் யார்?' அப்படியொருவரும் வரவில்லையென அன்னலக்கா அடம்பிடித்து இறுதியில் இராணுவம் ரோயண்ணாவைக் காணாமல் போய்விடுகிறது. எல்லோராலும் நேசிக்கப்பட்ட அந்தப் போராளியின் உயிர் அன்று எங்கள் ஊரின் தாயொருவரினால் காக்கப்பட்டது.

எனது சமூகக்கல்விக்கொப்பியில் 'வானுயர்ந்த காட்டிடையே' பாடலும் தியாகி திலீபன் அவர்களின் வசனங்களும் ஒரு நாள் பதிவாக்கியிருந்தார்.

வீதிகளில் அல்லது எப்போதாவது வீடுகளுக்கு வந்து நலம் விசாரித்துப் போகும் அந்த இனியவர்களுக்குள்ளிருந்து 1990 தீபாவளி நாளில் ரோயண்ணா குரும்ப சிட்டிப் பகுதியிலிருந்து குப்பினான் நோக்கி முன்னேறிய இராணுவத்தை எதிர்த்து நடந்த மோதலில் விழுப்புண்ணடைந்தார். மானிப்பாய் மருத்துவமனையில் சில பொழுதும் பின்னர் கிட்டத்தட்ட 2 மாதங்கள் யாழ்ப்போதனா வைத்தியசாலையிலும் பேச்சு மூச்சின்றி படுத்த படுக்கையாகி.....

அந்தவொரு மதியம் யாழ்ப்போதனா வைத்தியசாலையின் விழுப்புண்ணடைந்த போராளிகளின் பகுதிக்கு அனுமதி பெற்றுப் போன போது இதயம் ஒரு கணம் தனது இயக்கத்தை நிறுத்தினாற் போலிருந்தது. ஒரு கட்டிலின் நீளத்தை விட உயர்ந்த ரோயண்ணா படுக்கையாக யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்ற எதுவுமே அறியாமல் கோமா நிலையில் படுத்திருந்தார். அவர் அருகில் அவரது அண்ணன் ஒருவர் தன் தம்பியின் அந்த நிலையைத் தாங்காது துயர் தோய்ந்தபடி நின்றிருந்தார்.

அந்தத் தீபாவளியுடன் நாங்கள் இடம்பெயர்ந்து மல்லாகம் கல்லாரையில் குடியேறினோம். வழமையாக புலிகளின் சூரல் இரவு சேவை கேட்க சைக்கிள் டைனமோ சுற்றியபடி சின்னமாமா இருந்தார். புலிகளின் சூரல் இரவுச் செய்தி நேரம். 31.12.1990. செய்தியில் முழுகியிருந்த அத்தனை பேரின் கவனத்தையும் ரோயண்ணாவின் வீரச்சாவுச் செய்தி காவு கொள்கிறது. எங்களுக்குள் உலவிய எங்கள் ஊரின் நேசத்துக்கினிய ரோயண்ணா மீளவும் திரும்பி வர அவரை நேசித்த அத்தனை பேரும் இறைவழிபாடுகள் செய்ததும் வீரதங்கள் இருந்ததும் பொய்யாகி கப்பன் ரோயலாக எல்லோர் ரூபகங்களில் மட்டுமே நிறைந்து.....

எங்களது பாடக்கொப்பிகள் ரோயண்ணாவின் கையில் கிடைத்தால் கொப்பிகளின் பின் பக்கத்தில் தனது அழகிய கையெழுத்தில் ஏதாவதொரு எழுச்சிப்பாடல் அல்லது தியாகி திலீபனின் வசனங்கள் அல்லது உலகின் முக்கியமானவர்களின் வசனங்களை எழுதிவிடுவார். அப்படியே எனது சமூகக்கல்விக்கொப்பியில் தேனிசையின் சூரலில் வரும் 'வானுயர்ந்த காட்டிடையே' பாடலும் தியாகி திலீபன் அவர்களின் வசனங்களும் ஒரு நாள் பதிவாக்கியிருந்தார். அந்தக் கொப்பி எழுதி முடிந்த பின்னாலும் ரோயண்ணாவின் ரூபகமாக அந்தக் கொப்பி பத்திரப்படுத்தப்பட்டு பின்னர் தொடர்ந்த இடம்பெயர்வுகளில் அந்தப் பதிவு எங்கோ தொலைந்து போய்விட்டது. ஆனாலும் ரோயண்ணாவின் நினைவுகள் தொலையாமல் ரூபகமாய்.....

'எந்த நிலை வந்து சேருமோ எனக்கு எப்ப வந்து சாவு கூடுமோ எந்த நிலை வந்து சேருமோ அதை எந்தன் விழி காணக்கூடுமோ'

வானுயர்ந்த காட்டிடையே பாடல் கேட்கும் ஒவ்வொரு தருணங்களிலும் ரோயண்ணாவின் ரூபகங்களை அள்ளிவரும் அந்தப்பாடல் பதினாறு ஆண்டுகளை அள்ளிப்போன காலநதிக் கரைவில் இப்போதும் இதயம் கணக்கிறது.



GABMAN SOLICITORS

Specialist in Legal Advisors & Commissioners for Oath

Merry Christmas & Happy New Year

INTERNATIONAL LAW

Human Rights
International Arbitration
War Crimes (defence)

EUROPEAN UNION LAW

Employment
Immigration
Family Re-Union
Residence Permit

IRISH LAW

Crime (defence)
Housing
Immigration
Matrimonial (divorce)
Nationality



UK LAW

Asylum
Citizenship
Civil litigation
Company formation
Family (divorce)
Judicial Review
Wills Probate
Work Permit

434, High Street, Eastham, London E12 6RH

Tel: 087 0850 3347

Fax: 020 8821 9444

Mob: 07852 149 672

Branch Office

4 Upper Mount Street, Dublin 2

Email: gabmansolicitor@aol.com

“இளவரசி டயானா மரணத்தில் சதி ஏதும் இல்லை”

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வேல்ஸ் இளவரசி டயானா இறந்தது தொடர்பாக விசாரணை நடத்திய பிரிட்டிஷ் போலீஸ் குழுவின் பொறுப்பாளர், அந்த மரணத்தில் எந்த ஒரு சதித் திட்டமோ அல்லது மூடி மறைப்போ நடைபெறவில்லை எனக் கூறியுள்ளார்.

மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவின் வெளியிட்ட, லண்டன் போலீஸில் முன்னாள் தலைவரான ஜான் ஸ்டீவன்ஸ், இது அடிப்படையில் ஒரு வேதனையான கார் விபத்து என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்தில், இளவரசி டயானா, அவரது சிநேகிதர் டோடி அல் பியிது மற்றும் அந்தக் காரின் ஓட்டுனர் ஹென்றி

பால் ஆகியோர் உயிரிழந்தனர். டோடி அல் பியிதின் தந்தை மொஹமது அல் பியிது இந்த மரணத்தில் பிரிட்டிஷ் புலனாய்வுத் துறையோ அல்லது பிரிட்டிஷ் அரச குடும்பமோ ஈடுபட்டிருந்தது என எழுப்பியிருந்த கவலைகள் முற்றிலும் ஆதாரமற்றது என ஸ்டீவன்ஸ் பிரபு கூறியுள்ளார்.

இந்த விசாரணை தொடர்பாக 400 பேர் விசாரிக்கப்பட்டார்கள் எனவும், இது வரை இருந்திராத அளவில் புலனாய்வு கோப்புகளை பார்வையிட்டதாகவும், அரச குடும்பத்துடன் கலந்தாலோசனைகளை நடத்தியதாகவும் ஸ்டீவன்ஸ் பிரபு மேலும் தெரிவித்தார்.

- தமிழோசை

சிறிலங்கா மீது கண் காணிப்புக்கு குற்றச்சாட்டு.

தங்களது உரிமைக்குள் செயற்பட விடுவதில்லை, ஆயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுள்ள சண்டை நடைபெறும் கிழக்குப் பகுதிக்குள் செல்ல அனுமதிப்பதில்லை என சிறிலங்கா அரசு மீது இலங்கை போர்நிறுத்த கண் காணிப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

கிழக்குப் பகுதியின் நிலைமையை தங்களால் கண்காணிக்க முடியவில்லை என்றும் அந்தப் பகுதிகளுக்குள் சிறிலங்கா இராணுவம் தங்களை அனுமதிப்பதில்லை என்றும் அது கூறியுள்ளது. எண்ணற்ற முறை வாகரைப் பகுதிக்குள் செல்வதற்கு முயற்சி செய்தோம். அண்மையில் கல்லாறு பகுதிக்கு செல்ல முயற்சி செய்தோம்.

சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டினால் எங்களால் செல்ல முடியவில்லை. தாக்குதல்களை நடத்துவதே போர்நிறுத்த உடல்


பாட்டை மீறுவதாகும். அதற்கு மேல் கண் காணிப்புக் குழுவை தடுப்பது மேலும் மீறுவதாகும் என்று கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.

சண்டை நடைபெறும் கிழக்குப் பகுதிக்குச் செல்ல கண்காணிப்புக் குழு அனுமதி கேட்கவில்லை. கேட்டும் பட்சத்தில் அனுமதி கொடுக்கப்படும் என்று இராணுவம் அதற்குப் பதிலளித்துள்ளது.

கண்காணிப்புக்குழுவுக்கு நாம் ஏன் அனுமதி மறுக்கிறோம். தரைப் படைகளிடம் அனுமதி கேட்டிருந்தால் அவர்கள் தாக்குதல் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல அனுமதி தீவிரப்பார்கள் என்று இராணுவப் பேச்சாளர் உடாவி ராஜபக்ச கூறினார்.

- புதினம்

ஐ.நா.தொண்டு நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டு



மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைப்பதற்கு வழங்கிய பொருட்களை விடுதலைப் புலிகள் தமது பதுங்கு குழிகளை அமைப்பதற்கு பயன்படுத்தினர் என்றும் அவற்றை அரசபடையினர் மீட்டுள்ளனர் என்றும் கடந்த 13 ஆம் நாள் சிறிலங்கா அரசு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

வாகரையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களுக்கு தொடர்ந்தும் தடைவிதித்துள்ள சிறிலங்கா அரசு, ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் ஊடாக கிடைக்கும் சொற்ப உதவிகளையும் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனே இந்த அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது என்று விடுதலைப் புலிகள் தமது கண்டனத்தில் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. தொண்டு நிறுவனம் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கிய கூடாரப் பொருட்களை பதுங்கு குழிகளின் மேல் போட்டு படம் பிடித்து ஊடகங்களில் வெளியிடும் அரசின் இந்த திட்டமிட்ட யர்ப்புரையானது சிறுபிள்ளைத்தனமானது என்று தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள்.

அரசு ஊடகத்தின் இக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளனர்.

- புதினம்

ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனங்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் பேற்கொண்டு வரும் உதவி நடவடிக்கைகள் குறித்து அபாண்டமாக குற்றம் சாட்டியிருக்கும் சிறிலங்கா அரசின் அண்மைய அறிக்கை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அதிர்ச்சியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். ஐ.நா. தொண்டு நிறுவனங்கள், வாகரையில் இடம்பெயர்ந்த

செய்தித் துணுக்குகள்

மாத்திரைகள் மூலமும் அறுவைச் சிகிச்சை மூலமும் எல்லாவகையான உடற்பருமனையும் போக்க முடியாவிட்டாலும் பலவற்றை போக்க முடியும் என்று இங்குள்ள வைத்திய நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

சுடு நீர்க் குழாய் உடைந்து 10 மாதக் குழந்தை கிடந்த ஏணைக்குள் சிறியதால் சுடுகாயங்களுக்கு உள்ளான அப்பிள்ளை இறந்த பரிதாபச் சம்பவமொன்று பிரிஸ்டல் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.

தேசிய பாதபாப்புக்கு அனுசூலமாகவும் பயங்கர வாதத்துக்கு எதிராகவும் செயற்பட ஒரு தனி அமைச்சு வேண்டுமென்று இவ்விரு துறைகளுக்கும் பொறுப்பாக உள்ள அமைச்சர் ஜோன் நிட் சிபார்க் செய்துள்ளார்.

2003ல் ஆரம்பித்து பசுமைவாதிகளின் எதிர்ப்புக் காரணமாகக் கைவிடப்பட்ட விமான நிலைய விரிவாக்கம் இப்போ எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாது தொடர உள்ளது.

ஐந்து விலைமாதர்கள் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டுள்ளார்கள். இப்பிச் பிரதேசத்தைக் கலக்கும் இக்கொலைகளை யார் செய்கிறார்கள் அதன் காரணம் என்ன போன்றவை இன்னும் புரியவில்லை.

முஸ்லீம்களையும் யூதர்களையும்போல் சுண்ணாம்புச் செய்வதால் எய்ட்ஸ் நோய் பரவலுக்கு 50 வீதத்தால் குறைகிறதாம். ஆதற்கு அவசியம் இல்லை. ஆண் உறை உபயோகிப்பதால் அதைவிடக் கூடுதற் பயன் கிடைக்கிறது.

கம்பியில்லாக் கணனிகளை உபயோகிப்பதால் வாந்தி தலைவலி போன்றவை

சமூகவிரோதச் செயல் ஆணை

சமூக விரோதச் செயல் என்றால் அது வீதி வழிப்பறியில் ஆரம்பித்து, வாகனக் கடத்தல், குழு மோதல், சுவர்களில் கீறுதல், எம்போன்றோரை வீதிகளில் வைத்து பக்கி என்று அழைத்தல் என்று விரிந்து கொண்டே போகும். பாலியல், குடும்ப வன்முறைகளும் இதனுள் அடங்குகின்றன.

1998ல் இருந்து சமூகவிரோதச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு, நிதிமன்றங்கள், உள்ளூர் அதிபரை சபைகள், இனம் குற்றவாளிகள் சபை போன்றவற்றால் அச்செயல்களைக் கைவிடுமாடி ஆணை வழங்கப்படும் முறை அமுலில் உள்ளது.

சமூக விரோதச் செயல் என்பது சமூகத்தில் உள்ள எல்லோருடனும் சம்பந்தப் பட்டது. இது எமக்கு தொல்லை, பயம், அசௌகரியம் ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன் இளைப்போ


உருவாகின்றன என்று ஒரு ஆய்வு வெளியிட்டினால் பல் பாடசாலைகள் அவற்றை தவிர்க்கின்றன. ஆனால் இந்த ஆய்வு இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை.

சுடானின் டர்பர் மாகாணத்தில் கடந்த 3 ஆண்டுக்குள் 2 இலட்சம் போர்களை அரசு படைகள் கொண்டு குவித்தள்ளார்கள். ஆனாலும் ஐநா வின் அதி உயர் மனித உரிமை நிறுவனம் சுடான் அரசுக்கெதிராக இன்னும் கண்டன அறிக்கை வெளியிடவில்லை.

கிராமங்களில் உள்ள வறுமை நிலையை போக்க கையாளும் நடவடிக்கைகளில் ஒன்றாக 150 மில்லியன் மாணவர்களின் கல்விக் கட்டளத்தை சீன அரசு இரத்துச் செய்துள்ளது.

இஸ்ரேல் நாட்டிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விரடப்பட்ட 10 ஆதி இனங்களில் ஒன்றான நெய்மினாச இனத்தைச் சேர்ந்த சிலர் மறுபடியும் அந் நாட்டின் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

வீட்டில் சரிசமமாகப் பெண்கள் நடாத்தப் படாமையே காரணமாக பிள்ளைகளின் ஆரோக்கியம் பாதிப்படைவதுடன் மட்டும் நிற்காது வறுமையிலிருந்து விடுபட முடியாத நிலையையும் உருவாக்குகிறது என்று அண்மைய அறிக்கை ஒன்று கூறுகிறது.



செய்தித் துணுக்குகள்



Westminster College

City & Guilds, Oxford Cambridge RSA, MCSE, MCSID, ECDL, Oracle & Java Certification

Full time Diplomas in IT & Part time evening and weekend classes.

London & Thames Newspaper Group has awarded WCC for "BUSINESS ACHIEVEMENT" IN COMPUTER EDUCATION 2002

| | | |
|--|--|---|
| <p>Oracle 8i DBA, Developer 2000, Financial, Web Commerce, Java Servlets/JSP, Enterprise Development, EJB Net ASP.NET, VB.NET, C, VS.NET, XML Unix Networking, Sun Solaris, AIX, Linux Programming Client/Server with C++, VB, Oracle, Forms 6i, SQL Server, Software Testing</p> | <p>Web Design/WAP HTML, WML, Coldfusion, Ultra Dev, Dream Weaver, Flash E-Commerce Corporate/Enterprise development with ASP, JSP, PHP Server side Java Script Applications Autocad, Sage Line 50, Microsoft Office Networking Windows NT/2000/XP, System Engineering, PC Assembly & Support</p> | <p>BCS OCR Master CIW DESIGNER</p> <p>web: www.wcc.co.uk</p> <p>City: 020 7608 7010 Warwick House 64-65 Cowcross Sreet Farringdon EC1M6BP</p> <p>Wembley: 020 8795 3678 513A-515A High Road, Wembley, Middlesex HA0 2DH</p> |
|--|--|---|



டாக்டர் டி.வீ.பழனிவேல் FDSRCS (England)

J.L. VARA DENTAL PRACTICE

290 High Street North, Manor Park

Eastham, London E12 6SA Tel: 020 8552 1626

ஈஸ்ட்ஹாம் ஸ்டேசனில் இருந்து ஐந்து நிமிட நடை

Private Orthodontic Treatment



நெருக்கப்பட்ட முன்பற்கள்
Crowded Incisors



அண்ணப்பக்க தோற்றம்
Palatal view




சிகிச்சை 18 மாதத்தில்
முடிவடைந்த பின்பு பல் புருங்கிய
இடைவெளி மூடப்பட்டு பற்கள்
ஒழுங்காகியுள்ளன



நடுவில் நான்காவது
பல் அகற்றப்பட்டு
Fixed Appliance
பொருத்தப்படுகின்றன



இடதுபக்க தோற்றம்
Left Lateral view



பற்களில் உலோக
பிறக்கற்கள் Brackets
பொருத்தப்படுகின்றன




பிறக்கற்களை இணைத்து
ஆர்ச்வயர்கம்பி Archwire
பொருத்தப்பட்டுள்ளது



சிகிச்சை முடிந்த
பின் இரு வெள்ளி
வளையங்கள் இன்னமும்
அகற்றப்படவில்லை



பல்வ அகற்றிய இடம் 9
மாதத்தில் அடைந்து விடும்
Space Closed



பல்புருங்கிய இடைவெளி மாதம்
0.76 மி.மீ வீதம் குறைகிறது

பிறைவேட் பல் ஒழுங்குபடுத்தல் சிகிச்சை 11 வயது சிறுவர் முதல் 55 வயது வந்தோர் உட்பட

- இழந்த பற்களை, தாடை எலும்புகளில் இம்பிளாண்ட் (Implant) மூலம் மீளவும் கட்டி எழுப்புதல்
- பல்வலியை பல் அகச்சிகிச்சை (Endodontic Therapy) மூலம் நிற்பாட்டுதல்
- முரசு இரத்தம் வருதலை நிற்பாட்டல்
- ஆட்டம் கண்ட பற்களை Splint Therapy மூலம் வலிமையாக்குதல்
- கிளிப் அல்லது பிறேஸ் (Orthodontic) சிகிச்சை மூலம் விகாரமான பற்களை அழகான வரிசைக்கு ஒழுங்குபடுத்தல்
- மஞ்சள் நிறமான பற்களை பால்போன்ற வெண்மையாக மாற்றுவதல்
- பல் முரசு சம்பந்தமான சகல சத்திர சிகிச்சைகள்
- புன்னகை அழகை மேம்படுத்த (Cosmetic Dental Treatment)

சகல சிகிச்சைகளும் ஒரே நிறுவனத்தில் செய்யப்படும்.

நசனல் ஹெல்த் வசதி இல்லை. பிறைவேற் சிகிச்சைகள் மட்டுமே உண்டு

Orthodontic சிகிச்சை NHS இல் செய்யப்பட இயலாது பிறைவேற்கட்டணம் £1900 இல் இருந்து £3200 வரை, பிரச்சினையின் சிக்கல் தன்மையை பொறுத்தது. ஆறுவாரத்துக்கு ஒருமுறை தவணை முறையில் (Installation) உங்கள் சிகிச்சை செலவை கட்டமுடியும்.


டாக்டர் பழனிவேல் கொழும்பு, மட்டகாப்பு, யாழ்ப்பாணத்தில் நான்கு வருடமும், லண்டனில் இருபத்தைந்து வருட அனுபவமும் உள்ளவர்.

Fellow in Dental Surgery of The Royal College of Surgeons of England

நன்றி நவிலல்



மண்ணூலகம்
25.07.1962



நடராஜா ரவிராஜ்

(முன்னாள் பா.உ, சட்டத்தரணி பிரசித்த நொத்தாரிக - இலங்கை)



விண்ணூலகம்
10.11.2006

அராஜகக் கும்பலின் அவையினில் நின்றுமே
அநீதியைத் எதிர்த்திட அஞ்சிடா வீரனே

தமிழரின் நிலையினை தரணியில் உணர்த்திட
துணிந்துமே குரல்தர துஞ்சிடா வீரனே

ஆண்டுகள் போயினும் அழிந்திடா நினைவுடன்
அமரனே உந்தனை அகத்தினில் போற்றுவோம்

மீண்டிடும் மண்ணிலே மீள்பிறப் பெடுத்துமே
அமைதியாய் வாழ்ந்திட அன்பனே வந்திடு

எனது அன்புச் சகோதரன் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் அகால மறைவையொட்டி அனுதாபச் செய்திகளை எம்மோடு பகிர்ந்து கொண்ட உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், மற்றும் செய்திகளை உடனுக்குடன் பிரசுரித்த செய்தி ஸ்தாபனங்களுக்கும் ஒளி, ஒலிபரப்புச் செய்த ஸ்தாபனங்களுக்கும் அனுதாபக் கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்திய அமைப்புகளுக்கும், விசேட வழிபாடு நடத்திய வழிபாட்டுத் தலங்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம்

அவரின் பிரிவுத் துயரால் அல்லல்படும் அவரின்
மனைவி, மக்கள் - கொழும்பு

தாயார் நடராஜா மங்களேஸ்வரி - கொழும்பு

சகோதரன் நடராஜா இன்பராஜ் குடும்பம் - லண்டன்

சகோதரி வாசுகி தேவதாஸ் குடும்பம் - கனடா

வாழ்க்கைத் துணை

இலவச திருமண விளம்பர சேவை

இது புலம்பெயர் தமிழர்களுக்காக குடிமகன் நடைமுறை இலவச சேவை. இப்பகுதியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் உங்கள் விபரங்களை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் எமக்கு அனுப்பிவைப்பீர்கள். வெளியீட்டுள்ள விளம்பரங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

பிரித்தானியா: கனடா: பிரான்ஸ்:
Tel: 020 8286 9327 Tel: 416-297-4999 Tel: 01 7289 8165
Fax: 020 8640 6972 Fax: 416-335-6009
சுவீடன்:
email: info@orupaper.com Tel: 043 5000 277



மணமகள் தேவை

1) இங்கிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது 5'9" உயரமுள்ள, வங்கியில் பணிபுரியும் பட்டதாரி மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் லண்டனில் தேடுகின்றனர். Ref: 932

2) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 33 வயது 5'7" உயரமுள்ள, MBBS Doctor ஆக வவுனியாவில் வேலை செய்யும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் உள்ள சகோதரி தேடுகின்றார். Ref: 931

3) Jaffna parents living in U.K looking for their british born son 27 years old, 5'7" tall, B.Sc qualified and working as an IT analyst in london, a suitable bride. Ref: 930

4) கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 31 வயது 5'11" உயரமுள்ள, லண்டனில் நிரந்தர வதிவிட விரிமையுள்ள, A/L படித்த, சுயதொழில் செய்யும் மணமகனுக்கு தகுந்த மணமகளை உறவினர் ஐரோப்பிய நாடுகளில் தேடுகின்றனர். Ref: 929

5) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 33 வயது 5'7" உயரமுள்ள, தற்போது லண்டனில் வசிக்கும் A/L படித்த மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் லண்டன்/கனடா/ஐரோப்பிய நாடுகளில் தேடுகின்றனர். Ref: 928

6) Jaffna Parents looking for their son, 37 years old, 5'6" tall, British Citizen, IT graduate, working for a leading IT consultancy in UK, a suitable bride. Ref: 927

7) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 வயது 5'7" உயரமுள்ள, லண்டன் பிரஜாவுரிமையுள்ள M.Sc graduate நிரந்தர உயர் பதவி வகிக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை தகப்பனார் தேடுகின்றார். Ref: 926

8) Jaffna brother living in UK look-

ing for his brother 32 years old, 5'10" tall, ACCA partly qualified accountant working for an accounting firm, a suitable bride. Ref: 925

9) Jaffna Sister in UK looking for her divorced brother 35 years old 5'9" tall, born in Sri Lanka and living in USA, graduate and works for the state, a suitable bride from UK/USA/Canada. Ref: 924

10) திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'7" உயரமுள்ள, மட்டக்களப்பில் Programing Assistant ஆக வேலை செய்யும் MBA பட்டதாரி மணமகனுக்கு தகுந்த வரனை லண்டனிலுள்ள சகோதரி இலங்கை/வெளிநாட்டில் தேடுகின்றார். Ref: 923

11) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 36 வயது 6' உயரமுள்ள, தற்போது கனடாவில் வசிக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை அவரது நண்பர் கனடா/Europe இல் தேடுகின்றார். Ref: 922

12) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 35 வயது 5'8" உயரமுள்ள, தற்போது லண்டனில் வசிக்கும் O/L படித்த மணமகனுக்கு தகுந்த மணமகளை தாயார் தேடுகின்றார். Ref: 921

13) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'8" உயரமுள்ள, பிரித்தானிய பிரஜாவுரிமையுள்ள சொந்தத் தொழில் செய்யும் மணமகனுக்கு தகுந்த மணமகளை தாயார் தேடுகின்றார். Ref: 920

14) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 28 வயது 5'5" உயரமுள்ள, UK PR உள்ள Manager ஆக வேலை செய்யும் மணமகனுக்கு தகுந்த மணமகளை இலங்கையிலுள்ள சகோதரி தேடுகின்றார். Ref: 919

15) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 வயது 5'7" உயரமுள்ள, தற்போது கொழும்பில் வசிக்கும் B.Sc பட்டதாரி மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனிலுள்ள சகோதரி தேடுகின்றார். Ref: 918

16) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 34 வயது 5'4" உயரமுள்ள, பிரிட்டிஷ் பிரஜாவுரிமையுள்ள விவாகர்த்தப் பெற்ற Computer Engineer மணமகனுக்கு தகுந்த மணமகளை உறவினர் தேடுகின்றனர். Ref: 917

17) இந்தியா தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட 36 வயது 5'7" உயரமுள்ள, தற்போது லண்டனில் வசிக்கும் தரமிகுந்த மணமகனுக்கு தகுந்த மணமகளை உறவினர் தேடுகின்றனர். Ref: 916

18) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது 5'6" உயரமுள்ள, B.Sc படித்த UK பிரஜாவுரிமையுள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் UK/Europe இல் தேடுகின்றனர். Ref: 915

19) இங்கிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 36 வயது 5'7" உயரமுள்ள, வர்த்தகத்தில் டிப்ளோமா பெற்ற விவாக

ர்த்தப் பெற்ற மணமகனுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். Ref: 914

20) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 33 வயது 5'7" உயரமுள்ள, லண்டனில் 9 வருடங்களாக வசிக்கும் ACCA படிக்கும் மணமகனுக்கு தகுந்த வரனை சகோதரி Europe/UK/Canada இல் தேடுகின்றார். Ref: 913

21) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 34 வயது 5'10" உயரமுள்ள, தற்போது கனடாவில் வசிக்கும் B.Sc படித்த மணமகனுக்கு தகுந்த வரனை சகோதரர்கள் கனடாவில் தேடுகின்றனர். Ref: 912

22) Jaffna Parents looking for their son 39 years, 5'4" tall, U.K Citizen, working in a private firm in London, a suitable bride in UK/Europe/Sri Lanka. Ref: 911

23) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது 6' உயரமுள்ள, பிரிட்டிஷ் பிரஜாவுரிமையுள்ள Super Market இல் உதவி அதிகாரியாகப் பணியாற்றும் மணமகனுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். Ref: 910

24) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 35 வயது 5'4" உயரமுள்ள, தற்போது Dubai இல் வசிக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை கனடாவில் வசிக்கும் சகோதரன் USA/Canada/UK இல் தேடுகின்றார். Ref: 909

25) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 29 வயது 5'7" உயரமுள்ள, தற்போது Dubai இல் வசிக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை சகோதரி கனடாவில் தேடுகின்றார். Ref: 908

26) அம்பாறையைப் பிறப்பிடமாகக் கொண்ட 39 வயது 5'9" உயரமுள்ள, A/L படித்த தற்போது லண்டனில் வசிக்கும் Europe PR உள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை சகோதரி UK/Canada இல் தேடுகின்றார். Ref: 907

27) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'4" உயரமுள்ள, லண்டனில் 10 வருடங்களாக வசிக்கும் மணமகனுக்கு சகோதரன் தகுந்த மணமகளைத் தேடுகின்றார். Ref: 906

மணமகள் தேவை

1) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 43 வயது 5'4" உயரமுள்ள, தற்போது கொழும்பில் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை உறவினர் தேடுகின்றனர். Ref: 1247

2) Jaffna brother living in U.K looking for his sister 26 years old, 5'3" tall, MBBS qualified, on visitor visa in U.K, a suitable groom from U.K. Ref: 1246

3) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 35 வயது 4'9" உயரமுள்ள, தற்போது அங்கே ஆசிரியையாக பணிபுரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் உறவினர் தேடுகின்றனர். விவாகரத்து பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். Ref: 1245

4) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 34 வயது 5'2" உயரமுள்ள, சிறு வயதிலிருந்து லண்டனில் வசிக்கும் விவாகரத்து பெற்ற நல்ல தொழில்புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டன்/இலங்கை இல் பெற்றோர் தேடுகின்றனர். Ref: 1244

5) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 36 வயது 5'3" உயரமுள்ள, A/L படித்த தற்போது கொழும்பில் வசிக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனிலுள்ள சகோதரன் U.K/Sri Lanka/Canada

இல் தேடுகின்றார். Ref: 1243

6) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 36 வயது 5' உயரமுள்ள, தற்போது மட்டக்களப்பில் வசிக்கும் A/L படித்த மணமகனுக்கு தகுந்த மணமகளை கனடாவில் வசிக்கும் சகோதரி கனடா/லண்டன் இல் தேடுகின்றார். Ref: 1242

7) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது 5'4" உயரமுள்ள, B.Sc(Hons), தற்போது U.K இல் Phd செய்யும் மணமகனுக்கு தகுந்த படித்த மணமகளை கனடாவிலுள்ள சகோதரி தேடுகின்றார். Ref: 1241

8) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 22 வயது 5' உயரமுள்ள, தற்போது கொழும்பில் வங்கியில் பணிபுரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை உறவினர் UK/Europe இல் தேடுகின்றனர். Ref: 1240

9) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5' உயரமுள்ள, O/L படித்த மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனிலுள்ள சகோதரி தேடுகின்றார். Ref: 1239

10) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 வயது 5' உயரமுள்ள, A/L படித்த மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனிலுள்ள சகோதரி தேடுகின்றார். Ref: 1238

11) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 31 வயது 5'3" உயரமுள்ள, அங்ஸ்திரேலிய வத்விடவிரிமையுடைய Chemical engineering முடித்து M.Sc படித்துக் கொண்டிருக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை உறவினர் தேடுகின்றனர். Ref: 1237

12) Jaffna Parents living in Canada looking for their divorced daughter 41 years, 5' tall, Canadian citizen, B.Sc graduate and working in Canada, a suitable groom. Ref: 1236

13) Jaffna sister living in UK looking for her sister 41 years, 5'4" tall, Mphil qualified, working as a lecturer in Jaffna university a suitable groom. Ref: 1235

14) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 45 வயது 5'8" உயரமுள்ள, A/L, Hotel management படித்த கனடாப் பிரஜாவுரிமையுள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை சகோதரன் தேடுகின்றார். விவாகரத்து பெற்ற பிள்ளைகள் அற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். Ref: 1234

15) கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'5" உயரமுள்ள, தற்போது அங்கே Doctor ஆக வேலைசெய்யும் மணமகனுக்கு இலங்கையில் தகுந்த வரனை லண்டனிலுள்ள சகோதரன் தேடுகின்றார். Ref: 1233

16) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 வயது 5'4" உயரமுள்ள, தற்போது டென்மார்க்கில் வசிக்கும் Danish citizen, Engineering & Journalism படித்து Journalist+Editor ஆக வேலைசெய்யும் மணமகனுக்கு தகுந்த வரனை சகோதரி UK/Denmark இல் தேடுகின்றார். Ref: 1232

17) கனடாவில் 11 வருடங்களாக வசிக்கும் பட்டதாரி, அரசாங்கத்தில் உயர்நிலை வேலைசெய்யும் 28 வயது, 5'4" உயரமுடைய மணமகனுக்கு தகுந்த மணமகளை தந்தை கனடாவில் தேடுகின்றார். Ref: 1231

18) Jaffna parents looking for their daughter 40 years, 5' tall, working as a English teacher in Sri Lanka, a suitable groom from UK/Australia. Ref: 1230

19) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 44 வயது 5'2" உயரமுள்ள, தற்போது கொழும்பில் வசிக்கும் A/L படித்த மணமகனுக்கு தகுந்த மண

மகளை உறவினர் தேடுகின்றனர். தாரமிகுந்தவர். விவாகரத்து பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். Ref: 1229

20) மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது 5'3" உயரமுள்ள, தற்போது Nurse ஆக பணிபுரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை உறவினர் UK/Canada/Europe இல் தேடுகின்றனர். Ref: 1228

21) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 35 வயது 5'2" உயரமுள்ள, A/L படித்து ஆசிரியையாக பணிபுரியும் விவாகரத்துப் பெற்ற மணமகனுக்கு தகுந்த மணமகளை உறவினர் வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1227

22) திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட 43 வயது 5'3" உயரமுள்ள, தற்போது அங்கு Primary Teacher ஆகக் கடமைபுரியும் மணமகனுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். Ref: 1226

23) திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட 38 வயது 5'4" உயரமுள்ள, தற்போது அங்கு English Teacher ஆகக் கடமைபுரியும் மணமகனுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். Ref: 1225

24) திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட 35 வயது 5'5" உயரமுள்ள, தற்போது அங்கு Science Teacher ஆகக் கடமைபுரியும் மணமகனுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். Ref: 1224

25) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 33 வயது 5'2" உயரமுள்ள, தற்போது லண்டனில் 2 வருடங்களாக வசிக்கும் B.Sc படித்த மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். Ref: 1223

26) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 34 வயது 5'2" உயரமுள்ள, தற்போது அங்கே ஆசிரியையாக வேலை செய்யும் BA படித்த மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனிலுள்ள சகோதரன் தேடுகின்றார். Ref: 1222

27) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது 5' உயரமுள்ள, தற்போது கொழும்பில் வசிக்கும் A/L படித்த மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனிலுள்ள சகோதரன் தேடுகின்றார். Ref: 1221

28) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 34 வயது 5'1" உயரமுள்ள, தற்போது அங்கே விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனிலுள்ள சகோதரி வெளிநாடு/உள்நாட்டில் தேடுகின்றார். Ref: 1220

29) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 36 வயது 5' உயரமுள்ள, A/L படித்த தற்போது யாழ் செயலகத்தில் பணிபுரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனிலுள்ள சகோதரி வெளிநாடு/உள்நாட்டில் தேடுகின்றார். Ref: 1219

30) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 28 வயது 5'2" உயரமுள்ள, A/L படித்த தற்போது அங்கே வசிக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனிலுள்ள சகோதரி வெளிநாடு/உள்நாட்டில் தேடுகின்றார். Ref: 1218

31) Vadamarachchi Parents living in UK looking for their UK born daughter, 26 years old, 5'3" tall, a graduate working in London, a suitable groom from UK. Ref: 1217

32) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 29 வயது 5'2" உயரமுள்ள, தற்போது அங்கே அரசாங்க வேலை செய்யும் Management பட்டதாரி மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனிலுள்ள சகோதரன் தேடுகின்றார். Ref: 1216

அறுவைப் பக்கம்

அதனால் மக்களே ஜாக்கிரதையா இருங்க!



நமக்கு தெரிஞ்சு... பிரண்டோ... பிரண்டோ... பிரண்டு... வேட கத இது.. இருங்க.. இருங்க.. கதைய சொல்றன்.

அவரு பாருங்க... அமெரிக்கா நல்ல வேல... அங்கியே கிட்டத்தட்ட கல்யாணம் புள்ள குட்டிணு சட்டிலாபிட்டாரு இதுல பாருங்க... அவருக்கு 6 வயசு புள்ள... அங்கியே பள்ளி கூடம் போகுது... இவரு என்ன பண்ணாரு... ஒருநாள் கோவத்துல பிள்ளய போட்டு அடிச்சிட்டாரு...

அந்தப்பிள்ள என்ன பண்ணுச்சாம் தெரியமா... அமெரிக்கா பிள்ளங்களுக்கு மதிப்பு ஜாஸ்திணு

தான் தெரியுமே... கோல் பண்ணுச்சாம்பா ஒரு நம்பர்...

எங்கப்பா என்னை போட்டு அடிக்கிறாருன்னு சொல்லுச்சாம்... வந்ததாம் பாரு போலீஸ்.. நம்ப ஆள அள்ளி போட்டு உள்ள தள்ளி... விசாரிச்சு... நம்ப ஆளு கடைசில தலையால தண்ணி குடிச்ச வெளியில வந்துட்டாராம்..

விட்டுக்கு வந்தவரு பிள்ளய ஒண்ணும் சொல்லல... வந்தவரு பேக்கப் பண்ண ஆரம்பிச்சாரு...

ஒரு வாரம் தான்... புள்ளய அள்ளிப்போட்டுக்கு மட்ராஸ் வந்து இறங்குனாரு...

இந்தியா மண்ண மிதிச்சதும்.. ஏயர்போர்ட்லயே வச்சு பையனுக்கு விழுந்தது பாருங்க அடி..

இப்போ கூப்பறா போலீசை இப்போ கூப்பிடுடா போலீசை என்று சொல்லி சொல்லி விழுந்ததாம் பாருங்க அடி! அடியா அது.. இடி.. ஒரு வாரமா அடக்கி வெச்சு கோபம் இல்ல... அதுக்கப்பறம்தான் அவரு அமைதியானாரு..

அடுத்த வாரம் அமெரிக்கா திரும்பினாரு.. பையன அவங்க தாத்தா பாட்டி கிட்ட விட்டுட்டு.. அதனால் மக்களே ஜாக்கிரதையா இருங்க..

அப்பா அம்மா அடிச்சா இந்த நம்பருக்கு கோல் பண்ணுன்னு அமெரிக்கா பள்ளிகூடத்துலயே சொல்லி தர்றாங்களாம். இன்னாபா ஊரு இது. பெத்த புள்ளய போட்டு அடிக்க அப்பன் ஆத்தாக்கு உரிம இல்லன்னு சொல்லிக் கிட்டு... நீங்க இன்னா சொல்றீங்கே...

- அரையினே

பிரிட்ஜ் வாங்கினாராம் தேவானந்தா



தேவானந்தா ஒரு எலக்ரோனிக்ஸ் கடைக்குப்போய் அந்த ஃபிரிட்ஜ் என்னவிலை என்று கேட்க, கடை முதலாளி "நான் முட்டாள்களுக்கு எல்லாம் ஃபிரிட்ஜ் விக்ரிதில்லை" என்று சொன்னான்.

தேவானந்தாவுக்கு வந்ததே கோவம், உடனே விட்டுக்குப் போய் பாய் மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு அதே கடைக்கு போய் அந்த ஃபிரிட்ஜ் என்ன விலை என்று கேட்க, தேவானந்தா மாதிரி வந்த ஆள் தானே நீ, அப்பவே சொன்னேன் எல்லோர் நான் முட்டாள்களுக்கு எல்லாம்

ஃபிரிட்ஜ் விக்ரிதில்லை என்று! ஏன்ய்யா வந்து தொந்தரவு பண்ணாய்? என்றான். ச்சே! என்று வெறுத்த தேவானந்தா இன்னொரு நாள் நன்றாக மொட்டை அடித்து ஷேவ் எல்லாம் செய்து கொண்டு அதே கடைக்குப் போய் "அந்த ஃபிரிட்ஜ் என்ன விலை?" என்று கேட்க கடை முதலாளிக்கு வந்ததே கோவம், 'யோவ் மொட்டை அடிச்சுட்டு வந்தா, ஆள் தெரியாதா?', போடா முட்டாள, ஏற்கனவே சொன்ன மாதிரி நாங்க முட்டாள்களுக்கெல்லாம் ஃபிரிட்ஜ் விற்பதாய் இல்லை! என்று காட்டமாக கத்திவிட, தேவானந்தா மெதுவாக, ஐயா, நான் எவ்வளவு கஷ்டப் பட்டு வேஷத்தை மாத்தி, குரலை மாத்தி பாஷையை மாத்தி எல்லாம் வந்தும் நீங்கள் கண்டு பிடிச்சுட்டீங்கே! எப்படி அப்பா? என்று பஷ்யமாக கேட்டான். 'ஐயோ... நீ கேட்டது ஃபிரிட்ஜ் இல்லை வேஷிங் மெஷின்!' என்று பதில் வந்தது.

- வர்ஜா

மொழிபெயர்ப்பாளர்



வெளிநாட்டு சுற்றுப்பயணி ஒருவர் இந்திய வரகை புரிந்தார். ஒரு நிகழ்ச்சியில் அவர் உரையாற்ற வேண்டியிருந்தது. உரையாடலின் போது அவரது உரையை மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் உடன் இருந்தார். அவரது உரையின் முடிவில் ஒரு பத்து நிமிடம் போல ஒரு நகைச்சுவையான விஷயத்தை விவரித்து சொன்னார். மொழிபெயர்ப்பாளரோ அதனை ஒரே வாக்கியம் களியேயே மொழிபெயர்த்துக் கொள்வபோது பார்வையாளர்கள் அனைவரும் வகைட்டி ரசித்து சிரித்தனர்.

உரையாற்றியவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டபோதிலும் சந்தேகம் உள்ளத்தில் இருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் மொழிபெயர்ப்பாளரை தவிரியே அழைத்து தான் அவ்வளவு நேரம் சொன்னதை எப்படி அவ்வளவு குறைவான நேரத்தில், குறைவான வாக்கியங்களைக் கொண்டு மொழிபெயர்த்துக் கூறினீர்கள் என்று கேட்க, மொழிபெயர்ப்பாளர் சொன்னார். அது ஒன்றுமில்லை! நான் சொன்னது இதுதான். வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் விருந்தாளி நம்மிடையே ஜாக்கிரதையாக சொல்லியிருக்கிறார். நீங்கள் சிரிக்க வில்லையென்றால் அவரது மனம் புண்படக்கூடும். தயவு செய்து சிரியுங்கள் என்று சொன்னேன் என்றார்.

- பித்தாஸந்தா

முடிஞ்சவரை முத்தாய் மூன்று கடிகள்

01. வெளியே சென்று வீடு திரும்பிய கணவர் கதவை தட்டினார். கதவை திறந்த மனைவி முகம் வீங்கி அழுதாடி இருக்க கணவர் பதறிப்போய் என்னம்மா உடம்பு சரியில்லையா? என்றார் மனைவி அதெல்லாம் இல்லைங்க! என் அம்மா சண்டை போட்டாங்களா?

இல்லைங்க! பிள்ளைகளுக்கு சுகவிலையா? இல்லைங்க! பிறகு ஏன் அழுதினாய்? மனைவி கோபத்துடன் கேட்டான் ச்சே இந்த வீட்டில் சரியல் பாத்து அழக்கூட எனக்கு உரிமை இல்லையா?

02. ஒரு பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒட்டுநர் அருகிலும் நிறைய கூட்டம். ஒரு கிழவி கையில் இருந்த கூடையை கியர் பெட்டி அருகே வைக்க ஒட்டுநர் எரிச்சலுடன் கேட்டார் ஏன் பாட்டி கூடையை இங்க

வச்சா நான் எப்படி கியர் போடுவேன்?

கிழவி கூலாக சொன்னது ஏன் என் கூடையில் போட்டால் நான் பாத்துக்க மாட்டேனா?

03. அம்மா தன் பிள்ளையிடம் 'ரகு இனிமே யூரிஸ் வந்தா அசீங்கமா முச்சா வருது என்று சொல்லாதே... விசில் அடிக்கணும் என்று சொல் நான் தெரிந்துகொள்வேன்' என்றான். அன்று இரவு தூக்கத்தில் ரகுவக்கு முச்சா போக தோன்றவே இடக்கத்தில் படுத்திருந்த அப்பா விடம் சொன்னான் 'அப்பா நான் விசில் அடிக்கணும்'

நல்ல உறக்கத்தில் இருந்த அவர் சொன்னார் சரி... சரியாருக்கும் கேட்காம என் காதில் அடி.

- கண்மணி

எப்பிடி வைச்சாங்க பட்டம்!



நம்ம ஊர்ல எல்லாம் பாசக்கார பயலுவ. பாசம் கண்ணை மறைச்சா என்ன ஆவும்? பட்டம் கிடைக்கும். அப்படி கிடைச்ச பட்டங்களைப் பற்றி ஒரு அலசல் நடத்துவோமா?

கலைப்புலி தானு!

ஏதாச்சும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்குமோ என்னவோ ஒரு புரொடிப்யூசர் தவிர அவருக்கு வேற ஏதாவது முகம் இருக்கா தெரியல. கருணாநிதிக் கே கஷ்டப்பட்டு கலைஞர் தான் கிடச்சுது. தானுவுக்கு கலைப்புலியா? இன்னும் சொல்லப்போனா கலைப்புலி ஒரு வார்த்தையே இல்லை? இரண்டு வார்த்தை! சே அது இல்லை. கலை என்பது ரசனை சம்பந்தப்பட்ட விஷயம். கணக்குல புலியா இருக்கலாம். கலைல மானா தான் இருக்க முடியும்!!!

உங்கள் சக்தியராஜ்!

இது உங்கள் சொத்துன்னு பல்லவன் பல்ல போடாமாதிரி எதுக்கு இதைல்லாம்? உருப்படியா ஒரு பட்டம் எடுங்க? வந்து பாக்கறோம். அதோட நம்ம உறவு முறைய நிறுத்திப்போம். இல்லேன்னா? ரேஷன்ல சக்கரை வாங்கறதுக்கும் சாக்கடைல அடைப்பு எடுக்கிறதற்கும் உங்களைக் கூப்பிட வேண்டியவரும்.

பச்சைத் தமிழன் சக்தியராஜ்!

என்னத்தைச் சொல்றது? காலைல கண் முடிச்ச இன்னிக்கு தான் எந்த கட்சில இருக்கிறேன்னு கேட்டு தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. இப்போ பச்சைத் தமிழன் கொச்சைத் தமிழன் எல்லாம் தேவையா? ஏன் தமிழனை ரொம்ப பச்சையாவே நினைக்கறீங்க.. வேற கலர்ல இருக்கக் கூடாதா?

தேனசைத் தென்றல் தேவா!

டெலிபோன் மணிபோல் சிரிப்பவர் மாதிரி தான் இதுவும். நல்லா இருக்கு பட நினைச்சு பார்த்தா நடுங்கிடுவோம். காசா பாட்டு தான் சாரோட ஸ்டெஷா லிட்டி.. அதுக்கும் தேனுக்கோ இல்லை தென்றலுக்கோ ஒரு சம்பந்தமும் இல்லை. இடலிக்கு சட்னி.. இல்லாட்டி பட்டினிணு எதுகை மோனைல பிடிச்சிட்டு விஷயத்தை விட்டோம்.

யூனிவர்சல் ஷிரோ!

தமிழர்ப்படுத்தினா கண்டிப்பா உலக நாயகன் இல்லை. அண்ட நாயகன் பிரபஞ்ச நாயகன் தமிழ் நாட்டின் சிறந்த நடிகரா இருக்கலாம் தமிழ் நாட்டை தூண்டி இந்தியா தாண்டி உலகத்தை தாண்டி மில்கி வே காலக்ளரி கால்பளக்ஸ்ல ஒரு தான் மருத நாயகம் ரிஸில் ஆனா அப்போ பாத்துக் கலாம்?!


சின்னக் குயில் சித்ரா!

குயில் சின்னதானா இருக்கு. சித்ரா அக்கா நல்லா பெருசா இருக்காங்க? அப்புறம் அதென்ன சின்னக்குயில் சித்ரா? யாரைக் கிண்டல் செய்யுறாங்க கள்ளே தெரியல. குயிலையா? சித்ராவுவையா?

யா வீரன் நெப்போலியன்!

இந்த பட்டம் யார் கொடுத்ததோ தெரியலை. சே..சே வேற ஒண்ணுமில்லை? கொடுத்தவருக்கு ஏதாவது பட்டம் கொடுக்கலாம்ன்னு தான் சேட்டேன். நான் ரொம்ப பாசக்காரராய்யா.

- மீழல்



சினிமா



ஒரு இதயத்திலே ஒரு விமர்சனம்

இந்தக்கதை ஒன்றும் புதுமையானதன்று. நடுத்தர வயதான தாரமீழ்ந்த ஒருவரை இளம்பெண் ஒருத்தி காதலிப்பதில் உண்டாகும் சிக்கல்களை தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். அது சரியா தவறா என்பதற்கு பதில் கூற கதாசிரியர் முயல்வில்லை. இவ்விளம் பெண்ணின் காதல் உண்மையானதா அல்லது இருவர் நெருங்கிப் பழகியதால் உண்டான கவர்ச்சியா என்பது தான் கதையின் கருப்பொருள்.

கதாநாயகனுடைய மனப்போராட்டங்களின் மத்தியில் இப்பெண்ணின் காதல் கைகூடுகிறதா அல்லவா என்பது தான் கதையின் "கிளை மாக்ஸ்". (முடிவினை நீங்களே படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்)

இப்படத்தின் விசேடத்திற்குக் காரணம் கதையோ, அல்லது அதன் முடிவோ அல்ல. படத்தின் விசேடம், மிகவும் குறைந்த செலவில், குறைந்தகால அங்காசத்தில் சினிமாத்துறையில் அதிகம் அனுபவம் இல்லாதவர்களினால் எம்மிடையே அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சாதாரண நபர்களின் நடிப்பிலே (ஒருநவரைத் தவிர) ஒரு தரமான படத்தை வெளியிட்டுள்ளமையாகும்.

சாதாரணமாக நம்மவர்கள் தயாரிக்கும் படத்தைப் பார்க்கச் செல்வது, ஒரு நல்ல படத்தைப் பார்க்க முடியும் என்ற எதிர் பார்ப்புடன் அல்ல, ஏதோ நம்மவர்கள் தயாரித்து இருக்கின்றார்கள். இதுவும் ஒரு அரைவேக்காட்டுப் படமாகவே இருக்கும் என்ற எண்ணத்துடன் படம் பார்க்கச் சென்ற எனக்கு உண்மையாகவே படம் முழுவதையும்

பார்க்கவேண்டும் என்ற அவாவினை முத்தர் சில நிமிடங்களிலேயே ஏற்படுத்திவிட்டிருந்தது உண்மை.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. அவை தொழில்நுட்பக் குறைகள். தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்த்தால் மட்டுமே புலப்படக் கூடியவை. ஒரு சாதாரண திரைப்பட ரசிகள் என்ற விதத்தில், இதன் கதையமைப்பு,

கதையைத் தொய்விடாது நடாத்திச் சென்றிருக்கும் இயக்கம், வசனங்கள், பாடல்கள் இவற்றைப் பார்க்கும் போது ஒரு தரமான படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு எழுகின்றது. கதையமைப்பு, வசன அமைப்பு, பாடல்கள் இயக்கம், தயாரிப்பு இவை எல்லாமே மனுவேற்பிள்ளை சகோதரர்களின் முயற்சியிலேயே உருவாக்கப்பட்டு இருக்கின்றன என்பதை உணரும்போது அவர்களைப் பாராட்டாது இருக்க முடியாது.

அத்துடன் நடிப்பிலும் அவர்கள் சோடை போகவில்லை. ஒரு முக்கிய கதாபாத்திரமான, வயதுபோன சம்பிரதாயமான தென்னிந்தியப் பிராமணர் பாத்திரத்தில் ஒருவரும், கதா நாயகனாக மற்றவரும் ஏற்று நடிப்பிலும் ஒரு குணத்திர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


இவ்விளம் பெண்ணின் காதல்

உண்மையானதா அல்லது இருவர் நெருங்கிப் பழகியதால் உண்டான கவர்ச்சியா என்பதுதான் கதை

இப்பாத்திரங்கள் மட்டுமல்லாது மற்றைய பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களும் தென் இந்தியத் தமிழ்ப்பட நடிகர்களுக்கு தாம் எவ்விதத்திலும் சளைத்தவர்களல்ல என்பதைத் தம்பால் காட்டியுள்ளனர். இப்படத்தின் நடிப்பு, மற்றும் இயக்கம் இவற்றின் தரத்திற்கு ஏற்றவாறு இசை அமையவில்லை என்பது ஒரு குறையே. சில சமயங்களில் பின்னணி இசை படத்துடன் சேராது விடக்கூடிய நிற்கிறது.

தேவையற்ற இடங்களில் உரத்து ரீங்காரமும் செய்கிறது. காத்தர் காட்சிகளிலும், கனவுக் காட்சிகளிலும் தென்னிந்திய திரைப்பட உத்திகள் நுழைக்கப்பட்டு மனதை உறுத்துகின்றன. இக்குறைகளெல்லாம் புதிய கட்டத்திற்கு கரைக்காய் கட்டிவிட்டதைப் போல் உள்ளது. ஆனால் இப்படம் ஒரு முத்தர் முயற்சி என்ற வகையில் மிகவும் தரமான முயற்சியாகும். இது குடும்பத்தோடு சென்று பார்க்கக்கூடிய படம். பார்க்கவேண்டிய படம். இக்கலைஞர்கள் கட்டாயம் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள். இலங்கைத் தமிழர்களின் தரமான திரைப்படத் தயாரிப்பின் முன்னேற்றப் படிக்கட்டின் அரை வாசிப் படிகளைக் கடந்து விட்டனர் என்று சொல்லலாம்.

- R.K.நாதன்



விமர்சனம் வெயில்

எஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூன்று தொடர் வெற்றிகளுக்குப் பின் நாலாவது வந்திருக்கும் படம்.. இசை ஜி.வி.பிரகாஷ், ஆல்பம் அப்படினது சில வருஷங்களுக்கு முன்னாடி வந்த ஒரு படத்தை இயக்குன வசந்த பாலன் இந்தப் படத்தை இயக்கிருக்கார்.

பைபிளில் கெட்ட குமாரன் கதைன்னு ஒரு கதை இருக்கு. ஒரு மனிதன் ஆசிரிசுக்கப்பட்டவன்.. இன்னொரு மனிதன் சபிக்கப்பட்டவன்... அவர்கள் இருவரும் சகோதரர்கள்... இது தான் கதை. சபிக்கப்பட்ட மனிதனின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் பசுபதியின் ஆர்ப்பாட்டமான அறிமுகத்துடன் துவங்கி, வெயிலோடு விளையாடி படலில் பார்வையாளர்களை அப்படியே நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

வெயிலோடு விளையாடி படலம் இசையும் சரி... படமாக்கப் பட்ட விதமும் சரி... காமிராவில் ஒரு ஒவியமே எழுதியிருக்காங்க.. தென் தமிழ் நாட்டு கிராம வாழ்க்கையை அந்தப் படல் ஒரு ஆல்பமாக்கி நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது.

பள்ளிக்கூடத்தைக் கட்டித்து விட்டு எம்ஜியார் படத்தை வாயில் சிகரெட் புகைத்தபடி பார்த்து அப்பாவிடம் பிடிப்பட்டு அப்பாவின் அடக்கு முறைக்கு ஆளாகி அவ்வளவுபட்டு வீட்டில் இருந்து ஊரை விட்டு பணம் நகை திருடிக்கொண்டு ஓடுகிறான் அண்ணன் முருகேசன். கரெக்ட் நீங்க எதிர்பார்க்கிற மாதிரியேதான் பணம் நகை தொலைத்து ஒரு தியேட்டரில் தஞ்சம் அடைகிறான்.

அங்கேயே வேலை செய்கிறான். தியேட்டர் ஆப்பிரேட்டராக வளர்கிறான். எதிர்

ஹோட்டல் கார்ப் பெண்ணை காதலிக்கிறான். காதல் தியேட்டர் என ஒரு சீராக ஓடும் முருகேசனின் வாழ்க்கையில் மீண்டும் விதி விளையாடுகிறது.. இப்படியே போனா கதை முழுக்க சொல்லவேண்டி வரும் அதனால் இத்தோட இதை நிறுத்திட்டு அடுத்ததற்கு வார்பேன்.

தோற்றுப் போன மனிதன் முருகேசனாய் பசுபதி சுமமா நடிப்பில் பந்தி பரிமாறி இருக்கார். காதல் காட்சிகளில் மனிதர் ஒரு ரொமான்ஸ் லுக் ட்ரை பண்ணியிருக்கார். ஆனாலும் பசுபதியின் வெற்றி என்னவோ ஒரு தோல்வி அடைந்த மனிதனாகவே எழுந்து நிற்கிறது.

தம்பி கதிராக பரத். சுறுசுறு பட்டாசு. சுமமாக் கொளுத்திப் போட்டிருக்காங்க. அவரும் வாங்குன சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாம ஆடுறார். சண்டைப் போடுறார். பைக் ஓட்டுறார். நடிக்கவும் செஞ்சிருக்கார்.

பாவனா. பரத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து நடுங்கிப் பின் பரத்தைப் பிடிச்சிருக்குன்னுச் சொல்லக் காதலிக்கும் பச்சைக் கிளியாக அவருக்குக் கிடைத்த பாத்திரத்தில் பச்சக்குன்னு மனதில் இடம் பிடிக்கிறார். ஸ்ரேயா ரெட்டி. வாழ்க்கையில் தோற்ற ஒரு மனிதன் மீது பரிவு நட்பும் கொண்ட ஒரு தோழி பாத்திரத்தில் கொஞ்சமே வருகிறார். அவர் பங்குக்கு ஒகே.. இது தவிர படத்தில் அம்மாவாக வரும் டி.கே.கலா, அப்பாவா பிடிவாதம் பிடிக்கும் குமார். அந்த கிருதா வில்லன் என அவரவர் பாத்திரங்களில் நல்லாவே நடிச்சிருக்காங்க...

இசையில் வெயிலோடு விளையாடி.. உருகுதே மருகுதே... காதல் தீயின் நடனம்.. போன்ற பாடல்கள் ஜி.வி.பிரகாஷ்க்கு ஒரு நல்ல விசிட்டிங் கார்ட் தான். கேமரா மதி கலக்கியிருக்கார். போஸ்ட்டரே மிரட்டலா இருக்குதுங்க...

சரி இவ்வளவு இருந்தும் வெயில் படம் ஓடும் போது சீடல்ல நெளிய வேண்டியதா இருக்கே ஏன்ய்யா? அட ஒவ்வொரு அஞ்சு நிமிசத்துக்கும் ஒரு தரம் வாட்ச் பார்க்க வேண்டியதா இருக்க ஏன்ய்யா? லேசாத் தலை வலிக்கற மாதிரி இருக்கே ஏன்ய்யா?

மூஹம் இத்தனை ஏன்களும் இயக்குனர் வசந்த பாலனுக்கு அனுப்பப் படுகின்றன... நல்ல நடிப்புகள்... நல்ல பிளேனர்... நல்ல டெக்னீஷியன்கள் இருந்தும்... திரைக்கதையில் ஆங்காங்கு சென்றமென்ட் என்ற பெயரில் தெரியும் எக்ஸ்ட்ரா லாங்ஜ் லொஜிக் ஓட்டைகள் படத்தை முழுசா ரசிக்க விடாமல் நம்மை தடுக்கிறது... காலம் மாறுதுங்க... அதுக்கு ஒத்தாப்புல்ல நீங்களும் கொஞ்சம் வேகமா.. கலக்கலா கதையைச் சொல்லுங்க... நான் பார்த்த வரைக்கும் சொல்லனுமன்னா... ஆரம்பம் எல்லாம் தல்லாத் தான் இருந்துச்சி.. அப்பறம் இடையிலே திரைக்கதைக்கு வச்ச ஆப்பு.. கொஞ்சம் ஓவர்தாம்ப்பு..

- தேவ்

Quotation / cover provided over the phone

No more proposal forms to complete
No more immediate payment
No more Direct Debit Mandate to complete
No more claim form to fill - All the details are taken over the phone.

But Immediate Quotation at a competitive Premium from leading Insurer and Instant Cover

Please ring us for a friendly service **020 8763 2221**

P.SRINIVASAN 32 Abbots Lane, Kenley, Surrey CR8 5JH

PENSION * LIFE * SAVINGS * MORTGAGES * COMMERCIAL LOANS

Fax: 020 8763 2220

E-Mail: sri@armassociates.co.uk www.srinivasan.co.uk

இனிய நத்தர் 4து வருட வாழ்த்துக்கள்

Home Insurance

Building and Contents Insurance including Let Properties
Term Assurance / Critical Illness
Level Term, Mortgage Assurance and Family Income Benefits
Retailer, Shopkeepers & Liabilities
All types of Shops Including Jewellery Shops,
Self-Employed Business.
Mortgages / Re-Mortgages -
Decision in Principle/Virtual offer over the phone
All types of mortgages including Self-cert and buy-to-let.
All circumstances will be considered

ARM Associates

FSA Financial Services Authority

Authorised and Regulated by the Financial Services Authority

ORIENT

TEXTILES & JEWELLERY

புதிய கிளைதாபன திறப்பையும்
நத்தார் புதுவருடத்தை
முன்னிடும் அனைத்து ஜவுளி வகைகளும்

புடவையோ
நகையோ
ஏது வாங்கினாலும்
20%
கழிவு உண்டு!

20% சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனையாகிறது

கோலம், ரங்கோலி, காஞ்சி, கிரிஜா, கௌரி, பனாராஸ், மைசூர்
ஆகிய பட்டுப் புடவைகள்

சுடிதார், சல்வார் கமிஸ், வங்க, காகிராச் சோலி, சீக்குயின்ஸ்
வேலை செய்த வட தென் இந்திய Fancy சாரிகள்.

சிறுவர், ஆண்களுக்கு ஏற்ற குருத்தா, ஜிப்பா,
பட்டுவேட்டி, சாரம்

வண்ணங்களுக்கு ஏற்ப காப்பு, கம்மல், மாலை,
நெத்திச்சட்டி போன்ற அலங்கார ஆபரணங்கள்

தொடர்புகளுக்கு:

S.ஜெகதீஸ்

165, Upper Tooting Road
Tooting, London SW17 7TJ
(Opp. to Tooting Muthu Mariamman Temple)

Tel: **020 8682 3958**

உயிர் தர ஏன்! மலிவு விலை!

நத்தார் புது வருட நல்வாழ்த்துக்கள்

UNBEATABLE PRICE

MARKANDAN & UDDIN SOLICITORS

Solicitors and Administrators for Oaths
M.Markandan LLB A.Uddin LLB(Hons) MA, LLB Phd-RFL

Tamil House, 720 Romford Road, London E12 6BT

விவாக விண்ணப்பங்கள்

01.02.2005 முதல் அமுலுக்கு வந்துள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் சட்டத்தின் பிரகாரம் இந்நாட்டில் திருமணம் புரியவிருப்பின் நீங்கள் பிரித்தானிய உள்துறை அமைச்சின் முன் அனுமதி பெற்றிருத்தல் வேண்டும். மேற்படி விண்ணப்பங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் எங்கள் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்



அகதீ விண்ணப்பங்கள்

14 வருட 10 வருட அல்லது 7 வருட வதிவிடதகமை விண்ணப்பங்கள் குடும்பத்தினருக்கான சலுகை அடிப்படையிலான விண்ணப்பங்கள் பிரஜாவுரிமை விண்ணப்பத்திற்கான ஆங்கில மற்றும் வாழ்க்கை முறை தேர்ச்சி சம்பந்தமான ஆலோசனைகள்

நத்தார் புது வருட நல்வாழ்த்துக்கள்

விபத்தில் அல்லது வேலை எதலத்தில் காயமடைந்திருந்தால் நடட ஈடு கோருவது சம்பந்தமான விடயங்கள் - No Win No Fee அடிப்படையில்

We specialise in

For all your needs in Immigration (All aspects upto house of lords),
Commercial & Residential Conveyancing, Employment, Civil Litigation
Consumer Problems, Last will, Power of Attorney, Sponsorship Declaration
HSMP, Workpermits

Tel: 020 8514 8300 / 07830 285 634

Fax: 0208 514 8381

Email: info@mssolicitors.com

Contact:

Markandan: 07956 386 576

Uddin: 07957 455 670

நத்தார் புது வருட நல்வாழ்த்துக்கள்

OPEN
7 Days a Week
11. am to till late

priya

Restaurant

FULLY LICENSED & AIR CONDITIONED

FREE*
Delivery within
2 miles Radius
*minimum order £15

Contemporary Sri Lankan & South Indian Restaurant



Rice flavoured with saffron cooked with a mix of vegetables in a delicate blend of herbs and spices.



Mixed vegetables cooked with coconut.



Grooves made from a fermented batter of rice and lentils served with Sambar (a thick stew of lentils with vegetables and seasoned with exotic spices) and chutneys.



Fish Fried with Spices and Masala



Authentic Sri Lankan & South Indian cuisine prepared by famous/experienced chefs from India



Banquet Hall for small functions and conferences



Offering you Choice of Spirits, Beers and Wine



Enjoy our Outdoor Patio Dining.

வலை கழிவு விவகாரம்
திருமண பித்த நான்
வண்பாடுகளை உகிச்செய்யுடன்
கொண்டிருவதற்கு
தொடர்புகொள்ளுங்கள்
East Ham இல் புதுய கிளை
விரைவில் ஆரம்பம்

Call **020 8520 5552**
256, Hoe Street, Walthamstow
London - E17 3AX
(Close to Underground Station)

100 இடியப்பம்
சொதி சம்பல்
£15

PIZZA Village



Free Delivery

020 8908 5000

785 Harrow Road,
Sudbury, Middx HA0
020 8908 5000

நுத்தார் புது வருட நுஸ்வாழ்த்துக்கள்

YARLINI ENTERPRISES LTD

- ▶ Sales of quality used cars / vans
- ▶ Servicing all makes
- ▶ Mechanical repairs

- ▶ Bodywork & re-sprays
- ▶ All insurance work undertaken
- ▶ Free Estimates



VOLVO



Ford



NO JOB TOO SMALL

T/A PARTHI AUTOS

567 - 585, Barking Road
Eastham, London E6 2LW

Parthi

Tel / Fax: 020 8472 4953
Mobile: 07740 531 471